

ஆண்டுபோக்கி

“எப்போரு ளெத்தன்மைத் தாயினு மப்போருன்
மேய்ப்பொருள் காணப தறிவு” — திருவள்ளுவர்;
(ALL RIGHTS RESERVED.)

| | | |
|--------|------------------------|-------|
| தொகுதி | தாதுவட்டு பங்குனிமீ கல | பகுதி |
| } 22 | 1937 மார்ச் சுமீ 14 | } |
| | 9 | |

கடவுள் வணக்கம்

எத்தனை பிறப்போ எத்தனை யிறப்போ
எனியனேற்கு) இதுவரை யமைத்தது
அத்தனை பெல்லாம் அறிந்தஞ் அறிவை;
அறிவிலி அறிக்கேலன் அந்தோ !
சித்தரும் வாக்குங் கேகழு(ம்) சினைவே
சென்மழும் இனியென்னுல் ஆங்கு
வைத்திடு இங்கு என்னை நின்னடிக் குடியா
மஹரமுடி யிருந்தவான் பொருளே.

(1)-

வான்பொரு னாகி எஙகு(ம்) இருப்பு
வந்துள்ளைக் கொடுத்துநீ யாகாது
வன்பொருள் போலக் கிடக்கின்றேன் முன்னை
இருவினை வாதனை யன்றே !
தீன்பொரு னான் அமிர்தமே நின்னைச்
சிந்தையிற் பாவனை செய்யும்
நான்பொரு னானேன் கலவால் அரசே
நான் இறங் திருப்பது நாட்டம்.

(2)

இங்பமய மாய்வலக மெல்லாம் பிழைப்பதற்குஉன்
அன்புள்ளை என்பார் அதுவும்) சினை யன்றியுண்டோ !
உன்புலத்தை ஓரின்அருட்கு ஒப்பாவாய் நெஞ்சேநி
தென்புலத்தா ரோடுஇருந்து செய்சூசை கொண்டுஅருளே. (3)

குற்றங் குறையக் குணமே விடத்தகுளை
உற்றலரே ஆவிக்கு உறவாம் பராபரமே.

(4)

அரும்பொருள் விளக்கம்

1. இதனால், பிறப்பை யொழித்து திருவடி சிழவில் சேர்த்துக் கொள்ளுமாறு இறைவனை வேண்டுகிறோர்.

(இ-ள்) வேதாந்தத்தில் விண்கும் விழுப்பொருளான பெருமானே! அடியேறுக்கு இதுவரை எத்தனை பிறப்பும், எத்தனை இறப்பும் கேர்ந்ததோ. அத்தனை பிறப்பு இறப்புகளையும் சர்வங்குனுகிய நியே அறிவாய்; அறிவில்லா தவனுகிய நான் அறியமாட்டேன்; மனம் வாக்கு, காயம் மூன்றும் உண்ணுடைய வகைவே; இப்போது எடுத்திருக்கும் பிறப்பையும் இனி என்னால் தாங்கி விறுக்க முடியாது; ஆகையால், இங்கு அடியேறை உண்ணுடைய திருவடி கணுக்குத் தொழும்பனாக வைத்து அருள்வாயாக, (எ-று)

உயிர்கள் எடுக்கும் பிறப் பிறப்புகளுக்கு அவைவில்லை யாதலால், “எத்தனை பிறப்போ எத்தனை இறப்போ எளியனேற்கு இதுவரை அழமத்தது” என்றார் தாயுமானார்.

2. இதனால், கடவுளைப் பாவனை செய்ததால்தான் சித்துப் பொருள் எனும் பெயர்க்குத் தாம் உரித்தாகலாம் என்கிறோர்.

(இ-ள்) பருகுவதற்குரிய பொருளான அமுதம் போன்றவனே! சிறந்த பொருளாகி நீக்கமற எங்கும் நீ நிறைந்திருக்க, நான் உண்ணிடம் வந்து என்னை உண்க்குக் கொடுத்தும், நீயாகாது சடப்பொருள்போல ஏன் கிடக்கின்றேன்? பழவிலையின் பயனால்லவா இதற்குக் காரணம்? ஆகவே, உண்ணை என் மனதில் பாவனை செய்கின்றமையால் நான் சித்துப் பொருள் என்னும் பெயர்க்குத் தகுதி யுடையவனுயினேன்; மிக நல்ல அரசர் பெருமானே! அன் என்ற முனைப்பே இழந்து இருக்கவேண்டுமென்பதே அடியேறுடைய குதிக்கோளாகும். (எ-று)

தான் என்ற நினைப்பை மிழந்தால்தான் தலைவனையடைய முடியுமென்ற கால சித்தாந்த உண்மை இப்பாட்டில் நன்கு விளக்கியிருக்கிறோர். “முன்னை அவனுடைய நாமங் கேட்டான்” என்ற முதலடியுடைய பாட்டில் உள்ள “தன்னை மறந்தான் தலைப்பட்டான் எங்கை தலைவன்தானே” என்று அப்பர் காவாயிகள் வாக்கும் இங்கு சிந்திக்கத் தக்கது.

3. இதனால், தன் நெஞ்சக்கு அறிவுறுத்துகிறோர்.

(இ-ள்) நெஞ்சமே! உலகமெல்லாம் இன்பம் நிறைந்து வாழ்வதற்கு உண்ணுடைய அன்பே காரணமென்று கூறுவர் அறிஞர்; அவ்வன்பும் உண்கு யேறுக உண்டோ! உனது அறிவை ஆராய்ந்தால், திருவருளுக்குச் சமான மரவாய்; ஆகையால், நீ பிதிர் தேவதைகளுடன் இருந்து நான் செய்யும் பூசையை ஏற்றுக் கொண்டிருள்வாயாக. (எ-று)

4. இதனால், திருவருள் பெற்றவர்தாம் ஆவிக்குறவாவர் என்கிறோர்.

(இ-ள்) பரம்பொருளே வினையாகிய குற்றங்கள் குறையவும், புண்ணிய மேலிடவும் உண்ணுடைய திருவருளைப் பெற்றவர்களே ஆன்ம செய்யாவர். (எ-று)



வெற்றியின் படிப்பினை



“வெற்றி கொண்டே சங்கை ஊதுவோமே!” என்ற தேவியகவி பாரதியர் கடிய சீக்கிரம் கம் நாட்டில் கயாஜ்ய குரி யன் உதயமாகப் போவது தின்னாம் எனத் தீர்க்க தரிசனமாக அறிந்த வெற்றி சங்கு ஆதி விட்டுச் சென்றார்.

அத்தகைய பெரிடார் இப்போது உயிரோடு இருந்திருப்பாரானால், இன்று கம் நாட்டின் மூலை முடிக்கு எங்கு பார்த்தாலும் மூழ்கிக் கொண்டிருக்கும் வெற்றி மூழ்க்கத்தைக் கேட்டு அளவிலை மகிழ்ச்சி படைந்திருப்பார் என்பது நிச்சயம். ஏனென்றால், தமிழ் மக்களின் கடவுயைக்கழும், உற்சாகழும், சுதந்திர தகழும் உண்டாவதாக அவர் ஆதிய சங்கின் வெற்றி மூழ்க்கத்தைப் பின் பந்தி, இன்று கம் மக்கள் உண்மையாகவே தெய்கோவிஞ்சு செய்து விட்டார்கள்ளவா!

பிரிட்டிஷ் சர்க்கார் இந்தியாவுக்குப் புதிய அரசியலை மழுங்கி பிருக்கின்றார்களென்பதும், அது அமுலுக்கு வருவதற்காகவே, அப் புதிய அரசியல் சட்டத்தின்படி சமீபத்தில் பொதுத் தேர்தல் நடை பெற்ற தென்பதும் ‘ஆண்தன்’ வாசகர்களுக்குத் தெரிந்ததேயாகும். இப் பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கலந்து கொள்வதென்று உத்தியோக தோரணையில் தீர்மானித்ததும், அத் தீர்மானத்தின்படி எல்லா மரகாணங்களிலும் காங்கிரஸ் சார்பாக, அலில் இந்திய காங்கிரஸ் பார்லிமெண்டரி போர்டார் அபேசுக்கர்களை விறுத்தியதும் யாலுகும் அறிந்ததேயாகும்.

மைது சென்னை மாகாணத்தில் அரசாங்க சபைக்கும், ஜனப் பிரதிநிதி சபைக்கும் காங்கிரஸ் அபேட்சகர்கள் விறுத்தப்பட்டார்கள்.

மேல் சபை, கீழ் சபையாகிய இவ் விரு சபைகளுக்கும் முக்கியமாகப் பொதுத் தொகுதிகளிலும், முஸ்லீம், ஹரிஜனத் தொகுதி போன்ற தனித் தொகுதிகளில் சில இடங்களிலும் மட்டுமே சென்னை மாகாண காங்கிரஸ் பார்லிமெண்டரி போர்டார் அபேட்சகர்களை விறுத்தினார்கள். அவ்வாறு விறுத்தப்பட்ட காங்கிரஸ் அபேட்சகர்களுக்கே பெருவரியாக ஒட்டளிக்க வேண்டு மென்று நாமும் சென்ற மாத “ஆனந்தன்” தலையங்கத்தில் குறிப்பிட்டு எழுதி விருந்தோம். அவ் விதமே தமிழ் மக்கள் தேச விடுதலைக்காகப் பாடு படும் காங்கிரஸ் அபேட்சகர்களைபே ஏகமனதாக ஆதரித்துக் தேர்தலில் பெரு வெற்றி யடையச் செய்து விட்டார்கள்; அத்துடன் தங்களுக்கும்—மற்ற மாகாண மக்களுக்கில்லாத—பெரும் புகழையும் பெயரையும் தேடிக் கொண்டார்கள். அவ்விதம் காங்கிரஸ்—க்கு இணைப்பற்ற வெற்றியை வாங்கித் தந்த தமிழ் மக்களை காம் பாராட்டுகிறோம்.

நம் சென்னை மாகாணத்தில், அரசாங்க சபைக்கு 46 ஸ்தானங்களும், ஐனப்பிரதிநிதி சபைக்கு 215 ஸ்தானங்களும் பொது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய ஸ்தானங்களாக சர்க்கார் ஏற்படுத்தினார்கள். ஆகவே, இவ் விரு சபைகளுக்கும் நடந்த தேர்தல்களின் முடிவிலிருந்து காங்கிரஸாக்கே பெரு வெற்றி யேற்பட்டிருக்கிற தென்பதை மாவரும் எளிதில் அறிவர். இத் தேர்தல் முடிவைக் கொண்டு, காங்கிரஸ் சிலைமையையும், மற்ற கட்சிகளின் சிலைமையையும் பின் வருமாறு அறிந்து கொள்ளலாம்.

அரசாங்க சபை.

| | |
|---------------------|----|
| காங்கிரஸ் | 26 |
| ஜஸ்டீஸ் | 4 |
| சுயேச்சை | 1 |
| முஸ்லீம் | 6 |
| இங்கியக் கிறிஸ்தவர் | 3 |
| ஐரோப்பியர் | 1 |
| மற்றவர் | 5 |
| ஆனநாயகக் கட்சி | 0 |

ஜனப்பிரதிநிதி சபை.

| | |
|--------------------------------|-----|
| காங்கிரஸ் | 159 |
| ஜஸ்டீஸ் | 17 |
| ஜஸ் ராயகம் | 1 |
| முஸ்லீம் புரோகானில் கட்சி | 1 |
| முஸ்லீம் லீக் | 10 |
| ஏக்கட்சியிலும் சோத முஸ்லீம்கள் | 8 |
| " " மற்றவர்கள் | 9 |
| ஆங்கிலோ இங்கிலீஸ் | 2 |
| ஐப்பியர் | 3 |
| ஐப்பிய வர்த்தகர் | 4 |
| தென்னிந்திய வர்த்தகசபை | 1 |
| | — |
| | 215 |
| | — |

மேற்கண்ட விவரங்களைக்கொண்டு காங்கிரஸ் அரசாங்கசபையில் 46-ஸ்தானங்களுக்கு 26 ஸ்தாங்களையும், ஜனப்பிரதிநிதிச் சபையில் 215-ஸ்தானங்களுக்கு 159-ஸ்தானங்களையும் கைப்பற்றி யிருக்கிற தென்று ஏற்படுகிறதல்லவா! எனவே, இவ்விரு சபைகளிலும், மற்ற கட்சிகளைவிட காங்கிரஸாக்கே பெரும்பான்மையான வெற்றி கிடைத் திருக்கிறதென்பதில் சக்தேகமல்லை யன்றே! பெரு வெற்றி என்பது மட்டும் கூறுவது அமையாது. இனையற்ற வெற்றி-வெற்றியின் சிகாத்தை எட்டிப்பார்க்கும் ஏப்பற்ற வெற்றி யென்றே கூறவேண்டும். ஏனென்றால், ஜனப் பிரதிநிதிசபை தேர்தலில் பொதுத்தொகுதிகளில் காங்கிரஸ் சிறுத்திய அபேட்சகர்கள் அனைவரும் வெற்றி பெற்று விட்டார்கள். முஸ்லீம், கிறிஸ்தவ, ஹரிஜனத் தொகுதிகளில் காங்கிரஸாக்குச் செல்வாக்கே கிடையாது என எதிரிகள் கூறும் கூற்று பொய்க்கூற்றாகும் என்பதை, மேற்படி முஸ்லீம், கிறிஸ்தவ, ஹரிஜனத் தொகுதிகளில் காங்கிரஸ் சார்பில் சிறுத்தப்பட்ட அபேட்சகர்களில் பலர் அடைந்த வெற்றியே நிருபிக்கப் போதியதாகும். அது மட்டுமா! ஜஸ்டீஸ் கட்சித் தலைவரும், முதன்மாந்திரியமான பொப்பினி ராஜா, ஜஸ்டீஸ்கட்சியின் மற்றிருக்கு பெரிய (தமிழ்காட்டுத்) தலைவரான இரண்டாவது மந்திரி ஸர். பி. டி. ராஜா ஆகியவர்களும், ஸர். ஏ. பி. பாத்ரோ, ராமநாதபுரம் ராஜா, சேத்தூர் ஜமீன்தார் போன்ற ஜஸ்டீஸ்

பிரமுகர்களும் படுதோல்வி யடைந்த மூலியில் போய் ஒடுங்கி விட்டார்கள். தேர்தலுக்கெண்றே தோன்றி லட்சக்கணக்கில் பண்டதை வாரி பிறைத்த ஜனசாயகக் கட்சியினர் (ஒருவர் தவிர) அலைவரும் இருக்கும் இடங்களியரமல் போய்விட்டனர். மேற்படி கட்சி ந்தை பகரும், தலைவருமான பித்தரபும் மகராஜா, அவரது குமரர் பித்தரபும் குமராராஜா, உபதலைவர் மாஜி மந்திரி ஸ்ரீ. எஸ். முத்தைபா முதலியார், காரியதாரிக் ஸ்ரீ. கே. எம். பாலசுப்பிரமணியம் முதலிய கட்சி முக்கியமிட்டுக்களே படுதோல்வி யடைந்ததிலிருந்து ஜனசாயக்கட்சி போன்ற வெள்வரல் கட்சிக்கு நாட்டில் இடமே கிடையாத என்ற நன்கு தெளிவாகிறது. மேலும், இதுவரை பண்டதைக் கொண்டும், செல்வரக்கைக் கொண்டும், அதிகாரத்தைக் கொண்டும் பொதுமக்களை ஏமாற்றி அவர்கள் பெயரால் சட்டசபைகளையும், பட்டம் பத்திரிகையும் ஒரு சிலர் ஈகித்து அதுபறித்துவந்த காலம் மணியேறி விட்டது என்பதும், இனி, பொதுவாழ்வில் பண்மேர், செல்வாக்கோ, அதிகாரமோ, பெரிய மனிதத்தனமே செலவுணியாகாத என்பதும் இத் தேர்தல் வரபிலாக விருப்பனமாய் விட்டது. பிலூர், ஒரிஸா, ஜாக்கிய மாகாணம், மத்திய மாகாணம் போன்ற மாகாணங்களையும் விட, சென்னை மாகாணமே காங்கிரஸாக்குப் பெரு வெற்றியை வாங்கித் தந்திருக்கிறது. அதன் விவரம் பின்வருமாறு:—

| மாகாணம் | மொத்த ஸ்தானங்கள் | காங்கிரஸ் கைப்பற்றியவை |
|-----------------|---------------------|---------------------------|
| சென்னை | 215 | 159 |
| ஜாக்கிய மாகாணம் | 229 | 133 |
| பிலூர் | 152 | 95 |
| பம்பாய் | 175 | 88 |
| மத்திய மாகாணம் | 112 | 71 |
| ஒரிஸா | 60 | 36 |

ஒக்டோவே, சென்னை மாகாணம் மற்ற மாகாணங்களுக்குக் தலைமுதலானம் வகிப்பதைக் கண்டு தமிழ்மக்கள் பெருமிதங் கொள்ள வாய்மைக்கை முடியாது. தமிழ்மக்கள் பொதுவாக உலக விஷயங்களிலும், சிறப்பாக அரசியலிலும் அடைக்கிருக்கும் விழிப்பையும், அறிவையும், தாய்காட்டு வித்தணிக்காகப் போராட காங்கிரஸிடம் கொண்டிருள்ள கம்பிக்கையையும், பக்கியையும் இத் தேர்தலில் காட்டி விட்டார்கள். இந்தியாவின் முடிகுடா மன்னாரப்த் திடமும் பண்டித ஜவஹர்லால் கேரு, பாபு ராஜேந்திர பிரௌத், ஈர்தார் வல்லப் படேல் முதலிய தேவீயதணிவர்களின் வாழ்த்துதலுக்கும், மற்ற

வர்களின் ஆசிர்வாதத்துக்கும் பாத்திரமாய் இருக்கும் தமிழ் மக்களை நாமும் வாழ்த்துகிறோம்.

பொதுத் தேர்தல் முடிவுடைந்து விட்டது. காங்கிரஸின் மகத் தான் வெற்றியையுக் கண்டுவிட்டோம். இனி, ஏடைபெற வேண் ஆபத்தன்ன? வருகிற எப்பல் முதல் தேதியிலிருக்குத் து புதிய அரசியின் சுகாப்தம் ஆரம்பமாகிறது. அரசாங்க சபையும், ஜனப்பிரதிநிதி சபையும் அன்று தான் ஆரம்பமாகின்றன. இவ்விரு சபைகளிலும், பெரும்பான்மையாக வந்திருக்குங் காங்கிரஸ்காரர்கள் அரசியல் அதி காரத்தை யேற்ற கடத்தப் போகிறார்களா? இல்லையா? இவ்விஷயம் காங்கிரஸ் மாபெருங் தலைவர்களாலும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியராலும் முடிவு செய்யப் படவேண்டிய விஷயமாகும். எல்லா மாகாணங்களிலும் தேர்தல் முடிவுகளெல்லாம் வெளிவந்த பின்னர், வார்தாகில் காங்கிரஸ் கமிட்டிக் கூட்டம் கூடியது. காங்கிரஸ்காரர்கள் பெரும்பான்மையாக வகுதுள்ள மாகாணங்களில் மங்கிரிபதவி ஏற்றுக் கொள்வதா? வேண்டாமா? என்ற விஷயம் பற்றித் தலைவர்கள் ஆலோசித்தார்கள். மகாத்மா காங்கிரஸ் யோசனை கறிய தாகத் தெரிகிறது. வார்தா கூட்டத்தின் பேரக்கைக் கவனித்தால், பெரும்பாலான தலைவர்கள், மங்கிரி பதவியேற்புக்குச் சாதகமாக இருப்பதாகவே தெரிகிறது. கூடிய சீக்கிரம் புது தென்னியில் கடை பெறப்போகும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தின் இவ்விஷயம் முடிவாகத் தீர்மானிக்கப்படும். அகேகமாக, தலைவர்கள் காங்கிரஸ்காரர்கள் மங்கிரி பதவியேற்ற அரசியலை கடத்த வேண்டுமென்று தீர்மானிப்பார்களென்றே காம் நம்புகிறோம். ஆகவே அரசாங்கசபை காங்கிரஸ் அங்கத்தினர்களும், ஜனப்பிரதிநிதிசபை காங்கிரஸ் அங்கத்தினர்களும் தலைவர்கள் முடிவுக்குக் கட்டிறப்பட்டு அரசியலே ஏற்று காட்டுக்கும் கமது மக்களுக்கும் வலன் தாத்தக்க கரியன்களையே செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொள்ளுகிறோம். சென்ற பதி னெழு வழுவிங்களாக அரசியலை கடத்திவகுத் தூண்டல் கட்சிக்காரர்கள் தங்கள் சுயகலத்தையே பெரிதென மதித்து பொது சலத்தைக் கவனிபாது ஆட்சி செய்து வந்ததன் பலனை இத்தேர்தலில் அடைந்து விட்டார்கள். ஆகவால், அப்பிற்பேரக்காளர்களின் தோல்வியே இப்போது பெரும் வெற்றிபெற்றிருக்கும் காங்கிரஸ் அங்கத்தினர்களுக்குப் படிப்பினையாக இருக்குமென்று நம்புகிறோம். எனவே, இத் தேர்தலில் வெற்றி வாயிலாக ஏற்பட்ட படிப்பினையை காங்கிரஸ் அங்கத்தினர்கள் மனதிலிருத்தி, இதுவரை வெளியில் சேலவுசெய்து வந்தபோனவே, சட்ட சபைகளிலும் சேலவு செய்வார்களாக!

அதிருஷ்டமும் கர்மாவின் சம்பந்தமும்

(வி. டி. ராஜன்)

அ திர்ஷ்ட மென்பது இவ்வளில் ஒன்று உண்டென்பது சிலரின் கொள்கை. சிற்கில சமயங்களில் நமக்கு திடீரென ஆச்சரியத்தை உண்டு பண்ணக் கூடிய சில நிகழ்ச்சிகளை கம் இவ்வுலக வாழ்க்கையில் கண்கூடாகக் காண்பதுண்டு. மிகவும் தரித்திர திசையையடைந்திருக்கும் ஒருவருக்கு புதையலோ அல்லது எதிர்பாராத ஒரு வரி சொத்தோ கிடைத்து அதன் மூலம் அண்ணவர் குபேர சம்பத்தை யடைவதும், மற்றொருவர் திடீரென்று ஒருவரும் எதிர்பாராத விதமாய் பெரிய பதவியையடைவதும் இவ்விரண்டும் ஒவ்வொரிடத்தில் ஒவ்வொர் சமயத்தில் ஆங்காங்கு நிகழ்க் கூடியவையே. ஆனால் இதனுலேயே இவர்களை நாம் பெரும் அதிர்ஷ்ட சாலிகளென்று மதித்து விடுவதா? கூடாது. ஏனெனில் நம்மிடையே சிலர் நல்ல ஜாதகப்பலனை யுடையவர்களை என்றும் நல்ல அதிர்ஷ்டசாலிகளென்றும் கருதப்படுகிறோ மல்லவா? அப்பேர்ப்பட்ட ஏழில் சிலகுக்கு என் இவ்வித அதிர்ஷ்டம் தோன்றக் கூடாது? இவற்றிற் கெல்லாம் காரணம் மென்ன வென்று யோசிக்குமிடத்து எல்லாம் கர்ம விசேஷத்தின் பலனே யென்பது என்கு விளங்கும். பூர்வ ஜென்மத்திலோ அல்லது பல ஜென்மங்களிலோ இவர்கள் எடுத்துக் கொண்ட பிரயாசாயின் மூலம் இவர்கள் மேற்கொண்ட பதவியையும் சம்பத்தையும் அடைகின்றனர். முன் கொண்னவர் பொருள்ளிட்டலே தமது முக்கிய நோக்கமாகக் கொண்டு மற்ற விஷயங்களை விட இவ்விஷயத்தில் முன்னெலூ ஜென்மத்திலோ அல்லது பல ஜென்மங்களிலோ அதிகமாக உழைத்து வந்திருப்பர். அதன் பலன் இவரைத் தொடர்ந்து கொண்டே வந்திருக்கும். அவர் மேலும் மேலும் இவ்விஷயத்தில் உழைத்து வந்ததின் பயனைய் ஒரு ஜென்மத்தில் அதாவது இச் சென்மத்தில் அவருடைய காரியம் கை கூடிற்று. இது தான் காரணமாகும். இதே மாதிரி முன் கொண்ணவரும் பெரிய பதவிக்காசைப்பட்டு அங்கோக்கத்தோடு உழைத்து வந்திருப்பர். அதன் பலன் அவருக்குக் கிடைத்தது. இதே மாதிரி தான் ஒவ்வொன்றும் அவனவன் பிரயாசாயின் பயனுக்கை விளைகின்றது என அறிய வேண்டும்.

ஆனால் ஒவ்வொருக்கை மயக்கில் சிக்குண்ட ஒரு சிலர் இவைகளை வெள்ளாம் சிறிதும் நம்பிக்கை கொள்வதில்லை. "All these are nonsense! Dam Silly Tamil ! All these superstitions!" என்று எம் அருந்தாய் மொழியையும் நம்மவர் கொள்கைகளையும் சிறிதும் மனங்கூசாது இதழ்ந்து வரைகின்றனர். என்னே இவர்களின் கூற்று! ஆங்கிலப் படிப்பு கொஞ்சம் படித்துவிட்டதனால் தாங்களே இவ்வுலகில் மேதாவிகள் என்ற எண்ணமா-

இவர் ஞாக்குகிறோ? அதிலேயே இவர்கள் எல்லா உண்மையையும் கண்டுவிட்ட என்று அதனால் எம் தாய்மொழியை இகழுகின்றனர். ஆங்கிலப் படிப்பு படித்தால்தானென்ன? அதனாலேயே எம் தாய்மொழியில் உள்ள காலதியார் திரிசுடுகம் கல்வழி முதலரை நீதிவெண்பா முதலியகைளையும் குறள் போன்ற அரும்பெரும் நூல்களையும் புரட்டிப் பார்க்கவேண்டாமென்று சொல்லியிருக்கிறதா? அல்லது இவைகளைப் பார்க்கவேயிடுவதற்குக் கூட அவர்களுக்கு கோரியில்லையென்ற நிதமா? என்ன காரணம்? என்கீராண மொன்றுமில்லை. அதில் என்ன இருக்கிறது. தமிழில் என்ன விருக்கிறது என்று இவர்கள் அல்லது செய்வதே அதற்குக் காரணம். இன்னும் அனோக விஷயங்கள் தெரிந்து கொண்டுவேண்டியிருக்கும்போதே தங்களுக்கு எல்லாம் தெரிக்குவிட்டதாக இவர்கள் என்னிக்கொன்வதே அதற்குக் காரணமாம். குறளையும் மற்றும் சில நூல்களையும் அன்னிய நாட்டாரே அதிக பெருமை பாராட்டி எடுத்துக் கொண்டுபோய் அதிக ஆர்வத்தோடு ஆராய்ச்சி செய்துகொண்டிருக்க இவர்கள் மாத்திரம் இதை அலக்கியம் செய்வானேன்னிடம் இது அவர்களின் அறியாமையேயாகும்.

இன்னும் ஆராய்ப்புக்கிலோ இம்மாபெரும் புவியில் ஒருவன் படிடப்பில் அசிக கெட்டிக்காரனை யிருக்கிறான். சட்டங்கள் பேசுவதில் அதிக சமர்த்தனை யிருக்கிறான். மற்றொருவனே கைத்தொழிலில் அதிக தேர்ச்சிபெற்றிருக்கிறான். வேறொருவனே சித்திரம் தீட்டுவதில் அதிக அநுபவம் வாய்ந்திருக்கிறான். வேறு சிலர் ஆயுதப் பயிற்சியில் அதிக வல்லமைபெற்றிருக்கிறார்கள். சில மேதாவிகள் ரசாயன சாஸ்திரத்திலும் மற்றும் சிலர் கணித சாஸ்திரத்திலும் அதிக விபுணர்களாக விணங்குகின்றனர். மற்றும் சிலர் மின்சார சக்தியின் உதவியைக்கொண்டு பலரும் பிரமித்துப்போகும்படி நாளுக்கு நாள் ஒவ்வொரு அற்புதமான விஷயங்களைக் கண்டுபிடித்துக்கொண்டு கேட்டு வருகின்றனர்.

தவிர ஒருவர்க்கு வெகுசுலபமாகத் தோற்றுமொரு விஷயம் மற்றவர்க்கு அதிக கஷ்டமாகத் தோற்றுவதும் ஒவ்வொருவர் ஒவ்வொரு காரியத்திலேயே அதிக விழுத்தும் அடைந்திருப்பதுவும் இன்னும் இவைபோன்ற மற்றும் சில ஏம் ஆராய்ந்து கோக்குவிட்டத்து இவையெல்லாம் அவரவர் அதன்தில் முன் ஜென்மத்தில் எடுத்துக்கொண்ட முயற்சியும் தீவிரப் பிரயாணசயின் பலனுமா யென்பது என்கு விணங்கும்.

ஈடுபாடு இல்லை யென்றும் இயற்கையாகவே யாவும் நடந்தேறிலருக்கிற தென்றும் இரசாயன சாஸ்திரத்தின் உதவியைக் கொண்டும் மின்சாரத்தின் அழுவுக் கூட்டுரையைக் கொண்டும் இன்னும் சிறிது காலத்தில் இயற்கையைக் கூட மீறி விட்டதென்று சொல்லும்படியான இன்னும் அநேக காரியங்களும் நடக்கக் கூடுமென்றும் சிலர் எதிர்பார்க்கின்றனர். இப்போது உலகத்தில் நடந்துவரும் தினசரி கடை முறைகளெல்லாம் இயற்கையாகவே நடந்தேறி வருகின்ற தென்பதுதான் அவர்தம் கொள்கை. ஆனால் அவ்வியற்கையென்பது யாது என்பதை இவர்களேன் சிக்கித்துப் பார்க்கவில்லை? அதுதானே வரவு வியாபியாகிய சர்வேல்வரன். அச்சர்வேல்வரன் தானே நாம் என்றும் அறைக்கும் அவ்வாண்த சொருபியாகிய சக்கிதானந்த சிற்சொருப பரப்பிரம்ம மயமாகிய கடவுள். அதை யேன் இவர்கள் உணரவில்லை?

இயற்கைதான் கடவுளைப்பதை இவர்கள் முற்றிலும் அறியவில்லை யென்று நாம் இங்கு சொல்வதற்கும் ஒரு விதத்தில் இடமில்லாமல் இருக்கிறது.

து. ஏனெனில் இவர்கள் அதை உணர்ந்தே இருக்கவேண்டும் முற்று மறிக்கும் அறிடாதவர்களைப் போல எடிப்பதும் மேற் சொன்னதை ஒப்புக்கொள்ள மறுப்பதும் என்ன காரணம் மெனிலோ வெரு நாளாக அக்டூబரிடம் அங்கு பூன்டொழுகுவதும் மத பக்திக்கும் தெய்வ வழிபாட்டுக்கும் பண்டைக்கால நாகரிகத்துக்கும் சிதந்த கலைகளுக்கும் இன்னவும் பிறவுமாய மற்றெல்லா விஷயங்கள்க்கும் அறிவின் வளர்ச்சிக்கும் அடிப்பீடுமும் பிறப்பிடமுமாகிய நம் யின்தியாவில் உள்ள இந்து சமூகத்தினரை அவர்தம் மதத்தில் இருக்கும் உண்மையையும் நம்பிக்கையையும் நாளைடைவில் இழக்கச் செய்து அவர்களை எங்காளும் தம் அடிமைகளாக்கி அடக்கி ஆண்டுகொண்டிருக்கலா மென்ற தங்கிர நோக்கங்கொண்டே பிருக்குமென்பது வெள்ளிடை மலை.

இனி இயற்கையை மீறுவதென்பது ஒருாளும் முடியாத காரியம். இயற்கையின் உதவியைக் கொண்டே எவ்வளவு வேண்டுமானாலும் சாதிக்க வாய்க். ஆனால் இயற்கையை மீறுவோ மென்பதோ எங்காளும் முடியாத காரியம். அப்படி யெண்ணிச் செய்யும் காரியமும் சிகிரம் அழிக்கு பட்டெடாழியும்.

இக்காலத்தில் எத்தனையோ அற்புதமான இயந்திரங்களும் தங்கிரங்களும் அதிகாரமாக கண்டுபிடிக்கப்பட்டிரும் அவைகளின் கர்த்தாக்கள் அவைகளுக்குக் கொடுக்கும் தீர்க்கமான வயதுக்கு (That means the time of their existence) எவ்வளவோ முன்னரே அழிக்கு பட்டொழிகின்றனவே! இவற்றிற்கெய்லாம் காரணம் என்னவென்ற என் ஒருவரும் சிந்தித்துத் தெளிவிடில்லை.

மேற்கொண்ணவை யாவும் அவரவர் தம் மூலையின் அபாரசக்தியாலேயே யென்னிலும் அவை யாவும் உலகமெலாம் போற்றும் ஒப்பற்ற விலையில்லா மாணிக்காசிய நம்மகான் மகாத்மா காங்கிரஸ் அடிக்களின் அரும்பெரும் ஆத்மசக்திக்கு எவ்விதத்தும் இனையாகதென்றே சொல்லவேண்டும். ஏனென்றால், இஃதோ இயற்கையை மீறும் நோக்கத்தோடல்லாது தன் ஆத்ம வளர்ச்சிக்குப் பொதுவாக இவ்வகை கேடுமத்தைக் கோரியும் கண்ணேக்கத்தோடு பொறுமையுடன் ஈவ்வர கடாஷுத்தை நாடி யதுஷ்டிக்கப்படுவதாதலின் இது மேலும் மேலும் வளர்ந்துகொண்டே போகுமல்லாது என்றும் குறைப் படாது. இதற்கெங்கானும் அழிவுமில்லை. இதற்கும் காரணம் அவருடைய கம் மகாத்மாவுடைய பூர்வ ஜென்ம நல்விளைப் பயனின் முதிர்ச்சியும் இச் சென்ம பரோபகார உலக சமர்க்கனான்றத் த இடைவிடாத உழைப்பின் மிகுநியுமேயாம்.

இனி முடிவாகக் கூறுமிடத்து இவ்வுலகமே பிரமித்துப்போகும்படியாக கண்டுபிடிக்கப்படும் ஒவ்வொரு அற்புதங்களுக்கும் காரணகர்த்தா கடவுளே யென்றும் மக்களுக்கு வேண்டிய அறிவைக் கொடுத்து யாரார் எவ்வென்விதமாக அதாவது எவ்வளவு நூரம் அதை விருத்திசெய்கின்றனர் பார்ப்போம் என்ற நோக்கங்கொண்டு அவ்விறைவனியற்றும் அவனின் அற்புதத் திருவிளையாட்டென்டே காலப் பொருக்குமெனக் கருதுகின்றேன்.

நாம் எவ்வோரும் கடவுள்ளடைய அருளுக்குப் பாத்திரர்களாவோமாக! கடவுள் கம்மை யென்றும் கூப்பாராக,

பொருள் நால்

ஸ்ரீகண்ட இராமன், எம்.ஏ., எல்.டி.,
(Rights Reserved.)

(577-வது பக்கத் தொடர்ச்சி)

இரு மனிதனுக்கு ஒரு குறிப்பிட்ட தேவை கிடைக்கும்பொழுது அவனுடைய விருப்பமானது அத் தேவையின் அதிகரிப்பால் விரிந்து செல்லாமல் குறுகிக்கொள்ளும் தன்மையைக் கொண்டதாக இருக்கிறது. (உ.ம்.) ஒரு மனிதன்; அவனுக்கு நாகம் ஏற்படுகிறது. அதைப் போக்கிக்கொள்ள அவன் ஒரு கோப்பை ஜில்த்தைப் பருகுகின்றன். மற்றொரு கோப்பை தீரைச் சாப்பிடும்பொழுது அவனுடைய தேவையின் அளவு குறை கிருதே அல்லாமல் விருத்தியாகிவில்லை. 3, 4, அதற்கு மேறும் சில கோப்பை களை அவன் குடிப்பதானால் அவனுடைய தேவையின் அளவு தெவிட்டின நிலைமைக்கு வந்துவிடும். அதற்குமேல் அவன் நிரின் உபயோகத்தை வேண்டான். இத்தகைய மனிதனுடைய தேவைகளைப்பற்றி பொருளாதார சாஸ்திரத்தில் குறைபடும் உபயோகச் சட்டம் (The Law of diminishing Utility) என்று இருக்கிறது.

மனிதனுக்கு தேவை பல உள். அத்தேவைக் கெல்லாம் ஒன்றுடன் ஒன்று போட்டி யிடுகின்றன. அதனால் மனிதன் தனக்கு வேண்டியவற்றையே தேர்ந்து எடுத்துக் கொள்ளவேண்டியவற்றுட் இருக்கிறன். (உ.ம்.) ஒருவன் “நாடுகம்” போகலாமென்று இருக்கிறான். அல்லது அதற்கு பதிலாக அவன் ஒரு “டாக்கி”க்கு போகக்கூடும். ஒரு பள்ளிக்கூட மாணவன் நான் எனுவிற்கு ஒரு கோப்பை வாங்கிக்கொள்ளலாம். அல்லது கோப்பிற்கு பதிலாக ஒரு கத்தியை வாங்கிக்கொள்ளலாம். இத்தகைய தேவைகள் போட்டி யிடுகின்றன. இது மாற்றிக்கொள்ளும் சட்டம் (The law of Substitution) என்று கொல்லப்படும்.

சில தேவைகள் ஒன்றுகூடினால் லொழிய மனிதனுக்கு காத்தைத் தராது. அத் தேவைகள் தனியாக நீடித்து ஏற்படுவதானால் பயன்படாது. ஒரேகாலத்தில் ஒரே சமயத்தில் அவை சேர்ந்து வரவேண்டும். (உ.ம்.) ஒரு மனிதனுக்கு மோட்டார்வண்ட் அவசியம், பெட்ரோல் தேவை. இந்த இரண்டு தேவைகளும் சேர்ந்து வந்தாலொழிய சந்துஷ்டி கொடாது. அதேமாதிரி ஒருவன் தானுகவே கூவாம் செய்துகொள்ள வேண்டுமாயின் பாதுகாக்கும் கத்தியும் (Safety razor) பிலேசூசம் (Blades) வேண்டும்.

மனிதனுக்கு தேவையினால் உண்டாகும் விருப்பம்

இந்த விருப்பத்தை ஆங்கிலத்தில் (Demand) என்று கொல்லுவார்கள். இது பலர் சேர்ந்து சில சாமான்களைக் கேட்காம். அல்லது சில சாமான்களாகவே ஒரு கூட்டு விருப்பம் (Group demand) எழவாம். (உ.ம்.) ஒரு கவி ஆளின் தேவையினால் உண்டாகும் விருப்பம் பின்வருமாறு ஆகாம், தாண்மைகள் முதலாயின. ஒரு மாணவனுடைய கூட்டு விருப்பம் புல்தக்கள், தினசரிகள், பத்திரிகைகள், விளையாடும் சாமான்கள், ஆக இருக்க

லாம். இதனால் தேவையை முன்னிட்டு உண்டாகும் விருப்பம் ஒவ்வொரு மனிதனிடத்திலும் வெவ்வேறு விதமாக இருக்கலாம். ஒன்று அவனுடைய விருப்பங்களை ஒத்துப் போகலாம். இரண்டாவது அவனுடைய வாழ்க்கை நிலைமையை அனுசரித்து இருக்கலாம்.

உபயோகம் (Utility)

தேவையை பூர்த்தி செய்விக்கும் சக்தி என்று பொருள்படிம். செல் வத்தினின்றும் உண்டாகும் உபயோகத்தில் மதிப்பு என்று கொள்ளலாம்: செல்வத்திற்கு சில தேவைகளை பூர்த்தி செய்விக்கும் தன்மை யிருக்கிறது. தேவையை பூர்த்தி செய்விக்கும் விஷயத்தைப்பற்றி பொருளாதார சாஸ்திரம் அதிகமாக சொல்லுகிறது.

குறைபடும் உபயோகச் சட்டம் (The Law of Diminishing Utility)

ஒவ்வொரு குறிப்பிட்ட தேவையும் தெவிட்டும் நிலைமைக்கு வரக்கூடியது. ஆனால் சில தேவைகள் அங்ஙனம் இராது. சில சமயங்களில் ஒரு மனிதனுடைய குறிப்பிட்ட தேவை ஒரு அளவுக்குள் அடங்கிவிடும். ஒரு குறிப்பிட்ட சாமானின் மீதுண்ண விருப்பம், எல்லாம் சரியாக இருக்கும் பகுத்தில், அந்த சாமானின் அதிகரிப்பால் குறைந்துகொண்டே வரும். இதற்கு பின்வரும் திருஷ்டாந்தம் அருத்தம் செய்து கொள்வதற்கு அனுசரணையாக இருக்கும்:—

கிருஷ்ணனுக்கு 'சுருட்டு' குடிப்பதில் பிரியம். அதன் பொருட்டு அவனுக்கு ஒரு மாதத்திற்கு ஒரு பவண்டு புகையிலை வேண்டும். இந்த அனுப்பள புகையிலை அவனுடைய முக்கியமான தேவை பூர்த்தி செய்விக்கிறது.

இந்த புகையிலையினால் எழும் உபயோகம் அவனுக்கு 100 புள்ளி சந்தோஷத்தைக் கொடுப்பதாக வைத்துக் கொள்வோம். இங்கு ஒரு பவண்டு புகையிலை அவனுடைய சந்தோஷத்தினால் எழும் உபயோகத்தைக் காண்பிக்கிறது.

கிருஷ்ணன் இரண்டுபவண்டு எடையுள்ள புகையிலையை வாங்குகிறான். இந்த இரண்டாவது பவண்டு புகையிலை அவனுக்கு அவ்வளவு அவசரமான தேவையாக இராமையால் அவனுக்கு ஏற்படும் உபயோகத்தில் உண்டாகும் சந்தோஷமிகுதியை குறைக்கிறது. இதனால் மூதலாவது பவண்டின் உபயோகம் 100 புள்ளிகளாகவும், இரண்டாவதாக வாங்கிய பவண்டின் உபயோகம் குறைவுபடுவதால் அதை 80 புள்ளிகளென்றும் வைத்துக் கொள்வோம்.

அவன் மூன்று பவண்டு புகையிலை வாங்குகிறான். இந்த மூன்றாவது பவண்டினால் ஏற்படும் உபயோகம் இரண்டாவது பவண்டினால் ஏற்பட்ட உபயோகத்தை விட குறைந்திருக்கும். இந்த குறைந்த மூன்றாவது பவண்டின் உபயோகத்தை 60 புள்ளிகளென்று வைத்துக் கொள்வோம். இதனால் நீங்கள் தெரிந்துகொள்ளும் உண்மை என்ன? ஒருவன் ஒரு குறிப்பிட்ட சாமான்மீது கொண்டுள்ள விருப்பம் அச்சாமான் அதிகமாக பெருகுகையில் விருப்பம் குறைந்துபோகும் எனும் உண்மையைக் காண்பிக்கிறது. உங்களுக்கு நான்கு ஜிலேபிகளால் ஏற்படும் சந்தோஷம் பல ஜிலேபிகளை சாப்பிடுவதால் குறைந்தபோகும். இது அனுபவமுள்வமாக நிகழும் விஷயம்.

(தொடரும்.)

வைஷ்ணவ ஆசார்யர் பிரபாவம்

(T. R. பேரிய நம்பியார்.)

இராமாநுசர் என்பவர் ஓர் சிறந்த பூர்வைவத்னவ குரு. கோவிந் தன் இவரது சிவ்யன். இவர்கள் ஸ்ரீரங்கத்தில் வாசம் செய்தனர். ஓர் நாள் கோவிந்தன் ஓர் கூட்டத்திலிருக்கும்போது கூட்டத்தார் கோவிந்தனது ஞான, பக்தி, வைராக்ஷியங்களை சிளாகித்துப் பேசி தலை குலுக்கினார்கள். அப்போது கோவிந்தனும் அவர்களை நோக்கி “ஸ்ரீக்கள் கூறுவது சரிதான், நீங்கள் கூறும் புகழ்வார்த்தைகள் என் பக்கல் ஒக்கும் ஒக்கும்” எனக் கூறி தானும் தலை குலுக்கினான். இதைக் கூட்டத்தார் கண்டு ஆச்சர்யமுற்று இராமாநுசரிடம் சென்ற கோவிந்தனது செயலைத் தெரிவித்த னர்: இராமாநுசர் கோவிந்தனை யழைத்து;

“கோவிந்தா! கூட்டத்தார் உண்ணைப் புகழ்த் து பேசினால் நீ செய்ய வேண்டிய தென்ன? அப் புகழ்ச்சிக்கு யான் அருகதையில்லை யென்று கைச் சியானு சந்தானம் செய்ய வேண்டாமா? அப்படிச் செய்யாமல் அவர்கள் கூறுவதை நீடிம் அங்கீகரித்துத் தலை குலுக்கினால் அது தற்பு மிக்க மாகு மல் வல்லா?”

கோவிந்தன்:—(இராமாநுசரை வணக்கி) “ஸ்வாமி! முழு மூடனை அடியேனை இவ்வளவு பிரக்கியாதியாகும்படி செர்வித்தது தாங்கள்வல்லவா? ஆதலால் அடியேனுக் கேற்படுகிற பிரக்கியாதிக வெல்லாம் தங்களைச் சார்ந்த தேயன்றி அடியேனுக் கொண்று மில்லை. ஆனது பற்றியே அவர்கள் கூறும் புகழ் வார்த்தைகளை அடியேன் அங்கீகரிக்க நேரிட்டது.”

* * * *

பின்னெரு நாள் மாலை ரேத்தில் ஓர் வீட்டில் ஓர் தாசி பாடிக் கொண்டிருந்தாள். அப்போது வீதியின் வழியே சென்று கொண்டிருந்த கோவிந்தன் அப் பாடலைக் கேட்டுப் பரவசப்பட்டு வீதியிலேயே நின்று தலையை யகைத்தவண்ணமா மிருக்தான். இதை சில ஸ்ரீ வைஷ்ணவர்கள் கண்டு இராமாநுசரிடம் சென்று “ஸ்வாமி! கம் கோவிந்தன் மாலை ரேத்தில் செய்ய வேண்டிய சந்தியாவந்தனத்தையும் மறந்து வீதியில் நின்று ஓர் தாசியின் பாடலைக் கேட்டு ஆண்தித்துக் கொண்டிருக்கிறு” எனக் கூறினார்கள். இராமாநுசர் கோவிந்தனைத் தருவித்து;

“கோவிந்தா! சீ இதுவரை ஓர் தாசியின் பாடலைக் கேட்டு ஆண்தித்துக் கொண்டிருந்தா யெனக் கேள்வியுற்றேரும். காருமார்க்க எல்லவா தாசியின் மயக்கில் ஈடுபடுவார்கள். உனக்கே னின்தத் தார்ப்புத்தி உண்டாயிற்று?”

கோவிந்தன்:—“ஸ்வாமி! அத்தாசி தங்களுடைய சீந்திப் பிரதாபங்க

ஈடுக்கிய தலைட்டை இனிய குரவில் பாடினான். அது அடியேனது செவியிற் படவே செவிக்கினிய செஞ் சொல்லாய் அடியேன மயக்கி விட்டது. ஆசார் யனது குன்னுபவத்தைக் காட்டிலும் சந்தியாவந்தனம் அடியேனுக்குப் பெரிதாய்த் தோற்ற வில்லை.”

* * *

ஒரு காலத்தில் கோவிந்தன் பெரிய திருமலை நம்பிகளுக்கு சிவ்யனு யமைந்து கலை கைங்கர்யங்களும் செய்து கொண்டிருந்தான். ஓர் காளிரில் கோவிந்தன் நம்பிகளுக்குப் படுக்கை திருத்தியமைக்கும் போது படுக்கையில் தான் முந்தூப் படுத்து உருண்டு புரண்டு எழுந்தான். இதைக் கண்ணுற்ற இராமாநுசர் கோவிந்தன் செயலை நம்பிக்கூத் தெரிவித்தார். நம்பிகள் கோவிந்தனை யழைந்து;

“கோவிந்தா! எமக்காகத் திருத்திய படுக்கையில் நீ முந்தூப்படுத்து எழுந்ததாகக் கேள்வியுற்றேன். ஆசார்யன் விவசைத்தில் நீ இப்படி அபசாரப் படலாமா? இவ் வபசாரத்திற்குப் பலன் என்ன வென்பது உணக்குத் தெரியுமா?”

கோவிந்தன்:—“தெரியும் ஸ்வாமி! ராகமே இதற்குப் பலன்.”

நம்பிகள்:—“இது தெரிச்திருக்கும் இப்படிச் செய்வானேன்?”

கோவிந்தன்:—“அடியேன் திருத்தியமைத்த படுக்கையில் ஏதாவது தூகும்புக விருந்து தங்கள் திருமேனிக்கு ஊறுதல், உறுத்தல் செய்யாமைக்காக அடியேன் முந்தூப் படுத்தூப் பரிசோதனை செய்தேன். எவ் விதமும் தங்கள் திருமேனியின் சுகத்திற்குப் பங்கம் கேளிடாமல் பாதுகாப்பதே அடியேனது கடமை. இதனால் அடியேனுக்கு கஶரகானுபவம் வந்தாலும் வரட்டும். அனுபவிக்கச் சித்தமா யிருக்கிறேன்.”

* * *

பட்டர் என்பவர் ஸ்ரீ வைஷ்ணவ ஆசார்ய பாரம்பரையைச் சேர்ந்தவர். கல்வி கேள்விகளில் தேர்ந்தவர். ஓர்காள் இவர் சீடர்களுக்கு உபதேசம் செய்யும்போது “மாந்தர்கள் பகவானை அலங்கரித்துக் கண்டு களிக்க வேணுமே யொழியத் தங்களைத் தாங்களே அலங்கரித்து ஆண்திப்பது கூடா தெள்வுபதேசம் செய்தார். பின் சில தினங்கள் கழித்து ஸ்ரீ ரெங்காநாதப் பெருமான் சங்கிதியில் அத்யயன உற்சவம் நடை பெற்றது. ஏராஜமான ஐங்கள் கூடினார்கள். ஆசார்யரான பட்டரும் சர்வாபரண பூவிதராய் உயர்த்தப்பட்டுப் பீதாம்பரங்களை யணித்து ரெங்காநான் சங்கிதிக்கு வங்கிருந்தார். அப்போது பட்டருடைய சிவ்யர்கள் பட்டருடைய படாடோபத்தைக் கண்டு “நமது ஆசார்ய ஸ்வாமி நமக்குச் சொல்வதொன்று, தான் செய்வ தொன்றுமா யிருக்கிறது” எனத் தங்களுக்குன் பேசி முன்னுத்துக்கொண்டார்கள்.

இதையறிந்த பட்டர் அச்சிடர்களை கோக்கி “சிடர்கான்! உங்கள் நினைவில் ஒடிவதை அறிக்கோம். யாம் எம்மை அலங்கரித்துக் கொண்டது எமது மகிழ்ச்சிக்காகவல்ல. இதோ பாருங்கன்! ஸ்ரீ ரெங்காநான் எழுந்தருளும்

பந்தலை எவ்வளவு சிங்காரமாய் அலங்கரித்திருக்கிறது. பந்தல் கால்களில் எவ்வளவு அலங்காரமான பொம்மைகள் வைக்கப் பட்டிருக்கிறது. அதுபோல் யாரும் இப் பந்தலின் காலுக்கு ஒரு பொம்மையாக அமைஞ்சு விற்கவே இத் தகைய கோலம் கொண்டோம். இவ்வளங்காரங்களெல்லாம் ரெங்காதனது ஜூசவரியத்தை விளக்குத்தாகவும் இங்குக்கூடும் பக்த கோஷ்டிகளின் மூகோல் வாசத்திற்காகவும் ஏற்பட்டிருக்கிற தென்பதை நினைவில் வைபுங்கள்” எனக் கூறினார்.

*

*

*

*

பட்டர் ஐந்து பிராயமா யிருக்கும்போது ஓர்நாள் வீதியில் புழுதி யனைத்து வினையாடிக் கொண்டிருந்தார். அப்போது ஓர் அத்தவத வித்வான் பல்லக்கில் ஆரோகணித்து சின்னம் மூதலிய விருதுகள் ஊதிவர வீதியின் வழியாய் வந்துகொண்டிருந்தார். பட்டர் இம் மூழக்கத்தைக்கேட்டு ஏறிட உப்பார்த்து “யாரடா இவன்! இராமாதநச், ஆழ்வான், எம்பார் மூதலிய ஆசார்யவள்வாழிகள் எழுந்தருளி யிருக்கும்படியான இந்த கூந்திரத்தில் விருதாதிக்கொண்டு பல்லக்கில் வருகிறோன். இவன் கெர்வத்தை அடக்கவேணு” மென்றெண்ணி அப் பல்லக்கின் மூன்னே போய் நின்றார். வித்வான் குழக்கதையை நோக்கி;

“குழங்தாய்! என் பல்லக்கை மறித்துக்கொண்டு விற்கிறோய்?”

பட்டர்:—“நீர் வித்வானு யிருந்தால் யான் கேட்கும் சிறு கேள்விக்கு விடையிறுத்து அப்பால் செல்லவேண்டும்.”

வித்வான்:—(சிரித்து) “சரி, அப்படியே யாகட்டும். உன் கேள்வியைச் சொல்லுவே?”

உடனே பட்டர் ஒரு கை நிறையப் புழுதிமண்ணை அன்றி வித்வானிடம் காட்டி “இதில் எவ்வளவு புழுதி அடங்கி யிருக்கிறது? சொல்லுவதும்!” எனக்கேட்க வித்வான் விடை சொல்ல வகையறியாமல் மிரன் மிரன் விழித்தான். பட்டர் சிரித்து இது ஒரு கைப்பிடி மண்ணெண்று சொல்ல வகையறியாத உமக்கு பல்லக்கும் விருதும் எதற்கு எனக்கூற, வித்வான் வெட்டித்தலை குனிந்தான்.

*

*

*

*

பட்டர் ஆசார்யரா யிருந்து தர்ஸனத்தை சிர்வகித்து வரும்போது வீரசங்தரன் என்ற ஓர் அரசன் பட்டருக்கு விரோதியாயிருந்து பல கஷ்டங்களை உண்டு பண்ணிக்கொண்டிருந்தான். சிலகாலம் சென்ற பிறகு தற்செயலாய் அவ்வரசன் மாண்டுபோக, இதையறிந்த சில பூரி வைவத்னவர்கள் மகா சங்தோஷத்துடன் பட்டரின் கீ “த்தாயாரான் ஆண்டா எம்மையிடம் ஒழிவங்கு “அம்யனே? பட்டரின் விரோதியான வீரசங்தரன் மாண்டுபோனான்” எனக் கூறிப் பல ஆர்ப்பாட்டங்களைச் செய்தனர்.

ஆண்டாளம்மை இதை யறிந்தும் மா துக்கத்துடன் திருமாளிகைக்கதைவைச்சாத்தி ஓர் மூலையி விருந்து உரத்த குரவில் அழத் தொடங்கினான்.

இதைக் கண்ட ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஆச்சர்யமுற்று ஆண்டாளம்மையை கோக்கி;

“அம்மணே ! விரோதியான அரசன் மாண்டு போனால் நாமெல்லோரும் சங்தோஷம் கொண்டாட வேண்டியிருக்க, அப்படிச் செய்யாமல் நீர் இப்படித் தூக்கிப்பதின் காரணம் என்ன ?”

ஆண்டாள் :—“பிள்ளை கான் ! நீங்கள் நுணுக்கமாய் ஒன்றையும் கவனிக்கிறதில்லை. மாண்டுபோன வீரசங்தரன் கம் ஆழ்வானது சிவ்யன்ஸ்லவரா? தற்காலம் அவன் புத்திகெட்டு பலருக்குப் பல கெடுதிகளைச் செய்துவந்தாலும் இன்னும் கொஞ்ச காலம் உயிருடனிருங்கால் ஒரு வேளை அவனுக்கு நற்புத்தி பிறந்து பலரிடம் அனுதாபங்காட்டி மன்னிப்புக் கேட்டு உய்வற்று இடமுண்டு. இப்போது அவன் மாண்டுபோனபடியால் இனி அப்படிப்பட்ட உஜ்ஜீவனத்திற்கு வழியில்லை. ஆழ்வானுக்கு சிவ்யனுயமைந்த ஓர் ஆத்ம வள்ளு அங்காயாக யமபடர்கள் கையிலகப்பட்டு வருந்த கேளிட்டதே யென்ற தக்கம் அடியேலை வாட்டுகிறது.”

7. உய்பக்கொண்டார் என்பவர் ஸ்ரீவைஷ்ணவ ஆசார்யர்களில் ஒரு வர். அவருக்கு மணக்கால் நம்பி என்ற ஓர் சிவ்யன் உண்டு. ஓர் நாள் உய்யக் கொண்டாரது புத்திரிகள் இருவர் திருக்காவேளிக்கு ஸ்கானம் செய்யச் சென்றார்கள். அப்போது மணக்கால் நம்பியும் துணையாகச் சென்றார். அப்பால் அப்பெண்கள் ஸ்நான முடித்துத் திரும்புகையில் வழியில் சேறுங் தன் ணீருமாக ஒரு சிறுகால் எதிர்ப்பட, அவாகள் அதிலிருங்க அசங்கியப்பட்டு திகைத்து ணின்றார்கள். அப்போது மணக்கால் நம்பி திடீரென அச்சேற்றில் குப்புற விழுங்கு படித்துக்கொண்டு தன் முதுகில் அடிவைத்து அச்சேற்றைக் கடக்கும்படி அ-பெண்களை வேண்டிக்கொண்டார். அவ்விதமே பெண்களும் மணக்கால் நம்பியின் முதுகில் அடிவைத்து மிதித்து சேற்றைக் கடக்கு திருமாளிகை சென்றார்கள்.

இதுவிபரம் உய்யக்கொண்டாருக்கு அறிவிக்கப்படவே அவர் புத்திரிகளைக் கோபித்து மணக்கால் நம்பியிடம் மன்னிப்புக் கேட்கும்படி அவர்கட்டுக் கட்டளையிட்டனர். அப்போது மணக்கால் நம்பி உய்பக்கொண்டார் பாதங்களில் விழுங்கு சேவித்து “ஸ்வாமி ! பிறங்கு உதவி செய்வதே மனித ஜென்மம் எடுத்ததின் பலனுயருக்கிறது. அதிலும் ஆசார்ய புத்திரிகளுக்கு உதவி செய்வது மிகச் சிறந்ததாகிறது. ஏதோ அதிர்விடவைசமாய் இன்று அடியேலைக்கு அந்த பாக்கியம் கிடைத்தது. இனி பிரதிதினமும் அந்த பாக்கியம் அடியேலைக்குக் கிடைக்கும்படி அருள்புரியவேண்டும்” எனக்கூறினார்.



திருமண ஓலை

—(0)—

(ஆரியர்-வ. பதுமநாப பிள்ளை.)

கீழ்வானத்தில் எழுந்த செங்கதிரோன், தனது பொன்னிறச் சிர எங்களை எங்கனும் பரப்பி எல்லாப் பொருள்களின் மேலும் பொன் மூலாம்பூசு மூயல்பவளைப்போல் விளங்குகிறான். பலவகைப்பட்ட சிறங்களை உடைய அழகிய பறவைகள் பலவும், தமது கூட்டவைவிட்டுப் புறப் பட்டு சிறகடித்துக்கொண்டே உற்சாகமாகப் பறத்து திரிந்து கொண்டிருக்கின்றன. காலை இனவெயிலில் விரிந்து மலாந்த பலவகை மலர்களிலுள்ள செங்கேளை உடன் மதிமயங்கிய வண்ணம், பொன்னிறச் சிறகுகளை உடைய வண்டுகள் பலவகைப் பண்கள் பாடிப் பறத்து திரிந்து கொண்டிருக்கின்றன. மலர்களின் மெல்விதழ்களில் படிந்து நறுமணமளைந்த குளிர்ந்த பூங்கெந்தன்ற காற்று, மேன்மையாக வீசிக்கொண்டிருக்கிறது. அழகிய பூங்கொடிகள் படர்ந்திருந்ததோரு சின்னங்குசிறு சிங்கார்ச்சுடிசையின் வாயிலிலே, பறவைகளின் இறகுகளாலும் பலவகை மணிகளாலும் தண்ணீசுக் கிங்காரித்துக் கொண்டு, இடையில் புலித்தோலும் முதலில் புன்னிமான் தோலும் அணிந்து கொண்டுள்ள சுமார் மூப்பது வயது மதிப்புடைய வேடன் ஒருவன் அமர்ந்த கொண்டிருக்கிறான். அவனைதிரில், கம்பீரான உடை உடுத்திய ராஜை சேவகன் ஒருவன் நின்று கொண்டிருக்கிறான். அவ் வேட மன்னனின் அருந்தவைப் புதல்வியின் பேரழுகையும் தீரிய குணங்களையும் கேள்வியுற்ற ஒரு அரசனால், தனது பிள்ளைக்கு அப் பெண்ணைக் கொள்ளும் நோக்கத்துடன் எழுதிக் கொடுத்தனுப்பப்பட்ட திருமண ஓலையைக் கொண்டுவந்த தாதன் அவன். அவ் வேட மன்னனிடம் அத்திருமண ஓலையை அளிந்த அத்தாதன், அரசன் கொல்லி யனுப்பிய செய்தியையும் கூறி நிற்கிறான். அச் செய்தியைக் கேட்டுக் கலகலெவன்று சிரித்த அவ்வேட மன்னன், அரச தாதை நோக்கிப் பின்வருமாறு கூறினான்:—

“நிகரற்ற வெற்றி வேந்தனாக தண்ணை எண்ணிக்கொண்டு செருக்கு விகுந்துள்ள அரசனது திருமுகத்தைக் கொண்டுவந்த தாதனே! அவனது ‘திருமுக’த்தை நீ இங்கு கொண்டுவந்து விட்டதனால், அவ்விடத்தில் அவனது மூக்கில்லாத வெறும் மூண்டம் மட்டுஞ்தானே இருக்கக்கூடும்! அத்தகைய மூண்டத்துக்கா, எங்களது குலக் கொழுந்தாகிய மெல்லிய பூங்கொம்பை பொத்த கல்லியற் செல்வியை மணம் செய்து கொடுக்கும்படி கேட்கத் தணிந்து வக்தாய்? கேவலம் அதிகாரத் திமிரினாலும் பணச் செருக்கினாலும் படை வலியினாலும் அம்மன்னன் எங்களது குலக் கொழுந்தாகிய கோமணப்

பெண்ணைக் கொண்டுபோய் விடலாமென்று எண்ணிக்கொண்டு விட்டான் என்ன? பலவகைப்பட்ட ஆடம்பரங்களுடன் காட்டில் வாழும் அம்மன்னவன், இயற்கைத்தேவி வழங்கியுள்ள இஜையற்ற செல்வங்களுடன் காட்டில் வாழ்ந்து வரும் எங்களைக் கேவலமாக எண்ணிக்கொண்டு விட்டான் என்ன? எங்களது குலம் எத்தகைய குலமென்பதை அம்மன்னான் அறிந்தில்லை போலும்! இராமபிரான்து திருவுள்ளத்திற்குப் பெரிதும் உகந்த இன்னுயிர்த் தோழராகிய குக்கெருமான், அவதரித்த திருக்குலம் எங்கள் குலமென்பதை அம்மன்னான் மறந்து விட்டான் என்ன? “மன்னவர் நேஞ்சீ ஸில் வேடர் விடேந் சாம் வாயாவோ?” என்று வீர முழக்கம் செய்து நின்ற குக்கெருமானின் வீரம் பொங்கும் இரத்தம், இன்னும் எங்களது உடவில் ஒடிக்கொண்ட டிருக்கிற தென்பதை உங்களது மன்னானுக்கு உணர்த்தக்கடவாய்! கேவலம் படைவலி யின் துணை கொண்ட டோ பணப்பேயின் துணை கொண்ட டோ எங்களை இணங்கச் செய்து எங்களது செவியைக் கொண்டு போய் விடலாமென்னும் எண்ணம் உங்களது மன்னானுக்கு இருந்தால் அத்தகை எண்ணத்தை அவனது அகத்தி வின்றும் அடிடும்படி தெரிவித்ததாகச் சொல்லு.



யோடு அகற்றிக்கொண்டுவிடும்படி தெரிவித்ததாகச் சொல்லு.

“நீ கொண்டு வந்தது உண்மையில் மன்னனது திருமுகமோனால், அந்த திருமுகத்தில் இருக்கவேண்டிய வாய்—செவி—கண்—மூக்கு முதலிய அங்கங்களைல்லாம் எங்கு சென்று ஒளிந்துகொண்டு விட்டன? அவ்வங்கங்கள் எதுவுமில்லாத இதனை, திருமுகமென்று சொல்ல நீ எப்படி மனம் துணிந்தாய்? எங்களது குலத்தின் அரும் பெருஞ் செல்வமாக காங்கள் பேரன்

புடன் வளர்த்துவரும் பூங்கொம்பைப் போன்ற எங்களது செல்வியை, அம் மன்னன் அழகிய அங்கம் எதுவுமில்லாமல் மரத்தைத் தழுவிப் படர்ந்து வளரும் உயிரற்றதொரு கொம்பாக எண்ணிக்கொண்டு விட்டானு என்ன? அவ்வாறு அரச மரத்தைத் தழுவிப் படர்ந்து வளர எங்கித் தவித்து நிற்கும் பூங்கொடி இவ்விடத்தில் எதுவுமில்லை யென்பதை அம் மன்னனிடம் போய்ச் சொல்லிவிட.

அம் மன்னன் தனக்காகவன்றி, தான் பெற்று வளர்த்த தனது அருமைப் புதல்லூக்காக எங்களது செல்வியைக் கேட்டனுப்பி விருப்பிலூம், அதற்கும் இணங்க இப்பொழுது நாங்கள் சித்தமாக இல்லை. அரச குலத்திற் பிறந்து வளர்ந்த ஒரு இவ்வரசக்கு, அவ்வினத்திற் பிறந்து வளர்ந்த ஒரு பெண் அகப் படாமற் போய்விட்டாளா என்ன? புதிதாக ஒரு பெண்ணைக்கொள்ள விரும்பு வோர் தங்களது குலத்திலேயே அப் பெண்ணைத் தேடிக்கொள்ள வேண் உமே யன்றி மற்றொரு குலத்துப் பெண்ணைத் தேடிக்கொள்ள விரும்பு வது பொருந்தாது; முறைமையுமன்று. ஆதலின், உங்களது இவ்வரசக்கு ஒரு பூங்கொம்பைத் தழுவியீனத்து முத்தமிட்டுக் கலந்து களிக்கவேண்டுமென்னும் மோகம் அடக்க முடியாதவாறு பெருகி விட்டிருந்தால், அவ்வினத்திற் பிறந்து வளர்ந்த ஆலமாத்தினிடம் சென்று விலத்தில் ஊன்றி நிற்கும் அதன் விழுதாகிய கொம்பைக் கொடுக்கும்படி மனம் பேசி முடித் தூக்கொள்ளுமாறு நான் சொன்னதாக உங்களது மன்னனிடம் போய்ச் சொல்லக்கடவாய்!

எங்களது குலக் கொழுந்தாக வளர்ந்து வரும் எங்களது செல்வியைத் தழுவியீனத்து மகிழுத் தகுதி உடையவர் எவரென்பதை நாங்கள் நன்கு அறிவோம். அவ்விஷயத்திலே, எங்களுக்கு வேறு எவரும் எவ்வித யோச இன்றும் கூற வேண்டுவதில்லை; அவ்வாறு கூறினாலும் அதை ஏற்றுக்கொள் எவும் நாங்கள் இப்பொழுது சித்தமாக இல்லை. எங்களது பூங்கொம்பைத் தாங்கித் தழுவி ஏற்று வாழுத் தகுதி உடையவர், பொன் வண்டுகள் பல வகைப் பண்கள் பாடிப் பறந்து திரிந்து கொண்டிருப்பதும் நீலமயில்கள் தமது அழகிய தோகையை விரித்து ஆளுந்த கடனம் ஆடிக்கொண்டிருப்பதும் கருமுகில்கள் தவழ்ந்து செல்வதும் மாங்குயில்கள் மதுரமாகப் பாடிக் கொண்டிருப்பதுமாகிய மலேகரமான மலர்க் கோலையி னிடையிலே, அரவளையேல் பன்ளிகொண்டு கிடக்கும் திருவரங்கப் பேந்மான் ஓருவரே ஆவர். இரண்டாறுகளின் இடையிலே அரவளையேல் சாய்ந்து கிடக்கும் ஒப்புயர் வற்ற மரங்கள் தழுவி மகிழ்வதற்காகவே வளர்ந்தும் வரும் எங்களது குலக்கொழுந்தாகிய சுந்தரியிடம், பகைவர்களின் வருகையை எண்ணி எண்ணிப் பயந்துகொண்டிருக்கும் உங்களது மன்னன்மகன் மையல் மிகுஞ்சு நிற்பதால் என்ன பயன்?

எங்களது பெண்ணை மனம் பேசுவதற்காக மன்னனுல் அனுப்பப்பட்டு வந்து நிற்கும் தூதனே! நீ கொண்டுவக்த ஒலையாவது மங்களரமாக—தனது அழகு குலையாமல்—இருக்கிறதா என்ன! இவ்வோலையிலே, எண்ணென்ன வெல்லாமோ கிறுக்கி விருக்கிறதே! அட்டா! இந்த ஒலையை மெல்ல செல்லரித்துத் தின்ன முயன்றிருப்பது போல்லவா காணப்படுகிறது! செல்லரித்து விட்டதொரு ஓலை, எவ்விடத்திலேனும் செல்லுவதும் உண்

டோ? செல்வல்ல தல்லாததொரு ஒலையை மோகப் பெருக்கினால் மதி விழுந்த மன்னன்தான் கொடுத்தனுப்பி யிருந்தாலும், அதை என்னிடம் கொண்டுவந்து கொடுக்க நீதான் எப்படி மனங் துணிந்துவிட்டாய்? செல்லாதித்துச் செல்லாமற் போனதொரு ஒலையை, மனை ஒலையாகக் கருதி ஏற்று மகிழுக்கூடிய வல்வனவு அறிவற்ற பேதைகளா காங்கள்?

எங்களது அருந்தவச் செல்வி சிறு குடிலிற் பிறந்த வளர்ந்தவனே யெனிலும், அதனுலேயே அவனது அறிவுங்கட சிறுமை யடைந்து விட்டதா என்ன? எங்களது உடலில் உச்சங்தலையிலிருந்து உள்ளங்கால் வரையில் இன்னமும் வீர ரத்தம் ஒடிக்கொண்டிருப்பது வீணையுப் போய் விடுமா என்ன? வீரக் குலத்திற் பிறந்த—வீரத் தாயின் பாலுஞ்சி—வீர விளையாட்டு களையே விளையாடி வீரக்குடிலில் வளர்ந்து வந்த வீரமங்கையாகிய எங்களது செல்வியின் மனம், எவருக்குமே சந்தும் அஞ்சாதவனும் எவரையும் எளிதில் அடக்கி ஆன வல்வனுமாகிய சீரிய வீரன் ஒருவளையே நாடி சிற்பது இயல்பேயன்றே? “அன்னம் ஊட்டிய தெய்வ மனிக்கையின் ஆணை காட்டிய அன்னை விழுங்குவோம!”—என்றவாறு, தான் காதலிக்கும் ஒருத் தியின் கையைப் பிடிக்கும் முன்பே, அவன் பொருட்டு எத்தகைய அபாயகர மனை வீரச்-செயலையும் செய்யப் பின் வாங்காத நெஞ்சத்தின்மை உடைய சீரிய வீரனேயன்றே, உத்தம வீர மங்கையின் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளக்கூடிய சக்தி உடையவன்! அன்பின் மிகுதியினால் அஞ்சி ஒடுக்கி சின்ற கப்பிண்ணைப் பிராட்டியின் கண்கான் மகிழ்ச்சிப் பெருக்கினால் புத்தழகு பெற்று மலர்ந்து விரிந்து வீர ஒளி வீசிக் கூரிய வேலினையைப்போல் தன் மேல் பாய்ந்து வரக்கூடியவாறு, கொடிய எருதுகள் ஏழையும் செருக்கட்டுக்கிச் சிரித்து சின்ற கண்ணபிரானிடமே எமது அருந்தவப் புதல்வியும் இன்று மனம் செலுத்தி சிற்கிறேன்.

அத்தகைய வீர நாயகனுகிய கண்ணபிரானே, ‘கண்டவர் சிக்கை கவரும்’ கட்டழகிற் சிறந்த திருவருவத்துடன் கூடியவனும் திருவரங்கீப் பேநு நகில் இன்றும் நம்பேநுமாளாகக் காட்சி யளித்து நிற்கிறேன். வில்லி புத்தாரச் செல்வியாகிய ஆண்டாளோயும் உறைநூர்ச் செல்வியாகிய கமலவல்வி யையும் கைப்பிடித்து மனைந்துகொண்டு இன்றும் அம் மனவாளத் திருக் கோலத்துடனே அழகிய மனவாளப் பேநுமாளாக அன்பர்களுக்கு சேவை சாதித்து நிற்கும் திருவரங்கீக் கேல்வனுரது திருவடிகளிலேயே, எங்களது செல்வி காதல் மிகுந்து கணிந்த சிக்கையாய் நெஞ்சு கரைந்து ஒருகி சிற்கின்றேன். எல்லா உலகுகளிலுமுள்ள எல்லா வீரர்களுக்கும் தனிப்பெருங் தலையை பூண்ட ஒப்புயர்வற்ற வீரர் குலத் தெய்வமாக விளங்கும் நம்பெருமாளது திருவடிகளை வருடி மகிழ் ஆர்வம் மிகுந்து நிற்கும் எங்களது செல்வியை—அவ் வீர காயகன் ஒருவளையே தனது மனக்கோயிலில் எழுப்பதற்குவில்லை—தனது துணைவனுன் ஏற்ற மகிழுவேண்டுமென்பதொன்றையே தனது வாழ்க்கையின் நோக்கமாகக் கொண்டு நிற்கும் எங்களது குலக்கொழுங்கை, சின்னஞ்சு சிறியதொரு அரசுக்கு உரிமை பூண்டு—அதையும் மற்ற மன்னர்கள் எப்பொழுது படையெடுத்து வந்து பிடுங்கிக்கொண்டு விடுவார்களோ என்று எப்பொழுதும் பயங்கு கொண்டிருக்கும் குறுஙில் மன்னர்கள் இச்சைப்படுவது, அந்தணர்களால் மந்திர

வேங்வியில் அமர்களுக்காக அளிக்கப்படும் அவியுணவை எச்சிலிலை தின்று தெருவில் திரியும் ஈன் நாய் விரும்புவதைப் போலாகு மஸ்லவா?

மதியற்ற மன்னனின் ஏலைக் கேட்டு என் எதிரில் வந்து நிற்கும் பே ஷத் தாதனே! எங்களது சிறு குடிசைக்குன் தங்கியிருக்கும் எங்களது குல வினக்காகிய செல்வியின் வடிவம் சிறிதேயாயினும், அக் குலவிளக்கின் அழ கொளியும் அறி வொளியும் குண ஓளியும் இச்சிறு குடிசைவில் மட்டும் கட்டுப் பட்டிராமல் காடு கடஞ்து நாடடைந்து பல விடங்களிலும் பெரிதும் பரவி விட்டிருக்கின்றன. அவ்வொளிகளினால் கவரப்பட்ட கருத்தினராகிய என்ன விரித் தமிழர்கள், தங்களது தோன் வலியினாலும் படைத் துணையினாலும் எங்களை எளிதில் வென்று எங்களது குடிசையில் ஒப்பற் அந்துப் பேரொளி வீசி நிற்கும் அருள் விளக்கைக் கவர்த்துகொண்டு போய் விடலாமென்னும் எண்ணத்துடன் இங்கு வந்து எவ்வளவு பாடு பட்டுப் போய் விட்டார்கள் தெரியுமோ? அவர்கள் இங்கு வந்து எத்தகைய கதிக்குன்னாயின ரெங்பதை கான் என்று வாயினால் கூற விரும்பவில்லை. இப்பொழுது உன்து இரு கண்களும், உன்கு இன்னும் சொந்தமாகவே இருக்கின்றன வல்லவா? அந்த இரு கண்களைக்கொண்டே, இக் குடிசையைச் சுற்றிலுமுள்ள எல்லார் குடிசைகளையும் நன்றாக உற்றுப் பார். உன்து கண்களுக்குப் புலனுகும் காட்சிகளே, இங்கு வந்து எங்களை எதிர்த்து நிற்கத் துணிக்க மன்னர்கள் என்ன கதியடைந்தன ரெங்பதை நன்கு உணர்த்தக்கூடும்.

அதோ பார்! அந்த குடிசைகளின் வாசலில் வைத்து மூடப்பட்டிருப் பவை எவை தெரியுமா? ஐயோ, பாவும்! அவைதான், தங்களது தோள் வலியையும் படைத்துணையையும் நம்பி வந்து எங்களை எதிர்த்து நிற்கத் துணிக்க மன்னர்கள் மிக மிக ஒய்யாரமாகப் பிடித்துக்கொண்டு வந்த அழிய ஒசு சக்கரக் குடைகள்! கொஞ்ச காலத்திற்கு முன்னர், அழிய சிங்காசனத் தின்மீது அம் மன்னர்களின் தலைமேல் கம்பீரமாகச் சமூன்து கொண்டிருந்த அழிய வேலைப்பாடுகள் அமைந்த விலையுயர்ந்த வெண்பட்டுக் குடைகள், இப்பொழுது எங்களால் எங்களது சிறு குடிசைகளின் குறுகிய வாயிலை மூடு வதற்கு உரிய சிறு படல்களாகப் பயன்படுத்தப் பட்டு வருகின்றன. அதோ பார்! சிற்சில குடிசைகளின் வெளியிலே, பலவகைப்பட்ட அளவுடைய அழிய மணி முடிகள் காணப்படுகின்றனவல்லவா? அவை எங்களுக்கு எப்படிக் கிடைத்தன தெரியுமோ? விற்போரில் எங்களை எதர்த்து நிற்கப் போதிய சக்தியின் நியீரைக் காத்துக்கொள்ளும் ஆசை மிகுந்து—பூற முதுகிட்டு வந்த வழியே திரும்பி ஒடிப்போய்விடட மன்னர்கள், தாங்கள் ஒடிய ஒட்டத்தின் அவசரத்தில் நிலத்தில் விழுந்துவிட்ட மணி முடிகளை எடுத்துணியவும் துணிவில்லாதவர்களாய் அவற்றை இங்கு விட்டுவிட்டுப் போய் விட்டார்கள். பலவகைப்பட்ட சிற்க மணிகள் இழைக்கப்பட்டு மிக அழகாக விளங்கும் அந்த மணி முடிகளைத் தான், நாங்கள் இப்பொழுது தினை மூதலிய தானியங்களை அளப்பதற்கு உரிய படிகளாகவும் மரக்காலகளாகவும் பயன் படுத்திக்கொண்டு வருகிறோம். மன்னர்களின் தலையில் வினங்கிய மணி முடிகள், இப்பொழுது இங்கு மரக்காலகளாகவும் படிகளாகவும் விளங்கும் விளோதக் காட்சியை உற்றுப்பார். அக் குடிசைகளின் மேல் வென்னை வெளேரென்று சில பொருள்கள் காணப்படுகின்றன வல்லவா?

அவற்றை, நீ என்னவென்று விளைக்கிறோய்? எங்களை எதிர்த்து வந்த மன்னர்களுக்கு, சிற்சில சேவகர்கள் வெண்சாமரம் வீசிக்கொண்டு வந்தனர். எங்களது வீர வில்லின்முன் எதிர்த்து நிற்க முடியாமல் அம் மன்னர்கள் தமது உயிருக்குப் பயந்து ஓட்டமெடுக்கவே, அச் சேவகர்களும் தாங்கள் பிடித்திருந்த வெண்சாமரங்களை எங்களது குடிசைகளின்மேல் வீசி எறிந்து விட்டு ஒடிப்போய் விட்டனர். அன்றமுதல் இன்று வரையில், அச் சாமரங்கள் எங்களது குடிசைகளின் கூரைகளில் அப்படியே கிடக்கின்றன. அதோ அந்த வேலியைப் பார்! அந்த வேலி எவற்றினால் அமைக்கப்பட்டது, தெரியுமோ? எங்களை எதிர்த்து நிற்கக் கஷ்டியற்ற தோல்வியடைந்து திரும்பி ஒடிப்போய்விட்ட மன்னர்கள், இழே போட்டுவிட்டுப் போய்விட்ட வில்—வாள்—வேல் முதலிய ஆயுதங்களைச் சேகரித்து, அவற்றினுலேயே காங்கள் அந்த வேலியை அமைத்திருக்கிறோம்! நீ திரும்பிப் போய், உண்ணைத் தாது விட்ட மன்னனிடம் இவற்றையெல்லாம் விவராமாகக் கூறு. எங்களது குலவிளைக்காகிய செல்வத் திருமகள் செங்கோலுடைய திருவரங்கச் செல்வனுர் ஒருவருக்கே உரிமை உடையவளாதவின், அவளை அடையும் ஆசையை வேறு எவர் கொள்வதிலும் எவ்வித பயனுமில்லை யென்பதை தெளிவாகத் தெரிவித்துவிடக் கடவாய்.”

(இக் கட்டுரை, திவல்விய கவி பிள்ளைப்பெருமான் ஜயங்கார் இயற்றிய திருவரங்கக் கலம்பகத்தி வீருப்பனவும்; நகைச்சுகவுயும் வீரச் சுவையும் கலந்தனவுப; ‘மறம்’ என்னும் உறுப்பைச் சேர்ந்தனவுமாகிய “கொற்ற வண்ணன் திருமுகம்”; “பேச வந்து தாத!”—எனும் இரு சிரிய கவிகளின் சுருத்தை ஆதாராமாகக்கொண்டு எழுதப்பட்டதாகும்.)

வஜுண்டிகள் தேவை.

“வஸ்தா ஊர்களிலும் மைது ‘ஆனந்தபோதினி’ மாறு, சாரப் பத்திரிகைகளை வீற்பதற்கும், சந்தா சேர்த் துக் கொடுப்பதற்கும், விளம்பரம் சேர்த்துக் கொடுப்ப நற்கும் தக்க சாமர்த்தியமுள்ள வஜுண்டுகள் தேவை. விவரம் அறிய வீரும்புவோர் எமக்கு எழுதித் தேரிந்த கோள்ளவும். மைது புல்தகங்களும் பத்திரிகைகளும் எல்லா ஸ்டேஷன்களிலுமுள்ள ஹிக்கின்பாத்தம் பள்ளதகசாலைகளில் கிடைக்கும்

மானேஜர்.



ஓ ஸ வையார்

— எண் १ —

(சீர்மதி. பண்டிதன்-அசலாம்பிளக அம்மையார்.)

LDT மற்றுஞக் கிடங்கொடேல் என்பது அடுத்த சீதி. இதற்கு சீபகைவனுக்கு (உன்னை நெருங்கிப் பின் வருத்தும்படி யாக) இடங் கொடாதே என்று உணர்த்துவதாகும். மோசத்தாலாவது தனது எதிரியைத் தன்புறத்தும் கருத்தைக்கொண்டும் சிலர் முயல்வ நூண்டு. நேர்வின்று பகையை வெளியிடுவோர்கள் சுத்த வீரர்களாவர். உள் வொன்றுவைத்துப் புறத்தே உண்மையாளர்போல் நடிப்போர் பெரும் பாத கர்களாக எண்ணப்படுவர். இதனிலும் இழிவு பிறிதில்லை. இதனைத் திருக் குறாசிரியர் மிக அழுத்தமாகக் கண்டித்துள்ளார். “வான்போற் பகைவரை அஞ்சற்க அஞ்சக, கேள்போற் பகைவர் தொடர்பு” என்றாலும் தொன்றே போரும். எக்காரணம் கொண்டும் பகையுடையாரோடு ஈம்பி அளவனா வுதல் தவறு. இராவணன் தனது தங்கையான சூப்பகையின் கணவனை மைத்துண்ணறும் பாராது போறிற் கொன்றுன். அந்தப் பகையை மனதில் அடக்கிக்கொண்டு நெடுங்காலம் காத்திருங்கு சீதையின் மூலம் போர் விளைத்து இராவணன் குடியைப் பூண்டோடு அழித்தான் சூப்பகை என்னும் அவ்வரக்கீ. இதுபோன்ற உதாரணங்கள் பல. பெரிய புராணத்தில் மெய்ப்பொருள் நாயனார் முடிவு இதற்குதாரணமான்றே? பகைவனிடம் நெருங்கிப் பழகாவிடினும் பகைவனுக்கு வேண்டிய நன்பரிடமும் நெருங்கிய கட்புகொள்ளல் தவறு; நெருங்கிப் பழகினால் தனது இரகசியங்களை வெளியிட சமயம் ஏற்படும். அவைகளே இவனுக்குப் பெருங்கிங்கை விளைக்கத்தக்க கருவியுமாகும். ஆதவினால் மாற்றுஞ்சபலம் உயரும்படி அவனுக்குரியோரிடமும் நீ இடங் கொடுத்துப் பேசாதே என்றால்லனர். இனி மாற்றுஞக் கிடம் கொடுத்து அவரால் உண்மை யெய்தியவர் இராமபிரான் என்ற கூறுவர். உண்மையில் விபீடனன் மாற்றுஞ்சடைய சகோதரனேயாயினும் மாற்றுஞ்சல்லன். மாற்றுஞ்சினும் அவளையும் கீழ்ப்படியச் செய்யும் அறத் துறையாற்றல் உடையவர்க்கு அச் செயல் புகழே தரும். இதனைக் கம்பாடார் இராமபிரான் வாக்காக,

“இன்று வந்தா னென்றுண்டோ
எம்பியை யானை முன்னைக்
கொன்று வந்தா னென்றுண்டோ
புகலது கூறு கின்றுன்

தொன்று வந்தன்பு மாருத்
 துணைவனும் அவனே பின்னைப்
 பின்று மென்றாலும் கம்பாற்
 புகழுந்திப் பிறிதுண்டாமோ.”

என விபீஷணன் அடைக்கலப் படலத்திற் கூறியுள்ளார். இரும்பையுங் பொன்னுக்கும் இயல்புடைய பரிசுவேதிபோல வினங்கும் பெரியார்க்கு அரிய தொன்றில்லை. அதற் குதாரணமாக ஒரு கதையும் உண்டு.

ஒரு வசத்தில் தவச்சாலை யமைத்துத் துறவி யொருவர் இருந்தனர். அவ்விடத்து உணவின்றி மெலிந்து வாட்டாலும் ஒரு நாய் வந்து மூனிவர் கண்களிற் படும்படி அவர் ஆசிரம வாய்தலில் நடக்க முடியாமல் சோர்ந்து ஏதேனும் உணவு தரும்படி கேட்பதுபோல முக நோக்கி நின்றது. அதன் நிலைமை அலருக்குப் பரிதாபத்தை யுண்டுபண்ணவே மனமிரங்கித் தண்ணுணவில் ஒருபாகம் அளித் துதவினர். அதனை யுண்ட கணங்கள் ஆசிரம வாய்தலை விட்டகலாமல் அவர் இருந்தாலும் இல்லாதிருப்பினும் நன்றக் கறிகுறியாகக் காவல் புரிந்து வந்தது. முனிவரும் கருணையால் தினமும் தனது ஆகாரத்திற் பாதி அதற்களித்து வந்தனர். வரவர நாய் மெலிவகன்று வன்மையடைந்து திடம் பெற்றது. மூனிவர் பெருமானின் கடாட்சத்தால் பேசும் திறமையும் பெற்றது. அதன்மேல் அங்காய் தனது இழிவான பிறவிமாறி உத்தமப் பசுவாக மாறும்படி மூனிவரைக் கோரியது. அவரும் அவ்வாதே மாகுவெனக் கமண்டலைநிறைத் தெளித்தார். நாயும் பசுவாக மாறியது. பின்னர் இங்காய்ப் பசுவுக்கு அவ்வனத்தில் சஞ்சிக்கும் புல்களால் அசசம் அதிகரிக்கவே அதனைத் தவிர்க்க வேண்டி மீண்டும் மூனிவரை வணங்கி இப்பசு வடிவத்தில் வேங்கை முதலிய விலங்குகளால் எப்போதும் அச்சமும் அபாயமும் இருப்பதால் தன்னை எதற்கும் அஞ்சாத வேங்கையாக மாறுபடி செய்யும்படி கோரியது. அவரும் அவ்வாறே மாகுகவென முன்போல மாதிரி நிறை இறைத்தனர். உடனே தவமுனியின் பெருமையால் நாய்ப்பசு பதினாறடி வேங்கையாக மாறியது. இங்ஙனம் சில நாளிருக்கையில் வேங்கைக் கியல்பான கொடுங்குணங்களும் பெற்று ஒருநாள் அத் தவராஜன் தியானத்தீவிருக்கையில் அவர் மேற்பார்த்து அவரைக் கொண்டு உணவாக்கிக் கொள்ளத் துணிக்கு மூற்பட்டது. அஃதுணர்ந்த பெரியார் “என் பழைய நாயே” என்றனர். அதே கணத்தில் வேங்கையுருவும் ஆண்மையும் வேகமும் மாறிப் பழைய நாயாக மாறிவிட்டது. நாய் வெட்டித் தனது இழி குணத்திற்கு வருங்கி எல்லாத்திறமும் இழங்கு முன்போல் அலையத் தலைப்பட்டது. அத்தகைய பெரியார்க்கே மாற்றாலுக் கிடக்கொடுத்தாலும் அதனால் விளையும் தீங்கைத் தடுத்துக்கொள்ள முடியுமன்றி சாதாரண மாந்தர்க்கு இயல்வதன்று. ஆதவிலால் மூதாட்டியார் மாற்றானுக் கிடங்கொடேல் என்று கண்டிப்பாக உணர்த்தினார்.

இனி “மிகைபடச் சொல்லேல்” என்பதாகும். இதற்கு சொற்கள் அதிகப்படும்படி நீ வசனியாதே; சுருக்கமாகப் பேச என்பது பொருள். இத்திறம் பெரும்புலமை வாய்ந்தவர்களில் சிலரிடம் வாய்ப்பின்றி விருப்பது உண்டெனில் சாமானியர்களிடம் எதிர்பார்ப்பது எனிதன்று. ஆயினும் சிற் சிலர் அதிகப் படிப்பில்லா நிலையிலும் சொற்களை சுருக்கப் பேசவதில்

கவனமுன்னவர்களா யிருக்கின்றனர். வார்த்தை குறையக் குறைய வாதம் குறையும். சொல்லுக் குறைந்தால் மல்லுக் குறையும் என்பவைகள் அனுபவப் பழமொழி. அனுவியமாக ஒரு கேள்விக்கு அதற்குச் சம்பந்தமில்லாத பத்து விஷயங்களைக்கிய பதில் அளிப்போர் பலரைக் காண்பது சர்வ சாதாரணம். இதில் பெண்களே பேர்ப்போனவர்கள் என்பது பல ஆடவர்கள் தீர்மானம். ஆடவர்களிலும் பலர் உண்டென்ப துண்மை, பல கேள்விகளுக்கு ஒரே வார்த்தீல் விடை யளிக்கும் மாதர்களுமூன்று. அறிவள்ள பெண்டிருக்கு இத்திறமையிக் குதிகம் என்பதற்கு நமது தமிழ்ப்போராளியையாகிய முதாட்டியாரே ஒப்பற்ற உதாரணமாவர். பதினான்கு சீர்க்கழிநெடில் பாடியும் தங்கருத்தை உண்கு வெளியிட முடியாது குளகம் போடும் பெரும் புலவர்களின் கருத்தை அரைவரியில் அடக்கிக்காட்டும் ஆற்றலுடையவர் நமது ஒளவையார். அவர் இத்தகைய புத்திமதியை எடுத்துக்கூறியது மிகவும் அழகுடையதே. நம் நாட்டில் சோதிடிட் தொழிலில் ஈடுபட்டிருப்போர் பலர். எல்லாக் கலைகளையும்விட சோதிடிகளை அதிக நண்ணிலிவும் கலங்காழுளையும் கணி தத்திறமும் உள்ளவர்களுக்கே பலிதப்படுமென்பது தின்னனம். எல்லோரும் அத்தகைய அருக் தகுதியுடையவர்களா யிருத்தல் முடியாதென்பது தெரிக் கூடுதல். ஜீவனம் இதுவா யிருப்பதுபற்றி அவர்கள் தமக்குள்ள சந்தேகங்களை வெளியிடவு முடிகிறதில்லை. இவ்வினத்தாரில் சிலர் நல்ல வருமானம் அடைகின்றனர். உண்மைக் காரணம் சோதிடம் கேட்க வருவோர்கள் பெரும் பாலும் தங்கள் தங்களுக்குள்ள எல்லாக் குறைவுகளையும் இராசி சக்கிரம் வரையு முன்பே அடுக்கடுக்காகச் சொல்லி விடுவர். பிறகு சோதிடனுக்கு வேலையே மிகக் குறைவு. விவேகமுன் சோதிடன் எனிதாகத் தன் தொழிலில் கீர்த்தி பெறுவதற்கு மக்கள் மிகைப்படப் பேசும் பழக்கம் உள்ளவராக இருப்பதே அதிக ஆதாரத் தருவதாகும். சிலர் சோதிட மென்பது கொடிக்கணக்கில் ஆராயக் கூடியதாகத் தமக்குள்ள ஜனனிக்கொண்டு தங்கள் சாமர்த்தியத்தைக் காட்டி சோதிடனைப் பரிசை பார்ப்பதுபோல சொல்ல முடியாத (அதாவது ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்ட) கேள்விகளைக் கேட்பது மிகுதி; இது மிகவும் வருக்கத்தக்க விஷயம். போலி மந்திரவாதிகள் பலர் பிழைப்பதும் மிகைப்படக் கூறும் பேதமை மாந்தர்களாலேயே யென்பது உண்கு அநுபவ மூன்ளார்க்கு விணக்கும். இவைகளின்றி சாதாரண சம்பாஷிணகளில் கூட விரிவறப் பேசும் இயற்கை பலர்பால் உண்டு. உதாரணமாக ஒரு பள்ளி மாணவன் ஆசிரியரின் வீடு தீப்பற்றி எரிந்தது கண்டு அவ்விபத்தை அவிரிடம் விவரங்கு சென்று தெரிவிக்க வேண்டினவனும் முறைப்படி அவர்பால் வணக்கம் தெரிவித்துப் பிறகுதான் அவ்விடம் போக நேர்ந்த வேறு காரணத்தை முதலில் கூறி பின்னர் போகையில் வழியில் ஏற்பட்ட இடைபூறை விணக்கிப் பிறகு புகை காணப்பட்டதும் அதை யறியத் தான் கென்றதும், அனல் பிறர் கெருங்க வொட்டாமல் ஜூவாலை வீசியதும் தான் பயங்கு திரும்பி வந்ததாயும் அதனை ஆசிரியரிடம் சொல்லாமல் போவது சரியல்லவென்று விவரிப்பதாயும் கால்மணியில் சாலதானமாய்ச் சொல்லியதாக ஒரு கதை நம்காட்டில் முதியோர் சொல்லுவதுண்டு. மாணவன் அறிவித்து முடிய முன் அக்கினியும் அவிந்து விட்டதாகச் சொல்லாமலே வாசகர்கள் உணரலாம். இத்தகைய அசந்தரப்பமான மந்தம் பின்னொளிடம் தான் இருப்பதாகச் சொல்லுவதற்கில்லை. பட்டதாரிகளைக் கீதி மன்றங்களில் நியாய வாதம் புரியும் நிபுணர்களிலும் பலர் சுருக்கமாகக் கூற முடியாமல் வளர்த்திப் பேசி

நீதிபதிக்குப் பெரும் கஷ்டத்தை விளைவிக்கின்றனர் என்பதுண்மை. தமிழ் உபநியாஸ மேடைகளில் தங்கள் கடமையின் அருமை பெருமைகளை யுன ராமல் ஆசையினால் ஈடுபடும் சிலரிடமும் இக்குறை மிகுதியும் காணப்படுவதுண்டு. தாங்கள் சொல்லுவது இன்னதெனத் தமக்கே தெரியாமல் நேரத்தைச் சரிக்கட்ட கேட்போர் விரும்பக் கூடாதவைகளை வெளியிடுவோருமுண்டு. கூட்டங்களுக்குத் தலைமை விகிப்போர்க்குள்ள கஷ்டம் இத்தகைய சமயங்களில் செப்பத் தரமன்று. கம்பகாடர் தானியற்றிய இராமாயணத் தில் அதுமனையே இத்திறமைக்கேற்ற உதாரண புருடாகக் காட்டி யுள்ளார். இவ்வரிய திறமையை அவர் விஷயம் வரும் ஒவ்வொரிடங்களிலும் வெளு பொருத்தமாக அமைத்துள்ளார். அவைகளை விவரிப்பது எண்டு இயல் புடையதன்று; எனினும் உதாரணமாக இரண்டொன்றைக் குறிப்பிடலாம்.

விபீஷணை அடைக்கலமாக ஏற்கலாமா என்ற கேள்விக்கு,

“ஆவத்தில் வந்தபயம் என்றுள்ள அயிர்த்தகல் விடுதியாயின்

குவத்தின் சிறுபுனிலைக்கடல் அயிர்த்த தொவ்வாதோ கொற்றவேக்கே” என்றும்,

பிராட்டியைக்கண்ட ஏற்செய்தியைத் தாசரதிக்கறிவிக்கச் சென்றதும்,

“கண்டனன் கற்றினுக் கணியை.”

என்றும் நிறைந்த பல கருத்துக்கள் உள்ளவைகளே போதியதாகும். இது பற்றியே கவி பிற்போரிடத்தில் மாருதியைச் ‘சொல்லின் செல்லன்’ என்று போற்றி யிருக்கின்றார். ஆதலின் ஒன்றைப்பிராட்டியாரும் சுருங்கக் கூறும் வண்மையை ஒவ்வொருவரும் பயில வேண்டுமென்ற ஏற்புறுத்த வேண்டி மிகைபடச் சொல்லேல் என்றார்ஜனர். சுருங்கச் சொல்வதே சொல்லின் செல் வமென்பது போதரும். அவ்விதம் கூறுமையால் தீமையும் விளையுமாதலால் அதனை முதன்மையாகப் படிக்கும் இளைஞர் உட்கொள்ள அநுகூலமாக மிகை பட என்னும் மொழியைக் குறிப்பாக அமைத்தனர் போலும். மிகை யென்ப தற்கு குற்றம், கேடு, துண்பம், மிகுதி என்பதாகப் பொருள். தேவைக் கதிக மாகச் சொற்களை வழங்குவதால் தீமையும் விளையும் ஆதலால் பெரியார் மிகை என்பதையே முங்கிப்பெய்தார் என்றுட்கொள்ளுதல் வேண்டும்.

இனி “மீதுண் விரும்பேல்” என்னும் நீதி. இதனைத் தாய்மார்களே முதன்மையாகக் கருதவேண்டுவது அவசியம் என்பதை மறுப்பார் இராமர். வயதுவந்த பின்பும் தேவைக் கதிகமான உணவுகளைச் சபலத்தினால் உண போர் சிலரும் இனமையில் அவர் தம் தாய்மார்களின் வளர்ப்பு முறையில் ஏற்பட்ட பயிற்சியினாலேயே கெட்டவர்க ஜென்பது விளங்கும். பொதுவாக இந்தியத் தாய்மார்களுக்கே தத்தம் குழந்தைகள் அதிகம் புசிப்பதில் பரம திருப்தி. குடலுக் கொவ்வாத தின்பண்டங்களை அவர்களுக்கு பலவங்களை வாவது தனித்துவிட்டு மறுநாள் பேசிக்குக் கொடிப்பதற்குப் பின் வாங்காத தாய்மார்கள் பற்பலர். வீட்டிலுள்ள ஓரகத்தி நாத்தி இவர்கள் குழந்தைகள் பங்கு அதிகப்படாமலிருக்கும் பொருமை யுணர்ச்சியினாலேயே மேற்கண்டபடி உண்பிக்கும் தாய்மார்களும் பலர். பெண்கள் எந்த விததையைக் கற்காவிட்டாலும் தாழும் மிதமாகப் புசித்து குழந்தைகளுக்கும் மிதமாக ஒழுங்காக குற்றமற்ற உணவுகளை உண்பிப்பதில் கோயைத் தடிக்கலாம்.

என்னும் உண்மைக் கல்வியைக் கற்றிருக்கவேண்டும் என்பது குடும்ப அது பவம் உள்ளவர்களுக்கு கண்கு தெரியும். இதுவன்றித் தாய்ப்பாலையே முக்கிய ஆகாரமாகவுடைய இனம் சிசுக்களை யுடைய தாய்மாரில்கூட ஒரு சிலர் அசு சிசுக்களுக்கு நோய் வருமென்று தெரிந்தாலும், தமக்குள்ள சுவைப்பித் தினால் கேட்டை விளைவிக்கும் சிற்றண்டிகளையும் எளிதில் ஜீரணிக்க முடியாத மோட்டா வஸ்துக்களையும் அமிதமாக உண்டு தமது பாலின் வழி அக்குழங்கதகளை வியாதிக்குன்னாக்கும் பேயொத்த பெண்களும் கம்மிடை தில் லாமில்லை. ஆனாலும் பெண்ணாலும் இதர விவசாயங்களில் ஒரு வண்டியிற் மூட்டிய இரு ஏர்த்தகளைப்போல் சமமாகப் பாலிக்கப்பட்டாலும் மகப் பேற்றி எல்ல பெண்களுக்கு இயல்பாக ஏற்படக்கூடிய சயங்கல் தியாகம், களிந்த அன்பு, சகிப்புத்தன்மை இவைகளே ஆண்களினின்றும் பெண்கள் தரத் தினை யுயர்த்துவதாகும். தங்கைக்கும் தங்கலத்தைவிடத் தகயன் நலம் பெரிதென்வே மனதிற் படுமாயிலும், தாயைப் போலச் செய்கலம் கருதிக் குடுமையான பத்தியங்கள் இருக்கவும், மல ஜூலாதிகளை அருவருப்பின்றி அகற்ற வும் துக்கமின்றிப் பாதுகாக்கவும் ஒருபோதும் முடியாது. இதுபற்றியே அன்னையும்பிதாவ முன்னரி தெய்வம் என்றும் மாதுநு தேவோ பவ என்றும் அருளப்பட்ட சுருதிகளைல்லாம் தாய்த்தரத்தின் உயர்ச்சியையே காண்பிப்பதாகும். இன்னும் மேல்காடுகளில் அதிக மக்களைப் பெற்ற தாய்மார்களுக்கு கண்கொடைகளும் பெரும் சிறப்புகளும் தரப்படுகின்றன. அத்தகைய பெருங்களுக்கு குருதிக்குரிய தாய்மாரே சுவை யடக்கம் அற்றவரா யிருப்பது எவ்வளவு இந்து. தாம் மக்கள் நலம்பேணும் இயல்புடையவர்களா விருந்தும் சீரான உணவுட்டத் தெரியாமல் பின்னோகள் வயிறு புடைக்கும்படிக் கைத சொல்லியாவது உண்பித்து டாக்டர் உதவியைத் தேவேவது எவ்வளவு பேதமை. இதே பயிற்சிக் குள்ளாகும் பின்னோகஜ் வளர்ந்து பெரியவர்களானாலும் மீதான் விரும்பும் பழக்கத்தை விடமுடியாதவர்கள் ஓரின்றனர். தாயின் உதவியின்றியும் தாயாகவே இத்தகைய கலையில் விற்பன்ன ராவேராக்களும் சிலர் இருக்கலாம். அவர்களுக்கு கேருமுகமான உபதேசமாக மீதான் விரும்பேல் எனப் பெரியார் கூறியதாக உணர்தல் கடன். தாய்மார்கள் மீதான் விரும்புவது தமக்கும் தமது மக்களுக்குமாக இரண்டிடங்களிலும் கெடுதியை விளைவிப்ப தாதவினால் தாய்மார்களை நோக்கிக் கூறியதாகக் கருதுதல் முதன்மை வாய்ந்ததென முதலில் குறிப்பிட்டதும். இனி இம்மைப் பயனைக் கருதாது மறுமை நாட்டமுள்ளாகு உணவில் கட்டிப்பாடு இவர்களைவிட அவசியம் வேண்டியிருப்பாலது உடல் நோய்வாய்ப் படாத முறையில் ஒட்டப் பேண்டுவது அத்துறவிகட்டும் தலைக்கடனே. ஆனால் அதுவே உண்டியைத் துறத்தலும் தவம் கைக்கடச் செய்யும் நன் முயற்சிக்கேற்ற தாகாதென்பது அறிஞர் துணிபு. தெய்வப்புலவரும் இதை வற்புறுத்தி 'மிக்கனும் குறையிலும் நோய் செய்ய' மென்று கூறி யருளினார். உடல் நலம் கெடுவது இம்மை முயற்சி மறுமை முயற்சி இரண்டிற்கும் பெருந்தடை. உடல்நலம் மீதான் புசிப்பால் பெரிதும் விளைவது. அவ்வண்ணம் புசிப்பதற்குக் காரணம் சுவை விருப்பமே யாகும். ஆதலினால் கமது அன்னையார் மிகுதியான உண்டியை நீ உண்ணாதே என்று கூடக் கூறுமல் விரும்பாதே என்று எச்சரிக்கல் செய்தார். விருப்பம் எழுமேல் ஒருபோதும் அதனைத் தடுத்தல் எவர்க்கும் அரிது. உண்மை ஞானிகளுக்கே அத்தகைய திடசித்தம் வர முடியும். அவர்களையும் ஒசோர் சமயம் இச்சையானது வெற்றி கொள்ளும் எனில் சிறு

ஆடுத்திரன் வரலாறு

(பெ. ராமாநாதம்.)

13. தவமங்கையும் தருமராசனும்

LDT லூப்பொழுது. பகவன் பொன்னிரக் கதிர்களால் உலகத்துப் பொருள்கள் அனைத்தையும் தன்னிறமாக்குகிறார். தென்றாற்று மல்விகை மூல்லை முதலிய மலர்களின் மணங் கவர்ந்து மெல்லென வீச்சிறது. வானிலிருந்து மின்னற்கொடி யொன்று வழுவி வீழ்ச் சாற்போல் கட்டழகுடைய மங்கை யொருத்தி ஆகாய வழியே வந்து நாக புத்தையடுத்த ஓர் சோலையில் இறங்கினார். அச்சோலையின் வளரும் வனப்பும் அவள் மனதைக் கவரவே அதன் ஏழில் முழுவதையும் காணவிரும்பி ஒவ்வொரிடமாய்க் கண்டு மகிழ்ந்து வந்தாள். அங்கே வாலுற வளர்ந்த ஓர் போதிமரத்தடியில் மரமுனிவர் ஒருவர் வீற்றிருத்தலைக் கண்டு, அவர் நான் வணங்கி, “அடிகளே! வளப்பம் மிகக் கிடை இந்த நாடும் நகரும் யாருடையது?” என்று வினவினார். தருமசாவகன் என்னும் அம்முனிவர், “புத்ததேவன் அருளிய உத்தம நெறிவழாது கடக்கும் செல்லி! நாகபுரம் என்னும் இங்கர் சாவகாட்டின் தலைமைகார். இதனைப் பாதுகாப்பவன் பூமி சந்திரன் மகன் புண்ணியராசன் என்ற திருப்பெயரையுடையான். மழைவுளம் இன்றி மன்னுயிரெல்லாம் பிழைக்க வழியறியாது திகைப்புற்று வருந்தும் காலையில் இச் செல்வன் தோன்றினான். அன்றிருந்து இங்காட்டில் மழை பிழைத்ததில்லை. நிலமும், மரம் செடி கொடிகளும் பலன்மிக்க தருகின்றன. பசுக்கள் கன்று களுக்கு ஊட்டி மிகுந்த பாலைச் சொரிகின்றன. டயிர்களுக்கு எவ்வகையான துண்பும் இல்லை” என்று கூறினார். அத்தவமங்கை யாரைக்காண விரும்பி வந்தாளே அவரே அங்கருக்கு அரசனுமிருப்பதை யறிந்து மகிழ்ச்சி மிகக் கொண்டாள்.

அதுசமயம் புண்ணியராசனும் அரசியும் ஆங்கடைந்து முனிவரை வணங்கினார். முனிவர் தனக்கு என வாழாது பிறர்க்கு என வாழ்ந்த புத்ததேவன் அருளிய அறவுரைகளை அவர்கட்கு விளங்கக் கூறினார். உன்னம் நெக்குருக மெய்மயிர் பொடிப்பக் கேட்டுக் கொண்டிருந்த அரசன் முனிவர் ஆருடைகையில் பிச்சைப் பாத்திராத்தோடு வீற்றிருக்கும் தவமங்கையைக் கண்டு, “அடிகளே! மங்கையர்க்கு அரசியெனத் திகழும் இவ்வமகையார் யாவர்?” என வினவினார். முனிவர் மறுமொழி கூறுவதற்கு முன்பு அரசனேடு வந்த பிரதானி ஒருவன் மன்னை வணங்கிப் பின்வருமாறு பேசலுற்றார்.

“அரசர்க்கரசே! இத்தவமாதின் வரலாற்றைத் தங்களிடத்து முன்பு

வர் எனையோர் விஷயத்தில் கேட்கவும் வேண்டுமோ? அவ்விச்சையைப் பிடி வாதத்தால் அடக்க இளமை முதலாகவே சிறு விஷயத்திலிருந்து பயிற்சி பெற்ற வேண்டுமென்பதே அன்னையார் கருத்தாகும்.

குருமுறை கூறியிருக்கிறேன். செவிப்புவனான்றிக் கட்டுவனால் இதுவரை தாங்கள் இவ்வும்மையைப் பார்த்திராததால் இதுபொழுது இன்னுமென்று உங்களால் அறிக்கொள்ள முடியவில்லை. காவிரிப்பூம் பட்டினத்தைத் தலைமை கூரமாகக் கொண்டு சோழாட்டை ஆண்டுவந்த கிண்ணிவளவன் என்னும் அரசனாலும் கட்டுரிமைகொள்ள விரும்பி முன்பு ஒருசமயம் அங்கர் சென்றிருக்கிறேன். அங்கே புத்ததேவன் அருளிய தரும மார்க்கங்களை அனைவருக்கும் அங்போடு கூறிவரும் அறவன் அடிகள் என்னும் பெரியாரின் சிறப்பைக் கேள்வியுற்று அவனை யடிடாது வணங்கிறேன். அப்பொழுது அவரிடத்தே இத்தமங்கையும் கையில் பிச்சைப் பாத்திரத்தோடு அறவரை கேட்டுக் கொண்டிருக்கிறார். யான் வினவுவதற்கு முன்பே அடிகள் இவ்வும்மையின் பெருகுமைகளை வினங்கக் கூறினார். காவிரிப்பூம் பட்டினத்திலே கோவலன் என்ற வைசியச் செல்வலுக்கும், மாதவி யென்னும் மாதவச் செல் விக்கும் அருந்தவைப் புதல்வியாகத் தோன்றிய இவர் மணிமேகலை என்னும் திருப்பெய ருடையார். காதலன் இறந்த கடுங்துமரால் மாதவி துறவு பூண்டான். தன் தாய் துறவு கைக்கொண்டதை யறிந்து, தானும் இளைய விலேயே துறவொழுக்கம் பூண்ட தூயவுன்னத்தினார். தனது பழம் பிறப்பை யுணர்ந்த பாக்கியவதி. இவர் திருக்கையில் இருக்கும் பிச்சைப் பாத்திரம் தெய்வத்தன்மை வாய்ந்தது. கிணைத்த வடிவம் கொள்ளவும், ஆளாயத்தில் பறக்கவும், பசி தோன்றுமல் இருக்கவும் வரம்பெற்று இருக்கின்றார். இவரைப் போன்ற தருமிசிந்தையும் தூயவொழுக்கமும் பூண்ட உத்தம மங்கை சல்லார் இவ்வுலகில் வேறு எவரும் இல்லை!'

அரசன் பெருவியப்படைந்த, "தவச்செல்வி! உனது வருகையால் யானும், எனது மக்களும் கீலகானாயினாலும்; எனது நாடு புனிதமாயிற்று. கிணது அறப்பெருஞ் செயலைக் கேள்வியுற்ற நான்முதல் உன்னைக் காணவும், ஏன்றுவரை கேட்கவும் அடியேன் பெரிதும் விரும்பி கீனிறேன். எனினும், இதுவரை அடைய வியலாதிருந்த அப்பெற்ற கரும்பேறு எனது நாடு செய்த தவத்தால் இன்று எளிதில் கிடைக்கப்பெற்றேன்" என்று அரசனும் அரசியும் மணிமேகலையை வணங்கினார்.

"பூண்ணீயச் செல்வி வாழ்க பல்லான்டு! கொல்லா அழமே குவலயம் எல்லாம் வளர்க! என வாழ்த்தி, "அரசே, முற்பிறவியை அறியாவிட்டும், இப்பிறவியின் இயல்பையாலுது அறியாமற்போயினோயோ செல்வத்தால் மயங்கு பவன் அல்லனுபினும், இப்பிறவியின் இயல்லை இதுவரை சீ அறியாதிருந்தது வியப்பைத் தருகின்றது. சென்ற பிறவியில் உன் கையில் இருந்த தெய்வத் திருக்கலமே இப்பெழுது என் கையில் இருப்பது. உனது சென்ற பிறப்பின் கீர்மையையும், இப்பிறவியின் இயல்பையும் யான் ஏற்கனவே அறவனவடி களால் அறிந்திருக்கிறேன். சீ அவற்றை அறிய விரும்பினையாயின்,

"திருகேவு பதுமஞ்சேர் திசைமுகனே முதலாக உருமேவி யவதாரித்த உயிரைனத்தும் உயக்கொள்வான் இவ்வுலகும் கீழ் உலகும் மிசையுலகும் இருள் நீங்க எவ்வுலகும் தொழுதெத்த எழுந்த செழுஞ் சட்டெரான விலங்குகளிர் ஓர் இரண்டும் விலங்கிலவன் கொண்டுவை அலங்கு கிணைப் போதியின் கீழ் அறம் அமர்ந்த பெரியோன்"

ஆன புத்த பகவான்து பாத பீடிகையை மணிபல்லவும் சென்று தரிசித்

தல் வேண்டும். அப்பீடிகை புத்ததேவன் அவதரிப்பதற்கு முன்பே தோன்றியது. எல்லாம் அறிந்த ஒருவளையே இப்பீடிகை தாங்கவும் அதனைத் தரிசித்தவர்க்கு அவர்களுடைய பழும்பிறப்பை உணர்த்தவும் கூடிய மேன் மையோடு விணங்க வேண்டுமென, மணிபல்லவும் என்னும் தீவில் இந்திரனுல் கலக்கப்பட்ட பெருமைவாய்ந்தது. அத் தரும் ஆசனத்தைக் கவர்ந்துசெல்ல வேண்டும் என்ற ஆசயோடு நாகாடு ஆளும் அரசர் இருவர் ஒருவரோடு ஒருவர் சினமிகுஞ்சு போர் செய்தபொழுது, ‘அரசர்களே, உங்கள் எண்ணம் தவருனது; இவ்வாசனம் எனக்கு உரியது; ஆதலின் நீங்கள் போர் ஒழிந்து செல்லுங்கள்’ என்ற கூறி, புத்ததேவன் அவ்வாசனத்தில் அமர்ந்து அனைவர்க்கும் தருமோபதேசம் செய்த மாண்புடையது. இந்திரன் ஏவ்வால் தீவிதிலைகையென்னும் தெய்வமங்கை யொருத்தி பாதபீடிகையைக் காத்துக் கொண்டு, அத்தீவிலேயே வசித்து வருகின்றார். நான் இதுபொழுது ஆகாய வழியே அங்குச் சென்று உன் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருப்பேன். நாளையே புறப்பட்டுவா” என்று கூறி, தருமசாவகன் என்னும் முனிவரை வணங்கி ஆகாயத்தில் எழுந்து சென்றார். அரசமாதேவி இவ்வதிசய வரை களைக் கேட்டு மெய்மறந்து இன்றார். அரசன் முனிவரை வணங்கித் தன் காதலியை அழைத்துக்கொண்டு அரண்மனை சேர்ந்தான்.

புண்ணிய ராசனுடைய அன்னை அமரசந்தரி பென்பாள் தனது மகனுடைய முக வேறுபாட்டைக் கண்டு, “செல்வப் புதல்வ, என் இவ்வாறு மனம் நொந்து முகம்வாடி இருக்கின்றாய்?” என்று விணவினார். அதற்கு அவன் “அங்பு நிறைந்த அன்னையே, எனது தந்தை இறந்து ஆண்டுகள் பலவாகியம் தங்கள் ஆதரவால் மனிதன் ஆசி வாழ்கின்றேன். தங்களை அன்னையாகப் பெற்ற எனக்கும் இடர் உள்தோ? எனினும் இன்றுமாலே தருமசாவகரை யடைந்து மெய்யுரை கேட்டு நிற்ககயில், ஆங்கு ஒரு தெய்வமடந்தை ஆகாயத்தனின்று இறங்கிவந்து காட்சி தந்தாள். நான் அவளை வணங்கி, ‘இங்கர்க்கு எழுந்தருளிய விசேடம் யாது?’ என விணவினேன். அவன் தன் வரலாற்றைக் கூறி, ‘உன் வரலாறு அதிசபிக்கத்தக்கது; நீ அதனை இது காறும் அறியாது இருந்தது பேதமை; இப்பிறவியின் வரலாற்றை அவசியம் தீதெரிந்து கொள்ளவேண்டும்; அதோடு சென்ற பிறப்பின் வரலாற்றையும் தெரிந்துகொள்ள விருமபினால்,

மணி பல்லவம் எனும் மாபெருங் தீவினில்

பிறவிபிணி மருத்துவன் இருந்து அறம் உரைக்கும்

திருந்து ஒளி ஆசனம் சென்ற கைதொழுவாய்”

என்று கூறிச் சென்றார். இப்பிறவியின் வரலாறும், முற்பிறப்பின் வரலாறும் எவ்வாறு இருக்குமோ என்ற கலக்கமே என் மனதை வருத்துகின்றது” என்றார்.

“மகனே, இதற்காகவா வருந்துகின்றாய்? நன்றாயிருந்தது உன் செயல்! உனது பிறவி புனிதமானது. இப்பிறவியில் புண்ணியராசன் என்ற பெயருக்குத் தகுதி வாய்ந்தவனுக விணக்குவதே சென்ற பிறப்பில் கீ சீலமுடைய ஒரு இருந்திருப்பாயென்பதைப் புலப்படுத்துகின்றது. இதில் ஜூயை வேண்டாம். இம்மையிற் செய்வன மறுமையில் பயன்தரும் என்பது உண்மையே யாகவின், கீ சென்ற பிறப்பிற் செய்த புண்ணிய விசேடமே இப்பிறவியில் புண்ணியராசன் என்ற புகழ்பெற்றார். எனவே, உனது முற் பிறவியும்

பெருமை வாய்ந்ததுதான்; இப்பிறவியும் மாண்புடையதுதான். இது குறித்து சீ மகிழ்வடைவதை விடுத்துக் கவலை கொள்ளுதல் அறிவுடைமையாகாது.”

“தாயே, தங்களது அமூல உரைகளால் எனது புண்பட்ட நெஞ்சம் இன்பம் அடைந்தது; எனினும், எனது பிறவி அதிசயம் உடையதாமே! கான் அதை அறிந்துகொள்ள வேண்டாமா?”

“மகனே, நீ குடல் சம்பந்தப்பட்டு பிறந்தவன்ல்ல; பொன் மூட்டையினின்றும் தோன்றிய புனிதன்; ஆதவின் உனது பிறப்புத் தெய்வத்தன்மை வாய்ந்தது”

“பொன் மூட்டையினின்றா? அன்னையே, இப்புதுமையை ஏழைபால் இதுவரை கூருது இருந்தது எனே?”

“கைமந்தனே, சின்பால் அதனைக் கூருது மறைக்கவேண்டும் என்ற கருத்து எனக்கு இல்லை; எனினும் அதை உணக்குச் சொல்லவேண்டிய அவசியம் நேராமையின் கூருது இருந்தேன். தவளமலைச் சாரலில் வதியும் மன்முக முனிவரிடத்து வளர்ந்துவந்த பொன்னிறமான கொம்பும் குளம்பும் உடைய பசு வயிற்றினின்று தோன்றிய பொன் மூட்டையினின்று ஒரு புதல் வன் பிறந்தான். அவனை அன்பும் ஆதரவும் பெருச் சம்முனிவர் வளர்த்து வந்தார். நீண்ட காலமாகப் புத்திரப்பேறு இல்லாது வருக்கிய நானும் உனது தந்தையும் ஒருங்கள் அம்முனிவரைத் தரிசிக்கக் கெண்டிரோம். காலைச் சூரியன் கதிர் ஓனிபரப்பிப் பொலிவதுபோல் பேரழுதோடு விளங்கிய அச்சிறு மக்கவைத்தந்து மகப்பேறு இல்லாத எங்கள் ஒறைறையைத் தீர்த்தருங்களாறு வேண்டினோம். அவரும் மனமுவங்கு அப்புதல்வஜைக் தந்து எங்கள் துயரை கீக்கினார். அச்செல்லப் புதல்வணே நீ!”

புண்ணியராசன் தாயிடம் விடைபெற்றுப் பிரிந்து, உணவு அருந்திய பின் படுக்கையறை சேர்ந்தான். தன் தாய் அமரசுந்தரியின் அமூல உரைகளால் அமைத்தபெறவில்லை. மணிபல்லவும் சென்ற பாத பீடக்கையைத் தரிசிக்க வும், பழும் பிறப்பு உணரவும், மணி மேகலையிடம் அறவரை கேட்கவுமே அவன் மனம்விழும்து நின்றது. இதனால் துக்கமின்றி நெடுஞ்செழிந்து படுக்கையில் புரண்டவண்ணம் இருந்தான். அவன் அருகில் சயனித்திருந்த அவனுடைய ஆருயிர் மஜைவி தனது கணவனின் நூயா சிலையைக் கண்டு, “அன்பரோ, தங்களுக்கு என்ன நேர்ந்தது? நூக்கமில்லாமல் கவலைபுறும் தங்கள் சிலையைக் காண எனது நெஞ்சம் பெரிதும் புண்படுகிறது. இந்து மாலை மணி மேகலை யெனும் அத்தெய்வத் திருமகளைத் தரிசித்தது முசல் தங்கள் மனம் வேறுபட்டிருப்பதை யான் குறிப்பால் கண்டு கொண்டேன். எனினும் தங்கள் அன்னையின் அறவரையால் அமைதிபெற்று இருப்பீர்களென்று என்னைனேன்” என்று கூறி வருக்கினான்.

“எனது இன்னுயிரோ, உன் நெஞ்சமும் என் நெஞ்சமும் ஒன்றேயல் வலா? பின்பு, உன் நெஞ்சு அறியாது மறைப்பதற்கு உரிய செய்தியொன்றும் எங்பால் உண்டா? இப்பிறவியின் செய்தியை எனது அன்னையால் உணர்ந்தேன். இனி முற்பிறப்பின் விவரம் மூழுவதையும் அறிந்து கொள்ள வேண்டாமா? அன்றியும், தனக்கென வாழாது பிறர்க்கென வாழ்ந்த புத்த தேவனின் பாதபீடக்கையைத் தரிசித்து வணங்கவேண்டும் என்ற ஆசைப் பெருக்கும் கரைகடங்து நிற்கிறது. ஆதவின் மணிபல்லவும் சென்று பாத

பீடிகையை வணக்கி, மணி மேகலையிடம் மெய்யுரை கேட்ட பின்னரே மனம் அமைதிபெறும்”

இதற்காகத் தாங்கள் கவலையற வேண்டியதில்லையே; நாளை காலையிலேயே புறப்பட்டுப் போய்ப் பாத பீடிகையை வணக்கி வருவோம்”

“நாம் முன்பு ஒரு காலத்தும் சென்றிராத புது இடம் அது; அங்கே உண்ணையும் உடனமூத்துச் செல்ல என் மனம் தணியவில்லை; உண்ணைப் பிரிந்து செல்லவும் என் மனம் அஞ்சிகிறது. இத்துமாற்றமே எனது அமைதி பின்மைக்குக் காரணமாகும்.”

“உங்கள் தடுமாற்றம் இருங்தாறு கன்று! கன்று! முன்பு ‘நம் இரு வர்க்கும் செஞ்சம் ஒன்றேயல்லது இரண்டில்லை’ என்றீர்கள்; இப்பொழுது என்னை அழைத்துச் செல்ல உங்கள் மனம் அஞ்சிகிறது!” என்று கூறிக்கண் ஸீர் உதிர்த்தான்.

புண்ணிய ராசனுக்கு இன்னது செய்வது என்று தோன்றவில்லை. தனது மனைவியின் இருகரங்களையும் பிடித்துக் கொண்டு, “அன்பின் உறைவிடமே நான் சொன்னதில் என்ன தவற கண்டாய்? நம் இருவர் செஞ்சமும் ஒன்றென்று கூறினது உண்மைதான். ஆனால், நான் காண்பதும் கேட்பதும் நீ காண்பது கேட்பது ஆகாலா? இவ் வொருமூறை மட்டும் நான் தனியே சென்று வர விடை கொடு” என்று கெஞ்சினான்.

“என்னை ‘அன்பின் உறைவிடம்’ என்று ஏமாற்றி, நீங்கள் அன்பில்லாத வர் என்பதைச் சொயலில் காட்ட முற்பட்டு விட்டார்கள். ‘நாம் இருவரும் ஒருவரே’ என்ற தங்கள் உரையை எனது கெஞ்சம் ஏற்க அஞ்சிகிறது. தாங்கள் தனித்துச் செல்கின்ற அத் தீவிலே தங்களுக்கு என்ன நேருமோ? தாங்கள் வரும் நான் என்றாரோ? என்று இவ்வாறு எல்லாம் என் மனம் கவன்குகின்றது.”

“கல்லாய், உண்ணைப் பிரிந்து நீண்டான் அங்கு நில்லேன்; பாத பீடி. கையைத் தரிசித்ததும் வந்து விடுவேன்” என்று கூறினான். அவன் மறு மொழி ஒன்றும் பகாது அப்படியே அயர்ந்து படுத்து விட்டான். சம்மதக் குறியே மென்னம் என்பர். ஆனால் இப்பொழுது இவன் கொண்ட மென்னம் சம்மதத்தின் குறியாகத் தோன்ற வில்லை. புண்ணியராசன் அதன் மேல் செய்வது இன்னதென்று அறியாது, மனம் கொந்து அமளியில் படுத்தவன் னைமே பொழுது புலர்வதை ஏதிர்பார்த்து இருங்கான்.

புண்ணிய ராசனது எண்ணத்தை யறிந்து அவன் விருப்பை விகைவில் திறைவேற்றக் கருதினவன் போல் பகலவன் கீழ்த்திசை தோன்றினான். கோழிகள் கூவின. காகம் முதலிய பறவைகள் ஒவித்தன. அரண்மனையில் காலை முரசம் ஓவித்தது. புண்ணியராசன் எழுந்து சபாமண்டபம் அடைக்கான். உலகத்தில் சிகழுவியலாத புதமை தனது பிறவியில் சிகழுங்கிருப்பதும், மணி பல்லவும் சென்று பாத பீடிகையைத் தரிசிக்கவும் மணி மேகலை பிடத்து மெய்யுரை கேட்கவும் எழுந்த ஆஸை ஒரு பக்கம் துண்ட, அதன் பொருட்டுத் தான் மணி பல்லவும் சென்று மீள் வேண்டித் தனது மனைவிக்குப் பலவாறு தேறுதல் மொழிகள் கூறியும் கேளாது தனது செல்கைக்கு உடன் படாதவன் போல் மென்னம் காட்டியதால் ஏற்பட்ட மனத்துயரும் சேர்ந்து அவனுக்கு அரசாட்சியில் வெறுப்பு உண்டாக்கின. மங்குரி

—சனமித்திரனை வரவழகுத்துத் தன் கருத்தைப் பின்வருமாறு கூறினான்—
“மதிலவல்லோய், எனது பிறப்பின் வரலாற்றை எனது அன்னை கூருதிருங்த
தன்றி, நீயும் இதுவரை என்பால் கூருது மறைத்தனையே; ஒரு பசுவியிற்
நில் தோன்றிய பொன்னிரமான முட்டையினின்றும் நான் தோன்றிய
வனுமே! இங்னான் பிறந்தசம்ர்கு நான் முற்பவத்தில் செய்த வினை யாதோ? உயிர்கள் எல்லாம் அறிவு குறைந்து நிலை தடுமாறித் தத்தளித்த பொழுது,
அவற்றின் பேதமையிருஞ் நீங்கத் தோன்றிய புத்தனாயிறின் பாத பீடிகை
மணி பல்லவம் எனும் தீவில் இருக்கின்றதாம். அதனைக் கண்டு கை தொழு
பவர்க்கு அவர்களுடைய பழுப்பிறப்பு என்கு புலப்படுமாய! நேற்று மாலை
-மது நகர்ப்புறச் சோலையில் தருமசாவசரிடத்தில் அறவுரை கேட்டுக் கொண்ட
இருந்த பொழுது, ஆங்கே மின்னென்னத் தோன்றிய கண்ணியர் தலகமாம்
மாதவச் செல்வி மணிமேகலையால் அஃது உணர்ந்தேன். அத் தரும பீடிகை
யைத் தரிசிக்க வேண்டுமென்ற அவா அளவுகடந்து நிற்கிறது. அன்றியும்,

‘செருவேல் மன்னர் செவ்விபார்த்து உணங்க
அரசன் வீற்றிருந்து புரையோப் பேணி
நாடகம் கண்டு பாடற் பான்ற யவில்
கேள்வி இன்னிசை கேட்டுத், தேவியர்
ஆடற் செவ்வி பார்த்து கீடாது
பாடகத் தாமரை சீறடி பணிந்து’

அநுபவிக்கும் இப் பொய்க்கை இங்பத்தை விட்டு நீங்கவும் எனது உள்ளும்
பெரிதும் விழைக்குது நிற்கிறது. ஆதவின் இங்கு முதல் இவ் வரசரிமையை
நீயே ஏற்றுப் பாதுகாத்துவா.’

மன்னவன் உராறையக் கேட்ட மந்திரி சனமித்திரன் மனக்கலக்க
சூற்று, ‘அரசே, வாழ்க பல்லாண்டு! எனது புன் சொற்களையும் சிறிது
திருவுனம் பற்ற வேண்டும்; இத்தகைய முடிவுக்கு வர தங்கள் உள்ளும் எவ்
வாறு துணிந்தது! தங்கள் உரை அடியேற்குத் துயர்தர வில்லையாயினும்
வியப்பு அதிகம் விளைக்கின்றது; உலகமுற்றும் அழியினும் தான் ஒருவன்
வாழ்க்காற் போதும் என்று சினைக்கும் கீழ் மக்கள் கூறும் வார்த்தை
யன்றோ இவை? பூரி சந்திரன் என்னும் அரசர் தங்களைப் பெறுவதற்கு
முன்பு இச் சாவகாடு பண்ணிராண்டு மழைவுனமின்றி, மன்னுயிரெல்லாம்
மடியத் தொடங்கின. ஈன்றுள் தன் மகவுக்கு இரங்காது தானே தனித்து
உண்ணும் அக் காலத்து, காய்ந்த வெவ்விய கோடையில் நீல மேகம் தோன்றியது
போல நீர் தோன்றினீர். அரசர் பெருங்தகையே! அந்று தொட்டு
மழை பொய்த்ததில்லை, மன் வளம் பெற்றது, உயிர்கள் எல்லாம் பசு யென்பது
அறியாவாயின. தாங்கள் இந்த நாட்டை விட்டு நீங்குவீர்களாயின்
தாயில்லாக குழவிபோல இந்நாடு வாய்திறந்து கூவா நிற்கும். ஆதவின் தங்கள் சினைவு மறந்தருள வேண்டுகிறேன்’ என்ற கூறினான்.

“அறிவின் மேம்பட்ட அழைச்சரே, என்னால் இந்த நாடு வளம் பெற்றது என்பதை நான் ஒப்பமாட்டேன்; எல்லைவு புரிக்கோர் நன்னிலையடை
தலும், அல்லைவு புரிக்கோர் அருாரு அடைதலும் அனைவர்க்கும் ஒப்பு
முடிந்ததே யாகவின், இந்நாடு செய்திருந்த இரு வினையுள் தீவினைப்

பயனை அதுபவித்துக் கழித்து, இப்பொழுது கல்வினையின் பயனை அதுபவிக் கின்றது. ஒருவன் பெறும் இன்பரும் அவன் செய்த விளையின் பயனே யள்வது, வேலெகுருவன் அதற்குக் காரணமாகான். ஆகவின், எனது விருப்பை மாருது ஏற்றுக் கொண்டு வேண்டும்.”

“நாடு செய்த இருவிளையுள் புண்ணியத்தின் பயனே தாங்கள்; இந்நாட்டினின்றும் தாங்கள் நீங்குவீர்களாயின் புண்ணியம் இந்நாட்டினின்றும் அகன்றது என்ற பொருளே யன்றி வேறன்று. அவரவர் செய்த விளைப் பயனை அவரவர் அதுபவித்து ஆக வேண்டு மென்பது உண்மைதான்; ஆனால் இவ்வரை என்னைப்போன்ற பிறர்க்குப் பொருங்குமேயன்றி தங்களுக்கு ஒவ்வாது. மன்னுயிர் எல்லாம் மன்னான் வேந்தன் தன் உயிர் ஆதலின், வேங்தன் நாட்டை விட்டு நீங்கின் பிறவுயிர்கள் மட்டும் அந் நாட்டில் நிலைத்திருக்குமா? அன்றியும், அவரவர்கள் செய்த விளைப்பயனை அவரவர்களே அதுபவித்தாக வேண்டுமல்லது, பிறர் முயன்து அவ் விளைப்பயனை ஒழிக்கப் புகுதல் வீண் முயற்சியே யாகும் என்றால் கேர்மையல்ல. நம்மை யெல்லாம் ஆட்கொண்ட ஜூயின் மீன்யும், முயலாயும், அண்ணமாயும், மயிலாயும் பிறவாயும் அவதரித்து அவ்வற்றின் துயரைப் பரிகரிக்க முயன்றசேன்? அருங்கில் சிலர் வருந்த, அவர்கள் துயரை ஒழிப்பதற்கு நம் கருணை வள்ளல் அந் கருகிடையும் சென்று அருள் வில்லையா? ஆதலின் துயர் நிறைந்த உலகைக் காத்தலின்றி உயர் நிலையாகிய நிருவாணத்தை விருமபினிராயின், உயிர்கள் எல்லாம் துயரம் அடையவும், நீங்கள் இன்பம் அடையவும் விரும்பிய தாகவன்கோ முடியும்?

‘தன் உயிர்க்கு இரங்கான் பிறவுயிர் ஓம்பும்
மன் உயிர் முதல்வன் அறமும் இதன்றே’

பிறவுயிர்களின் துண்பத்தை நீக்கக் கருதாது, தன் பயனைக் கருதித் துறத்தற்குத் துணிக்கிடோ! இது என்ன புதுமை! என்று மேன் மேறும் அறவரை பல அமைச்சன் கூறினான்.

அரசன் அம் மெய்யுரையை மறுக்க வியலாது, “அறிவான் மிக்க பெரியோய், மனி பல்வம் சென்று தரும பீடியைத் தொழுது வரவேண்டுமென்ற எனது வேட்கை தணித்தற்கு அரிது. யான் சென்று ஒரு திங்களில் திரும்பி விடுகின்றேன்; அதுவரை இந்நாட்டைப் பாதுகாத்தல் நின்கடன். அன்றியும், எனது மனைவி என் பிரிவிற்கு உடன்படாது வருந்து கின்றான். அவளையும், அன்னையையும், பிறரையும் ஆறுதல் கூறி ஆதரித்திடுவாய்; மாதவன் அமர்ந்த பாத பீடிகையையும், மனிமேகலை தீவுதிலகை இவர்களையும் வணங்கி மெய்யுரை கேட்டுத் திரும்பி வருகின்றேன். சென்று வர அங்குடன் விலைட கொடு” என்று இரங்கு நின்றான். அமைச்சன் அரசு ஆடைய தணியா வேட்கையையும், அதனால் உலகம் மேல் நிலையடைதல் கூடுமெனவும் கருதி அரசலுக்கு விடை தந்து, மனிபல்லவம் சென்றவரா கப்பலைச் சித்தப்படுத்திவைக்குமாறு எவ்வளர்க்கு ஆணையிட்டான். அவர்கள் அப்பொழுதே கப்பலைத் துறை முகத்தில் கொண்டு வந்து நிறுத்தினர். அரசன் அனைவரிடத்தும் விடை பெற்று வங்கம் ஏறி மனிபல்லவம் அடைச்தான்.



49. பார்லிமெண்டின் அமைப்பு முறை சீர்திருத்த முயற்சிகள்

(T. S. ராஜகோபாலன், B. A., L. T.)

இரசியல் நிர்வாகத்தின் பல அம்சங்களையும், பொதுஜன சபையின் சம்மதத்தின் பேரில் தான் நடத்தத் திட்டம் செய்து விட்டனர். குடியேற்ற நாடுகளைப் பெருக்கி, வியாபாரத்தை அபிவிருத்தியாக்கிக்கொண்டதுடன், பல போர்களில் தங்களுடைய சமூத்திராதிக்கத்தையும் நிருபித்தனர். அதனால் தான், உலகத்தையாட்டி, ஐரோப்பாவைக் கலக்கி, தேசங்கள் பலவற்றையும் தன் ஆதிக்கத்தில் இருக்கி, “மன்னன் வாக்கிற்கு மறு வாக்கின்றி மேலோங்கி நங்க கெப்போலியனை” த் தோற்கடித்து, கைதியாக்கி, ஆப்பிரிக்காவிற் கருகிலிருக்கும் ஸெண்ட் ஹெவினு தீவுக்கணுப்பி, சிறைவைத்து, செத்து மடியச் செய்து விட்டனர். மத சம்பந்தமாகவும், பெரும்பாலான ஆங்கில மக்ஞாக் குகந்தான் ஆங்கிளிகானிஸம் என்ற திட்டத்தை எவ்விபொது காலத்திலேயே ஏற்பாடு செய்து விட்டனர். அத்திட்டத்திற்குப் புறம்பான கதோவிக்கரையும், தீவிர பரிசுத்த வாதிகளையும் (Puritans) அடிக்க விதமான அல்லவுக்கும் அவசிக்காக்கும் சஞ்சலங்களுக்கும் டட்டபுடுத்தினர். பிறகு நிதானப் போக்கை மேற் கொண்டு கேவலம் மதம் ஒன்று யட்டும் வேளுன காரணத்தினால் தேசத்தில் பிறந்த ஒரு மேதாவியின் தேச ஊழியத்திற்கு, தடங்கல் ஏற்படக் கூடாதென்ற தாரான மனப்போக்கு உண்டாகி, பல பல மேதாவிகளுக்கு சந்தர்ப்பத்திற்கு மத ப்ரமாணம் செய்து கொள்ளும் மாறும் ஏற்படுத்திக் கொண்டதும், அது காரணமாக தேசப் பொது மக்களிடையிலும், மதகுருமார்கள் இடையிலும் ஒருவித சோர்வும் சோமபலும் தோன்றி விட்டதை வெஸ்லி இயக்கத்தினால் சீர் செய்து கொண்டார்கள் என்பது முன்பு எழுதப்பட்டது. குடியேற்ற நாடுகள் அதிகமாகின. அதன் மூலம் வியாபாரமும் பெருகியது. அதற்கு ஆதாரமாக கைத்தொழில் முறையிலும் பல பல அறிவாளிகளின் முயற்சியினாலும் உழைப்பினாலும் புரட்சியான மாறுதல்கள் ஏற்பட்ட விபரங்களும் வாசகர்கள் அறிந்தனவே. ஓய்வும், ஒழிலும், சௌகரியங்களும் உள்ள பலர் கிராமங்களில் இருங்கு கொண்டு, விவசாய முறைகளும் ஆராய்ச்சி செய்யப்பட்டு, அதிலும் ஒரளவு முன்னேற்றம் அடையலாயினர். இவ்வளவு அபிவிருத்திகளுடன், தேச இலக்கி “ங்களிலும் இயற்கையின் பெருமை, கடவுளின் அம்சம், மனித ஜன்மத்தின் புனிதத்தன்மை முதலியவற்றைப் பற்றிய கவிகளும் ஏற்பட்டன என்பது மிகையாகாது.

ஆனால் தற்காலத்தில் புரிந்து கொள்ளப்பட்டபடி, ஐனாயக ஆட்சியின் அடிப்படையான தத்துவம் மட்டும் சரியானபடி ஸ்தாபிதம் ஆகாதபடி

யும், புரிந்தாலும், அனுஷ்டானத்தில் கொண்டு வராதபடியும், “பணம் பாதா எம் வரையில் பாயும்.” “பணம் பங்கியிலே குணம் குப்பையிலே” என்ற பழ மொழிக்கு இலக்காக, இங்கிலாந்து மக்களின் ஜனகாயக்க் கொஞ்சையிருக்கு வந்து என்னவாம். இன்றும் கூட ஒரு விதத்தில் “பணத்தின் கடனம் தான் தேச நிர்வாக அங்கத்தினர்களை நிர்ணயிக்கின்றது அங்கே” என்று கூசா மல் எழுதலாம். (சென்ற மாதத்தில் தான் தேர்தல் அமளியின் வேகத்தை கண்குணர்த்திருக்கும் வாசகர்களுக்குக் குறிப்பு தேவை யில்லை.) ஏனெனில் இங்கிலாந்தின் பொதுஜன சபையின் அமைப்பு முறையில் பொது ஜனங்கள் என்பவர்களுடைய திக்கிலிருக்கு அடிக்கும் காற்றுக் கூட கிடையாது. அங்கத்தினர்கள் அவ்வளவு பேரூம் பிரபுக்களின் வம்சத்தினராகவே இருக்கத் தான் சாதகம் இருங்கது. இங்கிலாந்தில் அருவிலூன் “The law of primogeniture” என்ற (மூத்த பிள்ளைக்குத்தான் வார்க்கரிமை யுண்டு) திட்டத்தின்படி ஒரு பிரபுவின் மூத்த மகன் மட்டும் பிரபுவாக நிர்ணயிக்கப் படுவது முறை. மூத்த பிள்ளை வார்க் கூலாமல் ஒழிந்தால் தான் மற்றப் பிள்ளைக்கு, பட்டம் கணவாவது காணலாம். அல்லாத முறையில் மற்றப் பிள்ளைகள் பொது ஜனங்களாகத் தான் நிர்ணயிக்கப் படுகிறார்கள். (உதாரணமாக, மஹாத்மா காந்தியடிகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்ட மாஜி கவுவிராய் இரவின் பிரபு அவர்கள், இந்திய கவுவராய் பதவி ஏற்றுக்கொள்ளும் தருணம் வரையில் மிஸ்டர் ஈ. எஸ். டட் ஆக இருங்கு, பிரகு பிரபு வாக்கப்பட்டார் என்பதை ஞாபகப்படுத்திக் கொண்ட வேண்டும்.) அந்த முறைப்படி, இது வரையில் குறிப்பிடப் பட்டிருக்கும் பல போராட்டங்களையும் நடத்தி உரிமைகளை பொது ஜனங்களுக்குத் தான் உண்டு என்று ஸ்தாபித்ததாகச் சொல்லப்படும் பெறுமை பூராவும் பெயரவில் பொது ஜனங்களே தவிர, உண்மையில் பிரபுக்களின் சந்ததியார்கள் தான் அப் பெருமைக்கு ஆளானவர்கள் என்பது புரிந்திருக்கும். தேர்தலில் நின்று, பலவித மருட்டல், உருட்டல், அதட்டல், புழுதிமாயங்கள், பண விரயங்கள் முதலிய வற்றைச் செய்ய வேண்டியிருக்கும் போக்கை பாமர பொதுஜனங்கள் எவ்வாறு செய்து, கையாண்டு, வெற்றி பெற முடியும் என்பது இப்போது இக்காட்டில் மட்டும் அல்ல எப்போதும் எங்காட்டிலும் இருக்கிறுக்க வேண்டிய ஆவசியகம் வாசகர்களின் மனதில் பதியலாம். பொதுவாகத் தேர்தல் என்பதே வெகு அசிங்கமும், ஆபாஸமும், சுத்தமற்றதுமான விஷயம் என்பதை அறிவாளிகள் அறிவார்கள். இப்போது அனுபவமும் ஆன ஒரு இயற்கை விஷயமே.)

இந்த விதத்தில் பொதுஜன சபையின் அமைப்பில் தேர்தல்களில் வெற்றி பெற்று சபைகளில் நிரம்பிய பிரதிகிதிகள் பிரபுக்கள் தான் என்பது வெளிப்பட்டத் தெருவாளியானவர்கள் பிரபுக்களின் சந்ததியார்கள் பண மூட்டைகளின் ஆதிக்கத்தினாலும் பிரபுக்களின் அதிகாரச் செருக்கினாலுமே, பிரதிகிதிகளாக வீற்றிருக்கு, பார்லிமெண்ட் சபைக்கே பலவித உரிமைகளை கம்பாதித்து வைத்தனர். இந்த நிலைமையைத் தான் வால்போல் சவுக்காரிய மாகக் கொண்டு 20 வருடங்களுக்கு விருக்கு, காபினெட் ஆட்சி முறைக்கு அடி கோலினான். பொதுஜனப்ரயாண பிட பார்லிமெண்டின் அங்கத்தினராக, பிரகு பிரபுவாகவும் ஆனார். இதே முறையைக் கையாண்டு தான் ஜார்ஜ் III அரசன் “அரசனுடைய கண்பர்கள்” என்ற கோஷ்டியீ

ஊரை உண்டாக்கிக் கொண்டு சுமார் 10 வருஷங்களுக்குள் பல மந்திரி சபை கலைச் சிவத்து, தன்னார் டட்டத் முயன்றார். அதைச் கண்டு தான் அங்கத்தினர்களான பாக்ஸ் (Fox) பர்க் (Burke), இளையபிட் (Younger Pitt) முதலியவர்கள் பார்லிமெண்டின் அமைப்பு முறையின் அடிப்படையான தத்துவத்தை மாற்றியமைக்க முயற்சி செய்தனர். ஆனால் பிரஞ்சுப் புரட்சி முச்சாண்டியினால் அந்தத் தாராள நோக்கங்கள் காற்றில் விடப்பட்டு, கடுமையான அடக்குமுறைகள் கையாளப்பட்டனவென்பது முந்தின தொடர்ச்சிகளில் குறிப்பிட்ட விஷயம்.

தவிரவும் தொழில் முறைப் புரட்சி ஏற்பட்ட காலத்தில் ஜனசலுக அமைப்பிலும், ஜனங்தொகைப் போக்கிலும் பல முக்கிய மாறுதல்கள் உண்டாயின. அதன்படி, ஒரு காலத்தில் ஜனங்களுக்கமுன்ன பிரதேசங்களில், ஜனங்கள் நாளைடவில் குறைந்து பாழடையவும் கேர்ந்தன. அதற்கு நிகராக, ஒரு காலத்தில் வெறும் பொட்டல் நிலங்களாக இருங்க பிரதேசங்கள் பிறகு வெகுஜன நெருக்கமுன்ன பாகங்களாக ஆயின. ஆனால், தேர்தலுக்கான தொகுதிகள் மட்டும் முன்பு ஒருகாலத்தில் வையன் மீ மாண்ட்பாட்டு, எட்வர்ட் I இவர்கள் காலத்திய திட்டப்படுத்தப்பட்டிருந்த அந்த பிரண்யத்திலேயே பிரஸ்தாபகாலம் வரையில் இருந்தது. ஜன கெருக்கமே யில்லாத பிரதேசங்களுக்கும் பட்டணங்களுக்கும், முன்புள்ளபடியே இரண்டு இரண்டு பிரதிநிதிகளும் இருந்தனர். ஆனால் புதியனவாக ஏற்பட்ட ஜனங்களுக்க பிரதேசங்களுக்கு பிரதிநிதிகளே ஈந்தமாக இல்லை. இது சாதாரணமாக விற்றெரிச்சலைக் கிளப்பும் விஷயமல்லவா? மேலும், புதிய தொழில் முறைகளை நாடி பலாக்கணக்காக பொருள் சேர்த்தவர்களுக்கு வாங்குமிமயும் கிடையாது. பிரதிநிதித்துவமும் கிடையாது. எனவே கேட்பாரு மிலர். இம் மாதிரியான பாழ்த் தபாதேசங்களுக்கு சரித்திரங்களில் “அழுகின் பிரதேசங்கள்” என்று பொருள்படும் (Rotten Boroughs) என்ற பெயர்கள் வழங்கி விருப்பதை எந்த ஒரு சாதாரண இடங்களில் தான் சரித்திரங்களிலும் காணலாம். இம்மாதிரியான அழுகின் பிரதேசங்களுக்கு பரிகாசமாக(Pocket Boroughs) பைக்குன் எடுத்துப் போகக்கூடிய தேர்தல் பிரதேசங்கள் என்ற மற்றபெயரும் உண்டு. பல பாக்கெட் பிரதேசங்களின் தைரியத்தால்தான் வால் போல் இறுமாந்து பிட்டைடச் சட்டிக்காட்டி, “இம்மாதிரி மனிதர்களை விளக்கு வாங்கி விடுவேன்” என்று ஏனைம் செய்தான். தன் கட்சியையும் வெகுகாலம் கெல்வாக்கி விருக்கச் செய்தான்! உண்மையில் முத்த பிட்டும், பழையசாரம் (Old Sarum) என்ற ஒரு பாழ்த் தபாதேசத்தின் பிரதிநிதியாகத்தான் ஆகியில் பார்லிமெண்டில் அங்கத்தினரானார்!! இதனால் சீர்திருத்தம் செய்யவேண்டி யிருந்த அவசியம் நெப்போவியினை ஒழித்த பிறகு நிரம்ப ஏற்பட்டது. ஆனால் பார்லிமெண்டில் ஆகிக்கம் வேறொன்றியிருந்த மதுான் களுக்கோ சீர்திருத்தத்தில் என்னளவும் இஷ்டமில்லா திருத்தது இயற்கையேயன்கோ? ஆனாலும் பெருவாரியான பொதுமக்களின் உண்ணங்களில் வீரிட்டெட்டமுந்த உணாச்சியை அத் தவணைகள் எல்லாறு தடைசெய்ய முடியும் மத உணர்ச்சியும் புதிதாகி, தொழில் முறையிலும் மாறுதல்கள் ஏற்பட்டு, தொழிலாளி முதலாளி ஸ்தாபனங்களும் ஏற்பட்டு, பாமர ஜனங்களின் கஷ்டங்களையும் உணர நேர்ந்தபோது சில முக்கிய சீர்திருத்தங்கள் ஏற்பட்டனவாம். அவைகளின் முதன்மையானது 1807-ம் வருஷத்திய “அடிமைகள் வியா

பாரா ரத்து சட்டம்'’(The Act of abolishing Slave trade) ஆகும். வெஸ்லி சோதாரர்களின் இடைவிடாத முயற்சியினால் ஏற்பட்ட வெஸ்லி சங்க ப்ரசாரத்தினால் மனிதனுக்கு மனிதன் வேற்றுமையில்லை என்ற சமத்துவப் புத்தி உண்டாயிற்று. சீடித்தகால மெதுவான பிரசாரத்தினால், 1807-ல் நிர்வாகம் செய்த “எவ்வா மேதாவிக்களும் சேர்ந்த மந்திரிசபை” (The Ministry of all talents) இச் சட்டத்தை செய்து முடித்தது. இந்தமாதிரியான ஜிவாரூண்ய இயக்கம் வில்பர்போர்ஸ் (Wilberforce) போன்ற பலருடைப் பிடைவிடாத பிரசாரத்தினால் வேலூன்றி நாள்கைவில் பல இதர சிர்திருத்தங்களுக்கும் காரணமாயிற்றும். ஐர்வங்கு ஐக்கியத்தின்போது, துரோகமாக கைவிடப்பட்ட “கடோவிக்கருக்கான உரிமைகளை”ப் பற்றிய விவகை பல ஐன்களின் மனதைப் பாதித்தது. முக்கியமாக ஐரிஷ் மக்களின் மனம்தான் படாத பாடு பட்டு, அவ்வரிமைகளைக் கொடுக்கும்படி பிரிட்டிஷ் கவரண்மெண்டை வற்புறுத்துவதற்காக கிளர்ச்சிகளும், பிரசாரங்களும் நாடெங்கும் நடைபெற்றன.

இந்த தொடர்ச்சிகளைத் தொடர்ச்சித் தொடர்ச்சித் துவரும் அன்பர்களுக்கு, “இங்கிலாங்கில் ஸ்தாபிக்கப்பட்ட ஆங்கிளிக்கன் மதத்திற்குப் புறம்பானவர்களுக்கு” விரோதமாகச் செய்யப்பட்ட சட்டங்கள் பலவும் தெரிந்த விஷயமாகும். முக்கியமாக “சோதனைச் சட்டம்” அதன்படி இங்கிலாங்கு நிர்வாகத்தில் உத்தேயாகம் பெறுவதானால் இங்கிலாங்கின் மதத்தை யனுஷ்டிப்பதாகப் பிரமாணம் செய்யவேண்டும். அதை மறுத்துத்தான் இரண்டாவது ஜேஜம்ஸ் பாலியத்தில் பார்த்துவந்த கப்பல் தலைவன் பதவியை ராஜ்ஞமாச் செய்தான். பிறகு முடியரசு மீட்சி காலத்தில், ப்யூரிடன் (திவிர பரிசுத்த) மதத்தினரிடம் கொண்ட மாருத வருத்தத்தினால், செய்யப்பட்ட ஐந்துமைச் சட்டம், சங்கச் சட்டம், ஸ்தல்ஸ்தாபனச் சட்டம் முதலிய சட்டங்கள், ப்யூரிடன் களைப் பாதித்த அடே அளவு கடோவிக்கர்களையும் பாதித்து என்பது சொல்லாமல் விண்கும். மேறும் புரட்சித் திட்டம் ஸ்தாபிக்கப்பட்டபோது, ஐரிஷ் காராருக்கு, கடோவிக்கர் என்ற காரணத்தினால் மட்டும், கூறவொன்று இன்னங்கள் விளைவிக்கப்பட்டன வென்பது சென்ற கட்டுரையில் சொல்லப்பட்டது. ஆக எல்லாமாகக் கூடி கடோவிக்கருக்கான இடையூறுகளை நிவர்த்தித்து, அவர்களுக்கும் பிரஜா உரிமைகளை அளிக்க வேண்டுமென்று பொதுவான ஒரு சிலர்ச்சியே ஏற்பட்டது சகஜ மன்றே? ஐராஜ் I II இறந்த பிறகு அதற்கான கிளர்ச்சிகள் வலுப்பட்டு, 1829-ல் முழுமாக ஏற்பட்டது. ஆகவே, “கடோவிக்கர் விடுதலைச்சட்டம் (Catholic emancipation Act) செய்யப்பட்டது. இதற்கு எவ்வளவோ எதிர்ப்புகள் கேர்ந்தனவாம். அரசன் விசேஷ அதிகாரத்தின் மூலம் அதிக பிரபுர்சீனையியமித்து, அச் சட்டத்திற்கு ஆதரவைத்தேடி விடுதலாகக் கொண்டிருக்கின்பேரில் மிகவும் குறுகியபோக்குள்ள கஷ்டியனாரும் சம்மதிக்கீவெண்டி கேர்ந்துவிட்டதெனச் சொல்லப்படும். இதன் பிறகு இக் கட்டுரையின் தலையங்கத்தில் குறிப்பிடப்பட்ட பார்லிமெண்டின் அமைப்பு முறைச் சீர்திருத்தமும் வேண்டுமென்ற கிளர்ச்சி அதிகாரி, அது சம்பந்தமாக பல சட்டங்கள் முறையே 1832-லும், 1864-லும், 1884-லும், 1911-லும், 1918-லும் கடந்தனவென்று சொல்லப்படுகிறது. அவற்றை விவரித்து, அடுத்த தொகுதியில் எழுதப்படும். (சீடித்த தொடர்ச்சிகளாக இருப்பதால், இடையிடையே பழைய பல விபரங்களைக் குறிப்பிட கேளும் அவசியத்தை வாசகர்கள் மன்னிப்பார்களால் !) (தொடர்ச்சிகளாக இருப்பதால், இடையிடையே பழைய பல விபரங்களைக் குறிப்பிட கேளும்)

சிறு கதை.

கண்ணப்பன்-லூர் ஹரிஜன இளைஞன்

(பிறையழகன்)

“ஏன் உயிரைய இந்து சமயமே! அநாதிகாலமாய் சிறப்புற்றி ருந்து இந்து மதமே! ஆழ்வார்களாலும் நாயன்மார்களாலும், ஆசாரியர்களாலும் உண்ணத நிலையடைந்த மதமே! சீ அழியுங்காலம் வந்தது கொல்! அந்தோ! உண்ணுடைய பெயரால் சுயங்கிளி செய்யும் அட்டழையங்கள் அங்கந்தம். அறியாமை என்னும் இருளில், ஜாதித்திமிர் என்னும் மதவண்டு, சுயங்கலம் என்னும் பேய்கொண்டு அவர்கள் அலைகின்றனரே! அவர்களை அடக்குவாரில்லையே!

“இந்தியாவின் மக்கள் இந்தியர். அவர்களுக்குரிய மதம் இந்து மதம்” என்று அன்னியநாட்டார் எண்ணிய காலம் போச்சே! இன்று நாட்டில் எத்தனை மதங்கள்! இதற்கெல்லாம் காரணம் இந்துமதத் தலைவர்கள் தம் சோமபலும் மதியீனமுமே. அவர்கள் மதியீன மற்றவர்களாவின், இன்னும் சமூத்தின் ஒரு பெரும் பிரிவினரை—தம்முடன் பன்னெடு நாட்களாக வாழும் மக்களைத் தீண்டாதார் என்றும், கோயிலுள் நுழையத்தகாரென்றும் ஒதுக்கி வைப்பரா? ஆஹா! இதன் பல்வென்ன? மக்கள் இள்ளாத் தையும், கிறிஸ்துவையும் நாடிச் செல்லுவதுதான். கேற்றுதானே பத்துப்பேர் ஞானங்நானம் செய்விக்கப் பட்டனர். கைமேல் கண்ட பலன் இதுதான். ஐயோ! இன்னும் சில காலத்தில் ஹிந்து மதமே அழிந்துவிடும்போ விருக்கிறதே! அப்போது இச் சுயங்கல் புலிகள் என்கெய்வர? ஐயோ! ஆ! ஆ!” என்று ஈசுசரத்தில் பிரலாபிக்கத் தொடங்கினான் பெருமான் கோயில் கோபுரத்தைப் பார்த்துக்கொண்டே தன் தோட்டத்தில் உட்கார்ந்திருந்த கண்ணப்பன்.

கண்ணப்பன் யார்? அவன் ஏன் அழுவேண்டும்? என்று புரிகிறதா! காரும் தீண்டாதாராகப் பிறக்கிறுக்கால் தெரியும். சரி; கேளுங்கள்.

கண்ணப்பன் ஓர் ஹரிஜன இளைஞன்; இந்தியாவில் பிறந்தவன்; தென் பூப்பிரிக்காவில் வளர்ந்து. கல்வி பயின்றார்; இந்துமத நூல்களை ஆராய்ந்தான். இந்தியாவுக்கு வர எண்ணம் கொண்டான். இச்சமயத்தில் தென் அப்பிரிக்காவின் மக்களில் இந்தியர்களை மட்டும் பாதிக்கும் சட்டங்கள் ஏற்படவே, கண்ணப்பனின் குடும்பத்தார் கப்பலேறி, இந்தியாவுக்குத் திரும்பினார். கண்ணப்பனுக்கு இந்தியாவிலேயே மணம் செய்வேண்டுமென்பது அவனது பெற்றேர் கருத்து.

கப்பல் இந்தியாவை அடைந்தவுடன் கண்ணப்பன் கொண்ட ஆனந்தத் திற்களவேயில்லை. “நம் தாய்நாடு. இனி நாம் நம் இனத்தாருடன் இன்புற வாம்” என்று எண்ணினான்.

நாட்கள் பல சென்றன. தீண்டாதாருக்கு இழைக்கப்படும் இன்னால்களை உணர்ந்தான் இவனால் கண்ணப்பன். தன் ஊரில் உள்ள பெருமான் கோயி

வட்சென்று வர ஆவல் மிகுங்கான். திருமண் தரித்து பிராமண கோலத் தடன் கோவிலுட் சென்றான். அன்று திருவிழா.

கண்ணப்பன் பெரு வியப்படைத்தான். தான் படித்தபடி ஒன்றும் கடைபெருமை கண்டு எமாற்ற மடைத்தான். பஜனை நடக்குமிடத்தில் ஒரு சிலர் நின்றனர். மேனக கச்சேரியைக் காண பெருங்கட்டம், பரதாட்டியக் கச்சேரியண்டை என் விழு இடமில்லை. தூர நடக்கும் வாண வேடிக்கையைக் காண மக்கள் திரண்டு சென்றனர்.

“சரி இன்னும் காண்போம்” என்று மூலஸ்தானத்தை கோக்கி நடந்தான். இருவர் உண்மையைக் குறுக்கக்கண்டு, “கடவுளைக்காண காணிக்கை தரவேண்டுமோ” என்று நினைந்துகொண்டு, காணிக்கை செலுத்தி உட்சென்றான்.

என்ன பயங்கரம்! ஓரிருண்ட குகையில் சுவாமி வீற்றிருங்கார். துரிஞ்சல் காற்றம் உயிரை வதைத்தது. சற்பூரப்புகை அதை மாற்ற முயற்சித்தது. “ஹே! தீண்டாதான் கோவிலுள் கால் வைத்தால் சுவாமி ஒடிவிடுவார் என்கிறார்களே, இந்த துரிஞ்சல் நாற்றத்தில் மட்டும் எப்படி அவர் இருக்கிறார்?” என்று மனதில் சொல்லிக் கொண்டான்.

மடப்பன்றி யருகில் சென்றான். என்ன வாசனை! எத்தனைவித சித்ராண்ணங்கள்! “இவ்வளவையும் சாப்பிடுவது யார்! இதற்கெல்லாம் எவ்வளவு பணம் செலவாகுமோ?” என்றெண்ணியவாறே வெளிக்கொம்பினான்; வீட்டைடக்கான். கண்ணப்பன் ஏன் அவ்வாறு அழுதான் என்று இப்போது தெரிகிறதா?

இவ்வளவு கீழ் நிலையிலுள்ள மக்களிடம் அவனுக்கு வெறப்புண்டானதில் என்ன வியப்பு? அவன் மத ஆராய்ச்சி இல்லாதவனுயின் என் செய்வான்? கிறிஸ்து மதத்திற்கோ, இல்லாம் மதத்திற்கோ போவான்றோ? ஆனால் சம் கண்ணப்பன் அப்படிச் செய்வானோ? அவனது மனச்சாட்சியதற்கிடங் தருமோ? லெனகீக் கூத்திற்காக ஆன்ம உணர்வில் குன்றுவதா! மற்ற மதங்களில்தான் லெனகீக் கூத்திற்கிறதென்று நிச்சயமோ? அவற்றுள் எத்தனை பிரிவு! எத்தனை ஜாதி! எவ்வளவு ஆசார வேற்றுமைகள்! இவை யெல்லாம் உணர்ந்தான் இனவல்.

* * * *

திருமணம் நிகழ ஒரு மாதகாலம் இருக்கிறது. இரங்கானுக்குச் சென்று தன்னை ஒர் சியர்குலத்தானாக பாவித்து வாழ்வதென்று தீர்மானித்தான் கண்ணப்பன்.

கப்பலில் காலை வைத்தான் கண்ணப்பன். அவன் மனம் திடமிரை மாற்றது. “என்ன, நானிப்படிச் செய்து விட்டேனே! அடிமைத் தளையாலும் ஜாதிச்சமய சண்டைகளாலும் அல்லவுறும் ஏழைத் தாய்காட்டைப் பிரிய எண்ணினேனே! ஜீயோ! நானும் வாவிப்பனு?

‘அற்றகுங்கு நூற்றீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வா குறவல்லர்’

என்பதற்கு நானே உதாரண மாயினேனே!” என்று எங்கினுன். கல்கும் சரையினின்று கிளம்பி விட்டது. கரை கொஞ்சங் கொஞ்சமாய் நூர் செல்வதைக் கண்டு கண்ணப்பன் பெருமூச்செறிந்தான்.

“சரி இனி ஆவதொன்றில்லை. எல்லாம் இறைவன் செயல்” என்று சொல்லியவாரே ஒரு அறையுள் நுழைந்தான்; அவ்வறையின் வாயிலில் தொங்கவிடப்பட்ட ஒரு பலைக்கையைக் கண்டான். அதில் “இவ்வறைக்குள் இந்தியர் நுழையக்கூடாது” என்ற எழுதப்பட்டிருந்ததைக் கண்டு, நம் மிளைஞன் வெட்கமும், கோபமும் கொண்டான். தன் காட்டினருக்குள் அபக்கிரத்தி அவனைத் தலைகுனியச் செய்தது. அதே சமயத்தில் வெண்ணோயர் மீது கோபமும் கொண்டான். அக்கோபம் இங்கேரத்தில் இந்தியர்மீது திரும்பியது.

“எனியாரை வலியார் வாட்டினால், வலியாரைத் தெய்வம் வாட்டுகிறது. தம்முடன் வாழும் மக்களை மாக்களாக மதித்து விலக்கும் இந்தியாட்டார்க்கிதுவம் வேண்டும்; இதற்கு மேறும் வேண்டும்” என்று சொல்லிக் கொண்டான் இளைஞன்.

பின்பு, கண்ணப்பன் தன் நிலையை எண்ணினான். “ஆஹா! வாய்த்த வீடும்போய் அடிப்பு கெருப்பு மலிக்கதே! தென்னுப்பிரிக்காவை மறந் தேன்; சுயாட்டைத் துறந்தேன்; திருமணத்தை இழந்தேன். இனி நான் என் செய்வேன். இக் கப்பலிலேயே என் பாடு இவ்வளவானால், இரங்களில் எவ்வாரூ மோ? அங்கு வெண்ணோயர் பலருள்ளாமே. சரி, சரி; இனி எங்கு போய்னும் பயணினே.” என்றவன் மனம் இயம்பிற்ற.

இங்கிலையில் அவன் யாது செய்வன்? அவன் தன்னையு மறந்து பின் வரு மாறு சொல்லிக் கொண்டான்.

“திரைகடலே! இன்று திரைகளினு வெண்ணை அணைத்துக் காப்பாயாக! நிறமும், ஜாதியும் கொண்டு மதிப்பிடாத உலகத்தில் என்னைச் சேர்ப்பாயாக! இப் பேருபகாரத்திற்கு வந்தனம்”

கடல்விற் பாய்ந்தான் கண்ணப்பன். சில நிமித்தங்களின் பின் அவன் தேகத்தல் சில கயிறுளைன் படுவதுபோல தோன்றியது. “ஆ ஹா! இனி நான் பயப்பட வேண்டியதில்லை பெரிய மீனின் குடல்களிடையே, வந்துவிட்டேன் போலும்” என்ற நண்ணினான்.

மூடிய கண்களைத் திறந்தான் கண்ணப்பன். தான் கப்பலின் மேற் தனத்துல் கொண்டுவரப் பட்டதை உணர்ந்தான். எதிரில் ஒரு வெண்ணோயர் நிற்பதைக் கண்டான். உடனே, கப்பற்றலைவர் பளாரென அறைந்தார் இன வலின் கண்ணத்தில். வசை மொழிகள் பல கண்ணப்பனுக்கு வழங்கப்பட்டன.

மரக்கலம் (இரும்புக்கலம்தான்) விரைந்து வங்கத்தை யடைந்தது. கண்ணப்பன் விசாரிக்கப் பட்டான். கப்பலில் வெடிகுண்டுகள் வைத்திருந்தானென்றும், ஒரு வெள்ளோயரைக் கொன்றுவென்றும், அதற்காக தாலும் தற்கொலை செய்துகொள்ள முயன்றுவென்றும் குற்றங்கள் பல சாட்டப்பட்டான் கண்ணப்பன். ஆனால் அவனுக்கு இவ்வளவினின்றும் விடுதலை கிடைக்கவில்லை.

இன்று யாராவது கண்ணப்பனைக் காண விரும்பினால் அவனைச் சொர்க்கத்தில்தான் காணலாம். எந்த சொக்கக்கம் தெரியுமா? சா. ஹூண்ரி கிரோய்க் அவர்கள் வர்ணித்த சொர்க்கம்தான். அதுதான் அந்தமான்.

என்னே! இறைவன் செயல். கண்ணப்பன் இங்கிலை தனக்கு வருமென்று கணவிலும் கருதியான்றே? இன்று வெட்டப்போய் பூதம் புறப்பட்ட நாமே அம்மாதிரி இருக்கிறதே.



(வி. சங்கர ஜெயர்.)

துடிடம் முதலிய சர்ம வியாதிகளுக்கு

(1) கெஸ்லிக்காய், கந்தகம், மஞ்சள் இவைகளைப் பொடி செய்து தேங்காய் என்னென்றில் கலந்து பூசவும்.

(2) ஏருக்கிலை கறுக்கி ஒருங்கள் வைத்து மறுநாள் தேங்காய்ப்பூ சேர்த்து இடித்து பாலெடுத்து கந்தகம் சேர்த்துப் பூசவும்.

(3) ஊமத்தங்காயைக் குடைந்து உள்ளே ரசம், கந்தகம் இவைகளை வைத்து மூடி ஊமத்தை இலை மூடி சாணி பொதிந்து சுட்டு உள்ளே உள்ளதை எடுத்து என்னென்றில் சேர்த்து பூசவும்.

(4) ஊமத்தை இலை நீரில் மஞ்சளைப் புழுக்கி அரைத்து வெண்ணேய் சேர்த்துப் பூசவும்.

(5) கதலிப்பழம், வெண்ணேய், இந்துப்பு சேர்த்து அரைத்துப் பூசவும்.

(6) கொன்னையிலை, கெருஞ்சி, புளியிலை, மஞ்சள் இவைகளை மோரில் புழுக்கி அரைத்துப் பூசவும்.

(7) சங்கு சுட்ட சாம்பல், சந்தனம் மோரில் கலக்கி தேய்க்கவும்.

(8) மாண்தோல் சுட்ட சாம்பலில் வெண்ணேய் சேர்த்துப் பூசவும்.

(9) கந்தகம், ரசம், வெற்றிலை அரைத்து வெண்ணேய் சேர்த்துப் பூசவும்.

(10) கந்தகம், வெற்றிலை, சுக்கு, மிளகு, திப்பிலி, வெல்லம் சேர்த்து அரைத்து மாத்திரையாக்கிக் கொடுக்கவும்.

வாதம், பக்ஷவாதம் துணப்பட

(1) என்று, உழுந்து, சதகுப்பை, வெந்தயம் பாலில் புழுக்கி, தேங்காய்ப் பால் விட்டரைத்து தேய்க்கவும்.

(2) குந்திமுத்து இலையை காடியில் அரைத்துத் தேய்க்கவும்.

(3) காணம் (கொன்று) பால், குறுங்தொட்டி இவைகளாலான கஷாயம் கொடுக்கவும்.

துலை, துள்மை, இவைகளுக்கு

(1) அவுரியிலை உலர்த்திப் பொடித்து தேனில் (2) தேங்காய்ப் பாலில் இந்துப்புச் சேர்த்து (3) திப்பிலி மோா விட்டரைத்து தோசைக்கல் மீது வைத்து ஒருங்கள் பூராவும் உலர்த்தி மறுநாள் மோரில் கொடுக்கவும்.

(4) முருங்கப்பட்டைச் சாறும், மோரும் சேர்த்துக் கொடுக்கவும்.

நேத்திர ரோகத்துக்கு

- (1) திப்பிலி, தேற்றுங் கொட்டை அரைத்து கண்ணில் போடவும்.
- (2) தும்பப்பூவும், இந்துப்பும் தட்டி சண்ணில் பிழியவும்.
- (3) முருங்கைக் கொழுங்கும் சந்தனமும் தட்டிப் பிழியவும்.
- (4) வசம்பை மூலைப்பாலில் அரைத்து விடவும்.
- (5) வெற்றிலை, மினகு, இந்துப்பு தட்டிப் பிழியவும்.
- (6) திப்பிலியும் மஞ்சளும் தட்டிப் பிழியவும்.

காளை ரோகத்திற்கு

- (1) ஆமணக்கிலையில் எண்ணெய் பூசி வாட்டி பிழியவும்.
- (2) வெற்றிலை இங்குப்புச் சார் பிழியவும்.
- (3) கடல் நூரை, உள்ளி எண்ணெயில் போட்டு காய்ச்சி விடவும்.

பல் யலிக்கு

- (1) சுக்கு, என்னு பால் விட்டரைத்து எண்ணெய் சேர்த்து காய்ச்சி கொப்பளிக்கவும்.
- (2) சுக்கும் கற்பூரும் தட்டி வலியுள்ள இடத்தில் வைக்கவும்.

தலை வலிக்கு

- (1) வெல்லம், கும்குமம், கெய் சேர்த்து மூக்குவழி சுவாவிக்கவும்.
- (2) அறுகைப் புல் தட்டி நஸ்யம் செய்க.
- (3) கோரங் கிழங்கு, திப்பிலி, பாலில் அரைத்து பற்றிடுக.
- (4) கெல்லிக்காய், மினகு பொடித்து எண்ணெய் காய்ச்சி தேய்த்துக் குளிக்கவும்.
- (5) கோழி இரத்தம் நஸ்யம் செய்க.

தலைப் புழுவுக்கு

- (1) வேம்பின் பட்டை அரைத்துப் போடவும்.
- (2) எருக்கின் பாலும் வெண்ணெயும் சேர்த்துப் போடவும்.

வாரித்தக்கியம் நீங்கி யுவத்வமடைய

- (1) அதிமதுரம், திப்பிலி, மினகு, கற்பூரம், பால்முதுக்கக் கிழங்கு, இவை சமம் பொடித்து ஜீனி சேர்த்து சாப்பிடவும்.
- (2) கெல்லிக்காய், கெரிஞ்சில் உலர்த்திப் பொடித்து ஜீனி சேர்த்து சாப்பிடவும்.
- (3) வெளுத்த குந்துமணிப்பருப்பு ஞானம் பாலில் ஜீனி சேர்த்து சாப்பிடவும்.
- (4) பால் முதுக்கு, கெரிஞ்சில், கெல்லிக்காய், பூங்க்காலி விதை சமம்

இடித்து பொடி செய்து பாலில் ஜீனிப் பாகுவைத்து நெய் சேர்த்து வேட்டும் செய்து இரவு சாப்பிடவும்.

காமாலைக்கு

(1) பசுவின் பாலில் சுக்குப்பொடி கெல்விக்காய் பொடி சேர்த்துக் கொடுக்கவும்.

(2) கீழ்வாய் நெல்லி ரச மூலம் சாதிர்த்தத்தில் (சோற்றின் ஜூலம்) அரைத்து காஸை கொடுக்கவும்.

(4) கரிசாரங்கண்ணி, கீழ்வாய் நெல்லி இவைகளின் சார் நெய்யுடன் கலந்து காய்ச்சி ஒரு பாத்திரத்தில் ஜீனிபோட்டு அதன்மீது வடிகட்டி அந்த நெய்யை சாப்பிடவும்.

ஸ்திரீரோக சிகித்தஸை

வேப்பமுத்து, ஆமணக்கு முத்து, இவைகளை வேப்பிலைச்சாறு விட்டு அரைத்து மாத்திரை செய்து அதை ஒரு இரவு பூராவும் யோனித் துவாரத் தில் வைத்திருந்தால் சகல யோனி ரோகமும் நீங்கும்.

பாம்பு கடிக்கு

வாழூத்தண்டு அல்லது கிழங்கின் சாற்றைக் கொடுக்கவும்.

மயிர் வளர்க்குதும் தைலம்

அரைக்கீரை விதை, செம்பருத்திப்பூ மசிமுப்பூ, செண்பகப்பூ, வெட்டி வேர், விலாமிச்சவேர், கள்தூரி மஞ்சன், பூலாங் கிழங்கு, ஆலம் விழுது, மருவு, தவனம், துதிர்பச்சை வகைக்கு 2 பலம் வீதம் ஸ்திரீலீல் உலாத்தி நழுக்கி இடித்து துணியில் முடிந்து ஒருபடி நல்லெண்ணெயில் போட்டு ஒரு மண்டலம் சூரியபுடும் வைத்து முடிச்சைக் கசக்கி பிழிக்கெடுத்து விட்டு எண்ணெயை உபயோகிக்கவும்.

தாது விழுத்தி மாந்திரை

ஜாதிவிந்கம் 1-பலத்தை மூலைப்பால் சரண்டியில் விட்டு காய்ச்சி அதில் போட்டு சுருக்குக்கொடுத்து அத்துடன் அபின் 1-பலம் முருங்கைவிதை 4-பலம் சேர்த்து பசுவின்பால் விட்டரைத்து உளுந்துப் பிரமாணத்தில் மாத்திரை செய்து இரவு படிக்குமுன் ஒரு மாத்திரையை பசுவின் பாலுடன் உட்கொள்ளவும்.

தாது விழுத்தி லேகியம்

மலராத முருங்கைப்பூ 2 படியை ஸ்திரீலீல் உலர்த்தி நெய்யில் பொரித் துக் கொள்ளவும். கருங்குருவை அவல்படி 2. ஆலம்விழுது சூரணம் படி அரை, அபின் 1 தோலா, சாதிக்காய் 2 தோலா, குங்குமப்பூ 1 தோலா இவைகளை மைபோல அரைத்து முழுங்கவேர்ச் சாறு 1 படி பசுவின்பால் படி 2. நெய் வீசை 1-ல் கரைத்து 2 வீசை ஜீனி சர்க்கரையும் போட்டு அடிப்பிலேற்றி ஜின்டி மெழுகு பக்குவத்திற் கீழே இறக்கி ஆறின பின்

1 வீசு தேன்விட்டு கிண்டி வைக்கவும். தினம் இரவு படுக்குருன் 1 தோலா
வீதம் சாப்பிட்டால் தாது விருத்தி, தாதுக்கள் இறுகும் பத்தியமில்லை.

தாது விருத்தி தூணம்

கருவேலம்பூ, பட்டை, கொழுந்து, இலை இவைகளை நிழலி ஒலர்த்தி
சூணம் செய்து சமம் சர்க்கரை சேர்த்து காலை மாலை திருச்சிப் பிரமாணம்
சாப்பிடவும். ஒரு வாரத்தில் கைசண்ட பலனைக் காண்சாம். வீணை போலில்
மருந்துகளை வாங்கி ஏமாறவேண்டாம். மருந்து சாப்பிடும் பொழுது ஸ்திரீ
போகம் கூடாது. இது மிகச் சிறந்த மருந்து.

அக்வகந்தி தூணம்

| | பங்கு | |
|---------------|-------|---|
| அமுக்காரவேர் | 64 | சூணம் செய்து 144 பங்கு மாஜீனி சேர்த்து தினம் காலை மாலை சாப்பிட இருமல், ஜ்வரம், உஷ்ணம், காங்கை, முதலிய பல வியாதிகள் திரும். அமுக்கிரா வேரைப் பாலில் வேகவைத்து நிழலி ஒலர்த்தி உபயோகிக்கவும். |
| சக்கு | 32 | |
| திப்பிலி | 16 | |
| மிளகு | 8 | |
| மல்லி | 7 | |
| பெருஞ் சிரகம் | 6 | |
| தானிசபத் திரி | 5 | |
| வவங்கப்பட்டை | 4 | |
| வலம் | 3 | |
| சிறு காசப்பு | 2 | |
| கிராம்பு | 1 | |

தேஜோ விருத்தி ரசாயனம்

அமுக்கார வேர் (சத்தி செய்தது) 20 பலம் சூணம் செய்து 4 படிப்
பால், $\frac{1}{2}$ படி நெய், 10 பலம் சர்க்கரை போட்டு லேகியம் கிண்டவும். மேல்
பொடிக்கு வவங்கப்பட்டை, வலக்காய், மல்லி, திராகை, காகூரக்காய், சங்
தனம், ஜாதிக்காய், திரிகு (சக்கு, மிளகு, திப்பிலி), வவங்கம் கால்பலம் வீதம்
சூரணித்துப் போடவும். இறக்கி ஆறின பிறகு 10 பலம் தேன் விடவும்.
பிறகு 15 நாள் நெற் களஞ்சியத்தில் தானிய ஸ்புடம் வைக்கவும். காலை மாலை
கெல்லிக்காயனவு சாப்பிடவும். கூயம், காசம், ரத்தபித்தம், பித்த வியாதி,
காமாலை, பாண்டு, அக்னி மாந்தம், அஸ்தி சுரம் முதலியவை நீங்கி வீரிய
விருத்தி யுண்டாகும்.

மேக திவாரனி

கற்புரம், சூவாரம் விதை, வேம்பின் பிசின், விளாம் பிசின், கருவேலம்
பிசின், முருங்கைப் பிசின், தேத்தாண் கொட்டை, வென்னைக் குங்கிலியம்,
ஆபினி, குங்குமப்பூ, இவைகளை இடுத்து பொடி செய்து திருப்பலை (கடிக்காய்,
கெல்லிக்காய், தானிக்காய்) கவாயத்தில் 8 ஜாமம் அரைத்து சண்டைக்காய்
பிரமாணம் குளிகை செய்து காலையில் தயிரிலும், மாலை தேனிலும் சாப்
பிட்டுவர சகலவித மேகங்களும் திரும்.

பவழி பஸ்மம்

ஒரு பலம் பவழத்தை உடைத்து 24 மணி ரேம் கன்றுக எலுமிச்சங் பழுத்தில் ஆற்றவைத்து பிறகு அலம்பி கீழாகெல்லியை அரைத்துப் பொதிந்து அதன்மேல் சீலைமண் 3 செய்து காய்க்கபின் 20 வரட்டியால் புடமிட்டு ஆறினபின் மறுபடி எருக்கின்பால் விட்டு அரைத்து வில்லைதட்டி சீலைமண் செய்து 15 வரட்டியில் புடமிட்டு எடுத்து வைக்கவும். தேனில் அல்லது ரெய்வில் சாப்பிட கூயம், உடம்பு உளைச்சல், மேகம் தீரும்.

துழந்தைகளுக்கு கோரோஜைன மாத்திரா

சுக்கு, கோரோஜைன, திப்பிலி, ஓமம், மின்கு, ஜாதிக்காய், அராத்தை, வசம்பு, உள்ளி, குங்குமப்பூ, சம்பின்டை முதல்ளான் மணத்தக்கானிச் சார் விட்டும், மறுஙன் வெற்றிலைச் சார்விட்டும் ஒவ்வொரு ஜாமம் வீதம் அரைத்து, பாசிப்பயறு பிரமாணம் மாத்திரைகள் செய்யவும். குழந்தை களின் வியாதிகளுக்கு தேனில் இழைத்துக் கொடுக்கவும்.

குகந்த கூந்தல் தைலம்

சாம்பிராணி, சந்தனத் தான், மட்டிப்பால், அகிற்கட்டை, எலரிசி சமன் எடுத்து பொடி செய்து வேண்டியபொழுது நெருப்பிலிட்டு குந்தலை புகை பிடிக்கவும்.

ஊதுவத்தீ செய்ய

கதிர்பச்சை, வெட்டிவேர், மருவு, தவணம், பூலாங்கிழங்கு, மட்டிப்பால் கோரைக் கிழங்கு, அகிற்கட்டை, சந்தனம், தாளிசபத்திரி, சடாமஞ்சி, சாம்பிராணி, சமம் தூளாக்கி வள்ளிரகர்யம் செய்து பண்ணீர் விட்டறைத்து ஊது வத்தி செய்யவும். இது பூஜா காலத்தில் அதிக வாசனையுள்ளதாக இருக்கும்.

ஆனந்தபோதினி அச்சுக்கூடத்தில்

போவஸ்ட் கார்டுகள் முதல் போவஸ்டர்கள் வரை புஷ்தக வேலைகள் உள்பட எல்லாவித அச்ச வேலைகளும் சுத்தமாகவும், அழுகாகவும், கால தாமதமின்றியும் செய்து கொடுக்கப்படும்.

விவரங்களுக்கு கீழ்க்கண்ட விலாசத்திற்கு ஏழுதித் தெரிந்துகொள்ளவும்.

மானேஜர்.

“ஆனந்தபோதினி” மதராவஸ்.

ஆகாசத் திரையின் அதிசயம்

("ராஜாராம்")

ஓ முகான மாலை ! இயற்கை அன்னை எழில் மிகும் மாலை ! பொன் னிறக் கிரணங்களால் பார்க்கும் பொருள்களெல்லாம் பைம் பொன் மூலாம் பூசப் பெற்றவை போல் விளங்குகின்றன. பக்கிகள் குதுகல் மாகப் பாடிக் களிக்கின்றன. தீவிர வைராக்யம் தீவ்வாத மனம் போல் ஆகாசத்திரையில் மேகக் குவியல்கள், அநேக உருவம் பெற்று நாடகங்களைத் தொடங்கி விட்டன.

“தாந்தா முன் செய்த வினை தாமே அநுபவிப்பார்!” என்பது மூதுரையன்றே ! மனோவேகத்தின் போக்குக்குத் தக்கபடியே இயற்கை நாடகத்தின் காட்சி பயனளிக்கிறது.

சிறுவர்கள் உல்லாசமாக விளையாடுகின்றனர். பாடசாலை வேலை ஓய்க்கு இயற்கைகளைக் கண்டு ஆண்திக்கிறார்கள். மனோ விகந்தப்பற்ற ஒவ்வொருவரும் அந்தி வேலையின் காட்சியில் மகிழ்ச்சிகின்றனர். மனோ விகந்தப் பூட்டையவர்களையோ இக் காட்சிகள் துன்புறுத்தா திருப்பதில்லை.

அன்பளைப் பிரிந்த அணங்கும் அழகியைப் பிரிந்த ஆடவனும் வருங்கு வது மலரினைத் தேடி ரீங்காரமிடும் வண்டிகள் பறக்கும் அந்தி நேரமன்றே!

இந்தகைய அந்தி நேரத்தில் ஓர் வாலிபன் “சல் சல்” வென்று தெள்ளிய நீர் ஓடிம் தாம்பிரபரணியின் வடக்கரை ஓரம் ஓர் இயற்கை மணல் மேட்டில் ஏதோ சின்தித்த வண்ணம் உட்கார்ந்திருக்கிறான்.

அவனுடைய முகம் களங்கமற்ற தன்மையைக் காட்டுகிறது. மனம் படும் வேதனையை அடிக்கடி முகம் மாறுவதால் அறிகிறோம்.

“ஹே ! ஜூகதாம்பிகே ! சினது இயற்கை நலன்களைக் கண்டாயினும் ஆண்திக்கலா மென்று இங்கு வந்தேன்.

ஆ ! அந்த மேகத்திரள்கள் எவ்வளவு அழகாக விளங்குகின்றன. பல வித வர்ணம் பெற்று விளங்கும் அக் குவியல்கள் பலவகை உருவும் பெற்றது எவ்வளவு ரமணீயம் !

ஹே கருணாநிதே ! என் பிறக்தேன் ! மனம் படும்பாடு திருவளச் சம் மதக்தானு? இந்த ஆடம்பரங்க னெல்லாம் மனச் சோர்வையே அதிகமாக்குகின்றதே! இவை துன்புறுத்தவே சிருஷ்டிக்கப் பட்டனவா? என்னை நின்கைவன்மை ! பார்க்கும் பொருள்களி னெல்லாம் உயிர் மணியின் உருவைப் பொருத்திய அருளை சினைந்து களிக்கின்றேன். உற்று நோக்க வஞ்சம் வின்காமலில்லை. உருவங்க னெல்லாம் வெறும் தோற்றமே! இந்த கண்கட்டு வித்தகையை எளியனிடமா? காட்ட வேண்டும்! எழிலனங்கின் உருவங்கள் மறைய வெறும் சாரமற்ற பொருள்களாக மாறும்படி செய்வது

· எனே ! அயர்க்கு கிடக்கும் கண்களை திறக்கச் செய்து அடுத்த நிமிடமே ஒனி இழக்கச் செய்கின்றனயே !

இன்று பொள்ளமில் போலும். அதோ குரியின் தன் பவனி முடித்தான் அறிஞரியையும், சங்கிரன் பவனி ஆரம்பக் குறியையும் காட்டும் அடிவானச் சிவப்பு இருதிசையும் தோன்றுகின்றது. இது இருதலைக் கொள்ளி எறும்பை ஞாபகப்படுத்துகிறது.

ஊர் வாயை மூட உலை மூடி உண்டா? என் மனம் என்னை அறியாமலே ஏதோ ஓர் சக்தியால் இழுக்கப்படுகிறதே! இதைப் பாரும் உலகம் எப்படி அறியும்? கற்றானே செல் அரிக்காதன்றே! என் கண்மணியின் மனம் வருந்தா வகை என்று தான் கூவிடோ! அதோ! அந்த மேகத்திரளின் பல வித உருவங்கள் என்னை பரவசப் படுத்துகின்றன.

அதோ அந்த மேகக் குவியில் குரியினது மஞ்சள் நிறமும் சிவப்பு நீலம் ஆகிய நிறங்களும் சொண்டு சித்திரிக்கப்பட்ட அழகிய கோபுரம் போல் தெரிகிறது.

அப்பப்பா! எவ்வளவு உயரம்! நமது புராதன அரசர்களின் ஆஸ்திக அறிஞரியன்றே அவை? ஜூனங்கள் அரசனிடம் கொண்டிருந்த அன்பின் மிகு திடையும் அக் காலம் தேசம் இருந்த அழமதியையும் கம் தேசம் சிற்பிகள் சிறைந்தது என்பதையும் இது விளக்குகின்றது.

அதோ மேனக்காரர்கள் வருகிறார்கள். என்ன ஆச்சர்யம்! மொட்டைக் கோபுர வாயிலால்லே வருகின்றனர்? ஆ! அதோ வெண்குடையும் குரிய சங்கிர பிரபைகளும் யானைகள் மீது முரச முழுக்கிய மாவுத்தர்களும் எக்கா மை ஊதும் வலவர்களும் அதன் மழியாகவே வருகின்றன.

அதோ! அருணாசலேசர் உண்ணுமூலை யம்மையொடு ரிஷிபாருடாய் வரும் வைபவம் தெரிகிறது. சம்போ! இச் சென்மம் ஈடேறிற்று. நின் திரு வருவாக கண்ட பக்தர்கள் துண்ப எல்லையைக் கடந்தவராவர். “அருணையை விளைக்க முக்கி” என்பது—அன்றேர் வார்த்தை யன்றே! அருணகிரியின் உயர்ந்த தோற்றமும் உச்சியில் மேகங்களிடையே தோன்றும் தீப வொளி யும் “அறிஞர்கள் உலக ஆடம்பரத்தே இருந்த போதிலும் அறிவு குன்றார்கள்” என்பதை போதிக்கிறது.

அருணாசலேசா! நின் திவ்யமங்கள் விக்கிரஹத்தை தரிகிக்க கோடானு கோடி மக்கள் குழ்கின்றனரே!

ஆ! அதோ வயது சென்ற ஒரு கிழவியும் கட்டத்துள் தன்னாடுகின் ஆன். குழித் தண்களும் தந்தங்களிழந்தால் நீண்டு அழகிழித் தமிழ்வாயும் வாழ்க்கையின் சக்கரச் சுமர்சியை ஞாபகப் படுத்துகின்றது கண்கள் மாத் திராம் இருக்கத்தால் அழகு பெற்று விண்குகின்றன. யாரையோ திரும்பிப் பார்க்கிறான். அதோ பின்னால் சற்று தளர்ந்த நடையுடன் ஓர் யுவதியும் சிறு வனும் தொடர்கின்றனர்.

அவன் பூர்ண கர்ப்பவதி போலும் மூகம் வெளுத்து வேதனை படிவதை யும் தேகம் ஓர்வித நடுக்கத்தால் தளர்வதையும் அறிகிறோம். கால்கள் தன் ஊடுகின்றன, பினேக் இண்ஸ்பெக்டர் ஒருவர் உடையுடன் வழி மறிக்கிறார்.

யுவதியின் ஜூரம் அதிகரிப்பதைக் காட்டுகிறது. கிழவி மூட்டையிலி குந்து ஏதோ எடுக்கிறான். யுவதியின் மீது போர்த்துகிறான். எடுக்கத்துடன் தந்தியோகஸ்தர் பின் செல்கின்றார்கள்.

அதோ தனிக்குடிசை பரிசுத்தமான இடம். இருவரும் உண்ணழகின்றார். படுக்கை வசதியும் காண்கிறது. உத்தியோகஸ்தன் திரும்புகிறான். கிழவி மறுபடியும் வெளியே வருகிறான். கையில் இருப்பது என்ன? ஆ! பச்சிளங்கு குழவி போஹம்! என்ன அழகு! குருவிபோல் வாயைத் திறக்கிறது. ஆச்சரியம்! அவன் முகத்தில் சங்தோஷத்தைக் காணும். கண்களில் நீர் ததும்புகிறது. சற்றமுற்றும் பாக்கிறான். அதன் தோனில் ஊசியால் குத்துகிறானே!

அங்தோ என்ன அசியாயம்! இப்பொழுது தான் பிறந்த சின்னஞ் சிறுசீசு அவளை என்ன செய்தது! என் அப்படி குத்துகிறான்? ஒன்றும் வினங்க வில்லையே அதோ குழங்கையை அன்போடு பார்க்கிறான். ஆகாயத்தைப் பார்க்கிறான். கண்களை மூடுகிறான்; கடவுளை யேண்டுகிறான் போஹம்.

மூட்டை முடிச்சுடன் யாத்ரீகர் ஒருவர் வருகிறார். கண் மூடி சின்ற கிழவியையும் குழங்கையையும் கவனிக்கிறார். கிழவியின் பரிதாபத்திற்கு வருந்துவதாகத் தெரிகிறது. இருவரும் ஏதோ ‘குச குச’ என்று பேச கிறார்கள். யாத்ரீகர் கையில் இனங்குழங்கை வினங்குகிறது. சங்தோஷத்தால் தேகம் சிவிரக்கிறது. கண்கள் ஆனந்தக் கண்ணீர் விடுகின்றன.

ஜௌயோ! பாவம்! கிழவிக்கு துக்கம் தொண்டையை அடைக்கிறது. சீக்கிரம் போகும்படி சைகை காட்டுகிறான். யாத்ரீகர் குழங்கையுடன் விரைவாக நடக்கிறார்.

அதோ கிழவி உன்னே செல்கிறான். தேகம் தள்ளாடுகிறது. யாத்ரீகர் சென்ற திசையையே வெகு நேரம் வெறிக்கப் பார்க்கிறான். முகத்தில் பரபரப்பு காண்கிறது. அடக்க முடியா, துக்கத்தால் வெளியே வருகின்றான். குழங்கை சென்ற பக்கம் கால்கள் பாய்கின்றன, தளர்வடைந்து ஆப்படியே சாய்கின்றான்.

அப்யோ பாவம்! ஆ ஜகதாம்பிகே! ஆ அந்த சிறு பையன் கிழவி மேல் விழுந்து அழுகிறான். சிறுவன் ஆதாவற்று தனியாகத் தவிக்கிறான்.

மூன் வந்த அதிகாரி வருகிறார். கிழவியைக் குனிக்கு கவனிக்கிறார். அசையவே காணுமோ. ஒரு வேளை இந்து விட்டானோ என்ன மோ? முக்கருகில் கையை வைக்கிறார். நம்பிக்கையுடன் உன்னே செல்கிறார். பையனும் கூடச் செல்கிறான்.

வெகு பரபரப்புடன் வெளியே வருகிறார். பையனைச் சமாதானப் படித்துகிறார். அதோ கையில் விசில் எடுத்து ஊதுகிறா போஹம்—காலைந்து பேர் ஏதோ மருந்துடன் வருகிறார்கள். உன்னே சென்ற யுவதியின் உடல் சவமாக வெளியேற்றப்படுகிறது.

உடைகளைக் கிரோவின் விட்டு அதோ ஒருவன் ஏரிக்கிறான். பையன் சோர்த்து விட்டான். இந்த அநாதைகள் யாரோ தெரியவில்லை. யுவதி

பினேக்கினால் இந்திரக்கிருள். அதைத் தானாது கிழவியும் இந்த விட்டாரோ?

அதோ ஒரு வண்டி. கிழவியையும் பையஜையும் அதில் ஏற்றகிருக்கன் என்ன வேகம்! அதோ பெரிய கட்டடம் ஆஸ்பத்திரி போலும்! வண்டி சிற் கிறது கிழவியை இருக்கிறார்கள்; பையனும் தொடர்கிறான். காருண்யமான பார்வையுடன் வைத்தியர் கிழவியைப் பரிசோதிக்கிறார். முகம் யோசனையைக் காட்டுகிறா. விரைந்து சென்கிறார். அதோ பெரிய அலமாரி, பல மருந்துகள் விளங்குகின்றன. அவர்களை அலமாரியை நாடுகின்றது. கையில் சிறிய சொவுடன் திரும்புகிறார். கிழவியின் மூக்குக்கு கேர் பிடிக் கிறார். தேகம் அசைகிறது; கண்கள் கூட திறக்குதொண்டன. பரிதாபமான பார்வை, ஜீயோ! பாவம். கண்ணீர் கண்களை மறைக்கின்றது. சுற்று முற்றும் பார்க்கிறான்; சித்தப் பிரமைபோல் “கல கல” வென்று சிரிக்கிறான்.

அதோ அவன் பொக்கவாய் திறக்கிறது. வெறிக்கப் பார்க்கிறான். பையன் பாட்டியின் சமீபம் செல்கிறான். ஆ! என்ன அங்கு! அப்படி தழுவுகிறான். முத்தமழை பெய்கின்றது; அவனது பொக்கவாய். பையன் தவிக்கிறான், மறுபடியும் சாய்கிறான்.

டாக்டரின் முகம் சஞ்சலத்தைக் காட்டுகிறது. கிழவியின் மூட்டை களை சோதிக்கிறார். அதோ அவர் முகம் திருப்தியைக் காட்டுகிறது. கையில் ஒரு கடிதம் அதில் என்ன இருக்கும்! ஒருவேளை கிழவியின் இருப்பிடம் கிடைத்திருக்கலாம்.

டாக்டர் மறுபடியும் சொல்வ கிழவியின் மூக்கருகில் பிடிக்கிறார். முகம் தெளி வடைகிறது. முன்னிலும் ஆவலாய் எழுகிறான். ஆயினும் என்ன? சேஷ்டைகள் நீங்கவலில்லை; ஓட முயல்கிறான்.

டாக்டர், கிழவிக்கு ஏதோ ஒரு கடிதத்தைக் காட்டுகிறார். கிழவியின் முகம் பிரகாசிக்கிறது. இழந்த ஒன்றை பெற்றதுபோல் மகிழ்கிறான். சரி விளங்கிவிட்டது. கிழவியின் மாள் ஊரிலிருந்து கடிதம் எழுதி இருப்ப தாக டாக்டர் தந்திரம் செய்திருக்கிறார், வேறு எதனாலும் கிழவி இவ்வளவு கீக்கிரம் குண மட்டயான்.

கிழவி வண்டியில் ஏற்கிறான். உடையால் தஞ்சாவூர் பக்கத்து பிராமண விதவைபோல் இருக்கிறான். ஒருவேளை தஞ்சாவூருக்குத்தான் செல்கிறாரோ என்ன மோ!

அதோ ரெயில்வே ஸ்டேஷன். கிழவியும் பையனும் ரெயிலேறி விட்டார்களோ! ட்ரெயினும் தஞ்சாவூர் பக்கமே புறப்பட்டு விட்டது.

(3)

ஆ மேகத்திரன்களே! ஆண்டவனின் திருமலையை காட்டுகின்றீர்களா! எத்தனை காலடிகள்! ஞானபண்டிதா! நின் மலைக்காட்சியே அற்புதம்! அக் ஞான வியாதிக்குக்கந்த மருந்தன்றே நீ!

நின் அபிவேஷக அங்காரங்கள் அன்பனீன் மனத்தை உருக்கி “புடம்

போடப்பட்ட பொன்மாற்றில் உயர்வதேபோல்" எற்குணங்களால் சிறப்புறச் செம்யு மன்றே !

அதோ வரிசையான விதிகள். நடுவில் அழகாக உன்னது ஓர் மாடி வீடு. அதன் மேல்மாடியின் முற்றத்தில் மூன்கண்ட யாத்ரீர் ஓர் ஈசிசோரில் காய்ச் சிருக்கிறார். வெட்டிவிட்ட மீசை முத்தை சமூக படுத்துகிறது. ரெற்றியில் விளங்கும் திருச்சூற வர்களுடைய சைவவேளாளர் என்று, காட்டுகிறது.

பக்கத்தில் யெளவன் மங்கை நிற்கிறார். மரக்களிறச் சேலை அழகை அதிகப்படுத்துகிறது. பைம்பொள் பணி பூட்டப்பட்டு மூன்கண்ட குழங்கை கையில் விளங்குகிறது. உடையால் பெண் குழங்கையென அறிகிறோம். தாயிடம் உன்ன அண்போடு அவளை நோக்கி மகிழ்ச்சிகிறது. மூகம் பூரி பால் மலர்கிறது.

குழங்கை கிருவத்னை விச்சரலும்போல் தாவுகிறது. தவழ்க்கு ஈசிசோரை தாவிப் பிடிக்கிறது. நின்று தன்னாடி கடப்பது எவ்வளவு அழுது! "குழவி தனர்கடையைக் காண்ட விணிதே" என்ற மூதுகை பொய்யறை. தமட்சி களின் மூகம் இனிமையைக் காட்டுகிறது.

என்னே மாயையின் செழுமை! அதற்குள் பஜ்ஸிப்பாகுவத்தையடைக்கு விட்டாள். கையில் புத்தகம் பல்லகை. அதோ பாடசாலைக் கட்டிடம். உபாத் தினி வெகு அண்போடு நோக்குகின்றார். கமது பெண்மணியின் வெள் ஞாட பாலசரல்வதிபோல் அழுகு படுத்துகின்றது. காதில் லோவாக், அஞ்சசம் கைவத்து தொங்கவிட்ட ஜாட, நீலக்கல் மணிமாலை, காவில் தண்டை. எவ்வளவு அழகான காட்சி! அவள் கையில் புத்தகத்தோடு விளங்கி கவன மாகப் படிப்பது உபாத்தினியைப் பரவுப்படுத்துகிறது.

கமது பெண்மணியைச் சுட்டிக்காட்டி மற்றவர்களுக்கு ஏதோ கூறு கிறார். இவருடைய திறமையைச் சிலாகிக்கிறார் போலும்.

அதோ மாடிலீடு! வாழை கழுகு அலங்கரிக்கப்பட்ட வான்த்தை யளா வும் பந்தல். எங்கும் மாவிலைத் தோரணங்கள், பெரியகூட்டம். ஆண்களும் பெண்களும் அலங்காரமாக பரபரப்புடன் செல்கின்றனர். மேளக்காரர்களின் தேக ஆட்டம் அவர்களின் திறத்தைக் காட்டுகிறது.

நம் சிறுமி கூட்டங்களுக்கு மத்தியில் மணமகளாக விளங்குகின்றார். அவள் அணிந்துள்ள ஆபரணங்கள் நகூத்திரங்களோல் பிரகாசிக்கின்றன. நெளிந்து கருத்த கூந்தல் மேகத்தை ஒத்திருக்கிறது. மேகத்தைட தோன்றும் முழுமதியென அவன் முகம் விளங்குகின்றது. சந்திரமண்டலத்தில் பல முத்திவார் அல்ல அவருடைய அதரங்கள்லவா அவைகள். புன் முறைலுக் கிடையோ தோன்றித் தோன்றி மறையும் பல்வரிசையின் காட்சியை என்னென்பது!

ஆ! இந்த தெய்வப்பெண்ணை தலைவியாக அடைந்தவன் பாக்யவானே. அவன் மூகம் எவ்வளவு அழுகு! பிரம்மதேஜஸ் வீசுகின்றதே! பிராமண வாலி பன் போலும்! நம் பெண்மணியும் பிராமண உடையுடன் விளங்கின்றார். சில பிராமணர்களும் வேளாளர்களும் சூழ்கின்றனர்.

அதோ ஆண்டவன் சங்கதி. மெய்யன்பர்களைக் காக்கும் கருணைதே! உன்னை வணங்கும் இத் தம்பதிகளை ஆசோவதிக்கிறார்யா? ஸீ என்ன செய்வாய்! மக்களின் விளையின் அளவாகவே வாழ்க்கைச்சுக்கரம் சமூலகிறது. உலக சிக்குச்சிகியில் விளைவிடோ அருள் வலிதோ என்ற சங்கேதம் உண்டாக திருப்பதில்லை. “உன் அருள் முன் விளை என்செய்யும்” என்று பக்தர்கள் இதுமாத்திருப்பர். ஆனால் “ஊழிற் பெருவலி யாவன?” விளை தன் காரியத்தில் மூங்கி விடுகிறது.

முயற்சி குன்றுத் தொடர்பு மெய்யன்பர்கள் உன்னையே சரணமடைந்து உன் மங்கள விக்கிரஹத்தில் மனதை பதித்திருப்பதால் அவ்விளையி கேவ்த்தடகளை வகுப்பும் செய்வதில்லை. மாயையின் அலங்கோலத்தை யாரோ மதிக்க வல்லார். நம் சிறுமி யெனவனமங்கை யாகிவிட்டார். உருக்கி வார்த்த செம்பொன் பதுமைபோல் அதோ கட்டிலில் அரசுவற்றுக் கிடைகிறார்கள்.

தாமரை போன்ற கண்கள் பாதி மூடப்பட்டிருப்பதும் கருவிழி தோன்றுவதும் தாமரையுள் மொத்த வண்டு வெளிவர முடியாமல் தவிப்பது போல் காண்கிறது.

கருநாகம் போன்று பின்னப்பட்ட கூந்தல், தோன்பக்கம் சரிந்து கிடப்பதும், பூரணசங்கிரண் போன்ற மூகம் சடையால் பாதி மூடப்பட்டிருப்பதும் ராகுவால் விழுங்கப்பட்ட சங்கிரணை ஒத்திருக்கிறது.

வெள்ளைச் சலவைக்கல்லீப்போல அவன் தேகம் இரத்தப் பசையற்று கண்ணுடி போன்று பளபளப்புன் கண்ணங்களில் கண்ணீர் கரைகளால் சோர்வு காண்கிறது. இவன் திடீரென்று மூச்சுசை யுற்றிருக்க வேண்டும்.

ஆம் விளங்கிவிட்டது ஆ! என்ன பயங்கரம்! நம்மடவாளின் நாதனின் தேகம் மற்றொரு கட்டிலில் கிடத்தப்பட்டிருக்கிறது. இதைக் கண்டே மூர்ச்சையுற்றான் போலும்!

அதோ டாக்டர்! நம்பிக்கை இழந்த முகத்தடன் காண்கிறார். அதோ ஜில் பிராமணர். நம் பெண்மணி அாகத்தயானான். சலம் வெளியேற்றப்படுகிறது. அதோ சிறை அடக்கியுள்ளது.

மிக்க மேலானதாக மதிக்கப்பட்ட சரீரம் ஒருபிடி நீரும் ஆகாமல் ஒழியும் என்பதை ஞாபகப்படுத்தும் இடம் இதுவே. ஸ்மஸான ஷ்வராக்கியம் இங்குதான் ஏற்படுகிறது.

இறந்தபின் செய்யும் சவச்சடங்கு அர்த்தமற்றது என்பது கவாகீகர் களின் கூத்து. ஜீவனுக்கு மூன்று சரீரம் உண்டென்பர் பெரியோர். சுடி காட்டில் சாம்பரானது தூலம். குட்சமத்தை ஆச்சிரியித்த ஜீவன் இதனுள்ள வசித்தான். இதுவே ஜீவாத்மா என்பது. இந்த ஜீவாத்மா பரமாத்மாவின் சாமய ஆகும். ஆகவே இது பரமாத்ம வாசஸ்தானமாகும்.

குட்சம சரீரத்தை ஆச்சிரியித்த ஜீவ சிருப்திக்காக சவச்சடங்கு செய்யப்படுவது அநுபவ உண்மை என்பது பெரியேர் கூற்று.

நல குட்சமங்கள் தங்க ஆதாரமானது காரண சரீரம். இதில் பல தடவை தோன்றித் தோன்றி மறைந்த தூலங்களுக்கு கணக்கில்லை. குட்ச

மம் மட்டும் அழியாமல் தொடர்க்கே வருகின்றது. இதை யெல்லாம் கடி காடு ஞாபக மூட்டுகிறது.

(4)

அதோ! நம் பெண்மணி ஒன்றும் அறியாமல் படுத்துக்கிடக்கிறோன். பக்கத்தில் நார்சு ஒருந்தி கவலையோடு கவனிக்கிறோன். அவன் கிருஷ்ணவாமாதென் அறிகிறோம். கையில் கண்ணுழப் பாத்திரம். அதில் உள்ள பாஜீ அண்புடன் கோயாளிக்குப் புகட்டுகிறோன்.

ஆ! நம்மட்ட வன்னம் பவழம் போன்ற வாயைத் திறக்கிறோன்! கருணை நிதே! இந்த அநாகைதயைத் தாய்போல் பாதுகாக்கும் அந்த தாதியின் செயல் தான் என்னே!

நம்மங்கை பத்தரைமாற்ற பொற்பதுகைபோல் விளங்குகின்றோன். அவனது எழில் காட்டில் எரித்த நிலவன்க்கே! உலக சட்டங்களை வேதத்தே வகுத்தவன் ஒரு தனிமுதல்வனைந்து கூறவது உண்மையானால் இவ்வார்க்கு எழிலை வளரச் செய்வது என்? நாதனற்ற நங்கையின் அழகு காளைலா நான் கூத்த நன்மலர்போல் அழிவதன்க்கே! அதோ ஒரு கட்டிடம். அதன் தோற் றத்தால் மாதா கோவில் என அறிகிறோம். எவ்வளவு பரிசுத்தமான தோற்றம்! எல்லாம் நூய வெள்ளுடைன். ஆண் மக்களும் பெண் மக்களும் அணியணியாக நிற்கின்றனர். பாதுரியார் கடுநாயகமாய் விளங்குகிறார்.

என்ன ஆச்சரியம்! அதோ நம் பெண்மணி மருண்ட பார்வையுடன் நிற்கின்றோன். முகம் ஆஸ்திரக்குத்தைக் காட்டுகிறது. தாதியோடு ஏதோ பேசுகிறோன். முகம் மாறுதல்கூடகிறது; தாதி சமாதானம் சொல்கிறோன். எம் மடவான் வெறுப்படைகிறோன்.

விளங்கிவிட்டது. தாதியின் சொற்படி கோவிலுக்கு வந்திருக்கிறோன். இத்துக்களின் கோவில் சின்னங்களாகிப் பிக்கீரகங்களையும் அபிஷேக அலங்கா அர்சகளை களையும் காணுமல் இது கோவில் அல்ல என்று கருதுகிறோன். கண்கள் பரிதாபத்தைக் காட்டுகிறது. வெளியே செல்ல முயல்கிறோன்.

அதோ பாதுரியார் கையை உயர்த்தி ஏதோ சொல்கிறார். நம் பெண்மணி கவனிக்கிறோன். கூப்பிய கைகளுடன் தலை வணங்குகிறோன். ஏதோ ஒரு பத்திரம் வாகிக்கப்படுகிறது. அதில் நம்மடவான் கையெழுத்திடுகிறோன். ஞானங்கானம் பெற்றுள்ளோலும்.

அதோ ஒரு மோட்டார் பறந்து செல்கிறது. கார் சிற்கெறுது. வெள்ளுடையுடன் மாதர்கள் இறங்குகின்றனர். என்ன காட்சி! மோட்டாரில் சென்ற தும்பை மலர்கள் அதன் வேகம் தாங்காது இழிந்ததை யொத்திருக்கிறதே!

அதோ ஒரு மருத்துவ பாடசாலை. நம் பெண்மணி பழை மாணவி வாழ்க்கையை ஆரம்பித்துவிட்டான். கார்ஸ் தொழிலில் பழகுகின்றோன் போலும். நாதனற்றவாகன் பயங்கர உலகில் ஏதாவது ஓர் தொழிலை ஏற்காமல் என்ன செய்வது?

ஆ! என்ன ரமணீயம்! என் கண்மணியின் தோற்றமன்க்கே இது. ஏ!

எழிலினங்களே! என் மகப்பான்மை யறிக்கு என தயிர் மணியைக் காட்டி தீர்களா? இப்போதுதான் மலர்க்கு முரப்படாத மலர்போல் முகம் பொலி ஏற்று விளங்குகின்றதே!

அந்த ஆபீசிலிருங்கு வக்தபோது நேர்ந்த விபத்தில் காப்பாற்றிய உயிர் மணியன்றே இவன். என்ன செய்வேன்! இந்த முகத்தில் ஓர் கவலை உறுத் திட்கொண்டிருக்கிறதே!

“கதிகள் பலவும் செல்லும் மார்க்கம் வேறூயினும் முடிவில் கருத்திரத் தூயே அடையும். உலகில் உள்ள பல மதங்களும் கடவுளை அடையும் பல வழிகளே.” இந்த உண்மையை எத்தனை நாள் சொன்னாலும் வருக்குதும் என் ஹிருதய மணியின் கவலையை என்றுதான் போக்குவேன்!

நான் யார்? என்னை யறியாமல் உள்தகில் பதிந்த இப்பெண்மணிதான் யார்? இவன் துயரை என்னும்போது இரத்தம் கொதிக்கிறதே. முகச் சாயதுமா ஒத்திருக்கவேண்டும்!

தங்கையைப் பற்றி பாட்டி கூறியது ஞாபகம் வருகிறது. ஒ! இருக்காது! அவ்வளவு பாக்கியசாலியா யான்! இத்தனை நாள் பழகியும் அந்த அடையாளத்தைக் கவனிக்கவில்லையே! இங்கு மாற்றப்பட்டபின் இன்னுமைத் தாணவும் இல்லையே! இன்றே செல்கிறேன்.

மேதத்திரன்களே! நீங்கள் காட்டிய காட்சி மாத்திரம் உண்மையாக இருங்கால், கைம்மாறு கருகாது உதவபவர் என்ற பெயர் மிகப் பொருத்தமே! பிரம்மஞான சபையார் கூறும் “குப்த ரகஸ்யம்” இதுதானே!

என் உயிரைய சாந்தா! லோகமாதாவின் அருளால் நீ மாத்திரம் இப்போது இங்கு வந்தால்.....” என்று துக்காக்ராந்தனும் மணல் மேட்டில் சாய்க் கான் முன் கூறிய வாலிப்புக்கை ஞானப்ரகாசம்.

அப்பொழுதே வந்துகொண்டிருங்க சாந்தாமணி கீழே விழாமல் தாங்கி “ஆ ப்ரகாஸ்! என்ன உடம்பு; தனி வாழ்க்கையில் பிரியம்போலும்!” என்று புன் முறுவலோடு கூறினான்.

“என் இன்னுயிரே! தேவி என் பக்கம் இருக்கிறேன். நான் கண்டது உண்மையே! நீ அநாதையல்ல, இதோ சோதித்துவிடுகிறேன்” என்று குத்தாடலானுண் ப்ரகாசம்.

சாந்தா பயந்து, “என்ன செய்வேன்! இவர் படும் வேதனை என்னுல் பொறுக்க முடியவில்லையே! அங்கினாசிய யான் இவரைத் தனிமையில் காண வந்தது பெருக்கவறு. பாழும் மனம் ஒரு கணமும் இந்த உருவத்தை மறக்கவில்லையே. அங்கு இரே வென்று இழுத்துவந்து விட்டதே! செய்வ சக்தியே என்னை இவரோடு பிணைத்திருக்கிறது.

“இவர் கூறுயதில் ஏதாவது அர்த்தமிருக்கும். வீண் வார்த்தை பேசும் வழக்கம் இவரிடம் இல்லையே! என் வளர்ப்பு தங்கை வேளாளராயினும் பிரா மணக்குக்கே என்னை வாழ்க்கைப்படுத்தினார். என்னை யாரிட மிகுங்கோ பெற்றதாகவன்றே கூறினா. சோதரன் ஒருவனும் இருங்ததாகக் கூறி

“ஓரோ!” என்ற எண்ணையிட்டுச்சொன்னதே “ஆ! ப்ரகாஸ் எதைக் கண்டார்! எதை சோதிக்கப்போகிறீர்? சிகிரம் என் கலக்கத்தை மாற்றும்” என்று வேண்டினான்.

“அன்புள்ள தங்காய்! ஆம் இனி எனக்கு சொந்த தங்கைதான் நி. எங்கே உன் இடது தோளைக் காட்டு” என்றான் ப்ரகாஸ்.

“ஆ! அண்ணு! இதோ அடையாளம்! இதன் அர்த்தம் என்ன? நான் அகாதை இல்லையே” என்றான்; ஆனந்த மிகுஷியில் அப்படியே சாய்ந்து மூர்ச்சையானான் காந்தாமனி.

பக்கத்தில் ஒடிய ஜலத்தை முகத்தில் தெளித்து மூர்சை தெளிவித்து “தங்காய்! எம் தாவின் பெயர் ஞானும்பிகை என்பது. அதன் மூதலெழுத்து உன் தோளில் குந்தப்பட்டிருக்கிறது. உன்னைத் தேடி உலகெங்கும் திரிச் தேன். கடவுளாக உனக்கு ஓர் ஆபத்தை உண்டுபண்ணி உன்னைக் கானும் பாக்யத்தை அளித்தார்” என்று தேற்றினான் ப்ரகாஸ்.

“அண்ணு! இதுவரை அகாதை யென்று சிம்மதியாக இருக்கேன். “தங்கன் தங்கை ஓர் கிருஸ்தவ மாது” என்ற பழிப்பை உங்களுக்கும் தேட ஆரம் பித்துவிட்டேன்” என்று வருந்தினான் காந்தா.

“அருமைத் தங்காய்! வருந்தாதே. இன்றே ஆரிய சமாஜத்தாரின் அருள் நீரு ஹிங்கு என்ற சுதந்தரத்தை அடையாளம். சர்வேஸ்வரனை அடைய உண்மையான மதம் மனமே ஒழிய வேறன்று. இதை எம்பு” என்று தேற்றினான் ப்ரகாஸ்,

இனி இருவரும் பிரிச்சிகிருக்கும் அவசியம் இல்லை. உலகமும் உண்மை அறிந்து அபவாத மொழிகளை வாபீஸ் வாங்கிக் கொண்டன.



மதி மிகுந்த சூயில்கள்

—:(o):—

(கோட்டாறு-தே. ப. பெருமாள்.)

பரந்த உலகிடைப் பரிதியஞ் செல்வன்
விரிந்த வொளியை விலக்கிய வண்ணம்
மேற்றிசைப் பாங்கர் மூழ்கும் வேளை
சேற்று வயலது சிறந்திடு கரையில்
வலிவுடன் சின்ற வாகை மரத்தில்
நிலைபெற் றமர்ந்த சிறுகுயி லொன்று
தனிமையில் வாடி தந்துளை காண
இனித்திடு குரலா விண்ணிசை கூவியும்
பேடை வராதே பிறந்த மயக்கால்

ஆடிய கொம்பிடை யவல மூற்றிருப்ப,

(10)

ஆங்கொரு பாங்க ராடி யாடி
தாங்கிடு மறைவு நீங்கா வண்ணம்
கரந்த செலவிடைக் கருத்தை ழுண்றி
திரிந்த பேடையும் ஆஜை யகைய
கண்டிடு கருங்குபில் காதல் துளைவியின்
சண்டிய முகத்தையும் சோர்ந்த வரலையும்
கண்டு கலங்கி கருமுகங் கொண்டு
உண்ட துயரினை உரையா யோவென,

உரைக்கப் புகுந்த பேடைக் குயிலும்

விரைய லெடுத்து வெதும்பி யழிந்து

ஆச்சுத் தின்றி முகமும் வியர்த்து
பேச்சு மழிச்து பின்னே யுரைக்கும்
“நாதா ! கேளும்; கன்கு பகர்வேன்
எது மறியா யெளியன் யானும்
உம்மைத் தேடி உலகைச் சுற்றிய
வெம்மை தீர ஓவட்டை கொண்டு
பெருமர மொன்றி வீருக்கை யெய்தி
அருகச் செய்தே ஸ்வல்வழி சூட்டை.
அவ்வும யமதி வல்வழி வந்த
செவ்வில் மேனியன் சிலையோர் வேடன்

(20)

(30)

என்னைக் காண தன்கை யம்பை
என்மிசை விடலூம் யானு மஞ்சி
சற்றே விலகிட சரிக்த வம்பும்
மற்றெலூரு திசையில் மாறிப் பாய
கடிதினில் பறந்தேன் கருமழு மறந்தேன்
இடித்தே உள்ளும் என்னை வெதுப்ப
ஏங்கி மயங்கி வீங்கி யழுது
தாங்கருங் துயரால் தன்னிலை மறந்து
ஈங்கு வந்தே னும்மையுங் கண்டேன்
தாங்கு முத்தய ரிதுவே' யா மென

(40)

இன்னிசைப் பேடை இயம்புதல் செய்ய
உன்னிய ஆஜூம் உனமிக கொந்து
“என்னே மக்கள் இழிவறு செய்கை !
கொன்னே நம்மைக் கொல்லுத வேலேனு ?
மக்கள் துண்பிடைத் து” ருது வேலோ
தக்க இன்பம் அளிப்பதும் யாரோ ?
தாங்கருங் துயரில் தலித்திடு மகனும்
தீங்குர விண்ணிசை கேட்ப னுயின்
ஆங்கவன் துயரை அழிபப னன்றே !
ஈங்கிது செய்தலூம் காமே யன்றே ?

(50)

நன்றியை மறந்து நலை பட வாழல்
குன்றுப் பழியைக் கொடுக்கு மென்றே
அன்றே யறிஞர் அறைந்து கெல்ல
இன்றே மக்கள் நடப்பது சென்னே !
புனல் தழுக்கைப் போக்கு மிக்த
இனச்சிறு மீனை இரையெனக் கொள்வார்
பாலை யீங்திடு பசுவைக் கொல்வார்
வாலைக் குழழுத்திடு நாயை யெறிவார்
செலவின் விரைவினை சிறக்கக் காட்டும்
உலைவிலா சிற்றி ஓராக கொல்வார்

(60)

இன்னுங் கொல்வார் எண்ணிலா வயிர்களை
சொன்னு லலை பும் சோரச் செய்யும்”
என்றே ஆஜூம் இசைக்க, பேசுடயும்
“ஒன்று சொல்வேன் ஊன்றிக் கேளும்

பண்டு ஒருாள் பரிசியன்று செல்வன்
அண்டி எடுவ ண்ணடயும் வேளை,
மூரசோலி கேட்டேன் மிக்கிருட் காவில்
விரைந்தன் கணடக்கேதன் வேட்கை யரும்ப
அடர்க்கீள யொன்றி னினடயே புக்கு
இடைவிடா தெல்லா மிகுங்கு கண்டேன்

(70)

வன்கல் மண்டபம்; வகுத்த பேய்ச்சிலை;
தன்முன் பரந்து தங்கிய பொருட்கள்
தெங்கின் காய்கள்; தீங்கவின் வாழையின்
மங்காக் குளைகள்; மாதுளங் கணிகள்;
கண்ணைப் பறித்து கருத்தைக் கவரும்
வண்ணஞ்சு சான்று வனர்க்கு கரும்பு;
காற்றிசைப் பாங்கரும் கறுமணம் கண்கு
காற்றெருடு கலக்கும் கவினெலு மிச்சி;
பொன்னிறங் கொண்ட பூவெழில் வருக்கை;
கண்ணிறங் காட்ட நலமுறப் பழுத்த

(80)

தீஞ்சுவை மாங்கனி; திராட்சைப் பூங்கனி;
பூஞ்சுளை மிங்கத; பிறவும் பலவொடு
மயக்க மதுவும் மண்டி யிருங்கன.
பயக்கு மழுசில் பார்வை செலுத்தி
மக்கட் கட்டடம் மினடந்து வளைந்து
மிக்க வொலியை யெழுப்பி கிறப்,
ஏடுவண் புகுந்த தடிய ஞெழுவன்
அடித்து வீழ்ந்து ஆட்டங் கொண்டு
பலவும் பிறற்றி படுமது வருங்கு
குளையும் ஏடுங்கக் கூக்குர விட்டான்.

(90)

கடிய மக்கன் குரலை யொடுக்கி
தேடிய சாமியும் திரும்பிய தெனவே
பக்தி உள்மொடு பயந்து வொதுங்க,
சக்தி கேட்டாள் சுடுதியில் கொணர்வாய் !
என்றே முன்ன ராடிய தடியன்
குன்றிய குரலொடு கோழிகள் பத்து
கொண்டா வென்றுன் குழுமி யோரிடை

அண்டி நின்ற ஜபிரு புன்னும்
அடுத்தே வந்தன அவக்கொலை யெய்த.
எடுத்தான் கத்தியை இருள்மனத் தடியன்

(100)

கழுத்தினைப் பிடித்திட கழநிய வொருவன்
இழுத்துப் பிடிக்க இருங்கொலை செய்தான்
கருதி யாறு கிளைபல தொடுத்து
பெருகி யெங்கும் பரந்து ஓட,
தலையறு பட்ட தீவினைப் புட்கன்
நிலத்து வீழ்ந்து நெடுகத் துன்னி
ஆவி யொடுங்க அசைவு வொழித்தன
மேவிய புள்ளு மெண்ணிய தென்னே!
மக்க வெண்பார் மடதெஞ் சடையார்
தக்க நூற்கன் கற்றவர் பின்னும்

(110)

இக்கொலை செய்ய இசைக்கே நிற்பர்
மிக்க இன்பம் வருவ தறிக்கும்
அறத்தினை வளர்க்கார் அன்பினைப் பெருக்கார்
திறத்துத் தீவினை திருங்கியே செய்வார்”
என்றே இசைக்க இருங்கு கேட்ட
வன்றிற லாணும் வருங்கி வாடி
மக்கன் மாண்புடை மதியைப் பெற்றும்
இக்கொடு வினையால் இழிவே கொன்வார்.
இன்னே காண்பாய்! இசை நிதிக் கொழுங்கே!
தன்னிக ரில்லாத் தனிப்பெரும் வானில்

(120)

பொன்னிகர் நல்ல புதுவொனி வீசி
மின்னி யெழுங்கான் பதியார் மதியன்.
இல்லஞ் செல்வோம் இனியே நாழும்
பொல்லாப் பொழுதும் போயது காணும்!
என்றே கூறி யெழுங்கு பறக்க
கண்ணைப் பேட்டைடும் நல்லாண் பின்னை
தொடுத்துப் பறக்க தொலையமை இல்லம்
அடுத்துப் போதர அடைந்தன வககே.

ஆண் பெண் சமத்துவம்

—(0)—

(“காடி.”)

ஓரு ஜாடியும் சட்டியும் குயவன் கடையில் விற்பனைக்கு வந்திருக்கன. அப்பொழுது ஜாடி சட்டியைப் பார்த்து, “ஓ இழித்தசட்டியே! உண்கும் எனக்கும் எவ்வளவு வித்தியாசம்! என்னைப் பணக்காரர்கள் வாங்கிக்கொண்டு போய் அந்தஸ்தாக வைப்பார்கள். உண்ணோயோ உலோகங்களினால் செய்த பாத்திரங்களை உபயோகிக்க சக்தியற்றவர்களாகிய ஏழைகள் வாங்குவார்கள். என் அருகில் உட்காரவும் உண்குகு வெட்கமில் வையா?” என்றது. அப்பொழுது சட்டி, “என் ஆகாரணமாக என்னை துவிக்கிறோய். உண்கும் எனக்கும் உருவத்தில் மாத்திரம்தான் வித்தியாசம். இருவரும் ஒரே குழியில் இருக்கோம். ஒரே குயவனுல் வெட்டி எடுக்கப்பட்டோம். ஒரே தண்ட சக்கரத்தில் சமுன்னோம். இப்பொழுதும் ஒரே கடையில்தான் இருக்கிறோம். உடைக்கால் இருவரும் எடுத்து எறியப் படுவோம் இதற்காக என் கர்வப்படுகிறோய்?” என்று விடையளித்ததாம்! ஆனாலுக்கும் பெண்ணுக்கும் ஜாடிக்குமின் சட்டிக்குருன் வித்தியாசம்தான் இருக்கிறது ஒரேமாதிரி சந்தர்ப்பங்களில்தான் இருக்கிறத்தாரும் ஜனிக்கின்றனர். சமார் 5, 6-வது வரையில் (நம்முடைய நாடுகளில்) ஒரேமாதிரியாக வளர்கின்றனர். குழந்தைப் பருவத்தில் ஒரேமாதிரியாகப் போற்றப்படுகின்றனர். இந்து விட்டால் ஒரே மாதிரியாக புதைக்கவோ, தகனம் செய்யவோ நேரிடகிறது. இவ்வளவு ஒற்றுமைகளிருந்தும் உருவ வேற்றுமை யிருப்பது கவனிக்கத்தக்கது. ஜாடியும் சட்டியும் ஒன்றுதான்; ஆனால் உருவ வித்தியாசம் ஜாடிக்கு மேன்மையையும் சட்டிக்குத் தாடிவையையும் அனிக்கிறது. அதே போல மனிதர்களிலும் ஆனாலும் ஜாடிக்கு இருக்கும் சில சுதந்திரங்கள் பெண்ணுக்கு இல்லை.

ஒரே தச்சன் மேஜையையும் நாற்காலியையும் செய்கிறான். பேஜைக் கும் 4-காலகள், நாற்காலிக்கும் 4-காலகள். அனேகமாக இரண்டும் ஒரே மாத்தினாலும் செய்யப்பட்டிருக்கலாம் ஆனால் மேஜை எழுதுவதற்கும், நாற்காலி உட்காருவதற்கும் உபயோகமாவது யாவரும் அறிந்ததே ஒரே தட்டான் இரண்டு ஆபரணங்கள் செய்கிறான். இரண்டிலும் தகக்கையும் வைரத்தையும் இழைகிறான் அனால் ஒன்று காதனியாகிறது. மற்றெல்லாம் மூக்கிலனியத் தக்கதாகிறது. இந்திய ரப்பரினால் இரண்டு விளையாட்டுச் சாமானங்கள் ஒரே மனிதன் செய்கிறான். உருண்ணடவடிவமாக்குகிறான். மற்றெல்லாம் நீட்டி நடவில் ஒரு சிறிய பொத்தல் ஏற்படுத்துகிறான். முன்னது ‘பந்து’ என்னும் பெயர்பெற்ற காலால் உருட்டப்படுகிறது, மற்றெல்லாம் அழுக்கினால் ‘சிச் சிச்’ என்று சப்தமிட்டு சிறு குழந்தைகளுக்கு படத்தையோ சுன்னோ ஷத்தையோ கொடுக்கிறது. உருவ வித்தியாசம் எவ்வளவு வேற்றுமையை உண்டாக்குகிறது பார்த்திர்களா?

மேஜையை சாதாரணமாக எழுதுவதற்கு உபயோகிப்பார்கள். ஆனால் அனேக இங்களில் அது உட்காரும் ஆசனமாகவும் பயன்பட வில்லையா? எனக்குத் தெரிந்த அனேக உபாத்தியாயர்கள் பின்னொக்குப் பாடம் கற்பிக்கும் பொழுத மேஜை மேல் உட்கார்து கொள்ளுகிறார்கள் மது வீட்டிலும் நாற்காலிகள் வேறு வேலையாக விருக்கும்பொழுது யாராவது புது மனிதர்கள் வந்தால் மேஜையில் உட்கார வைப்பது சுல்லங்தானே! அதேபோல பள்ளிக் கூடத்திலிருக்கும் பெஞ்சிகள் உட்காருவதற்காக செய்யப்பட்டன. ஆனால் பாடம் படித்துக்கொண்டு வராதவாகளையம் வேறு குறிப்பு செய்பவர் களையும் உபாத்தியாயர் பெஞ்சியின்பேரில் ஏறி நிற்கச் செய்வதற்கில்லையா? கம் வீட்டுகளில் உயரமாக வைக்கப்பட்டிருக்கும் வஸ்துக்களை எடுப்பதற்கு மேஜையோ, அல்லது பெஞ்சியோ போட்டுக்கொண்டு ஏறவதற்கில்லையா? ஆகைவே மேற்கூறிய வஸ்துக்கள் வழக்கமாக ஒருவிதமாக உபயோகப் பட்டாலும் விசேஷமாக வேறு விதமான உபயோகமும் கொடுக்கிறது.

பெண்மக்களுக்கும் ஆண்மக்களுக்கு அளிப்பது போன்ற செனகர்யங்கள் அளித்தால் அவாக்கும் மேன்கையாக விண்டுவர்கள் என்பதும், சிற்சில உதாரணங்களினால் பெண்களே இன்னும் அதிக சக்தி வாய்ந்தவர்கள் என்பதும், ஆண்மக்கள் செய்யும் அழுர்வு செய்திகள் (ஆகாய விமானம் கெலுத்துவது, நீச்சு முதலிய போட்டிகளில் கலங்குத்துக்கொண்வது.....) பெண்களாலும் இயலும் என்பதும் கூறுவதில் பயனில்லை. பெண்களே உயர்ந்தவர்களாக விருந்தபோதுலும் அவர்கள் இவு விழுயங்களில் தலையிட்டுக் கொண்வது சியாயமா என்பதைக் கவனிக்கவேண்டும். சரோஜினி தேவியார் ஆங்கிலத்தில் கலிகன் எழுதினார். பெஸண்டு அம்மையார் தியசாபிகல் சங்கத்தை இந்தியாவில் ஸ்தாபித்து அனேக வருஷ காலமாக அதற்குத் தலைவியாக விருந்து வந்தார். மற்றொரு மாது டெண்னில் விளையாட்டில் புருஷ னுடன் போட்டியிட்டு வெற்றிபெற்றார்கள்..... எல்லாம் வாஸ்தவங்தான். ஆனால் இதனிருந்து ஒவ்வொரு பெண்ணும் சரோஜினி தேவியைப்போல் பண்டிததையாக முடியுமோ? ஆயிரத்தில் ஒருவர், இருவர்கான் எந்த ஊரிலும், எச் சமயத்திலும் முன்னணி பில் நிற்பார். ஆண் மக்களிலும் அனேக கவிகள், ஆகாய விமானிகள்; கப்பற்படைத் தலைவர்கள், ராஜீவ தந்திரிகள் இருந்தாலும் ஒவ்வொரு ஆண் மகனும் இந்தப்பதவிகளைம்பெற முடியுமென்பதல்ல. கடாத்துவர். ஒதுவர்தான் இருப்பார் நடத்தப்படுவர்கள்தான் ஆயிரக்கணக்கில் வேண்டும். ஒரு சேனைக்கு ஒரு தலைவன் துவ்லாமல் இரண்டுபேர் இருந்தால் அனர்த்தந்தான்.

நல்லது, ஆனாலும் பெண்ணும் ஒரே வேலைகளைச் செய்ய சக்தி வாய்ந்தவர்கள் என்பதை ஒப்புக்கொள்கிறேன். இருவரும் அவைகளைக் கலந்தாற் போல் செய்வது அவசியமா? எப்பொழுதும் வேலைகளைப் பங்கிட்டுக் கொண்டு செய்வதே எலம். மக்கே வண்ணாலும் வேலை, சக்கிலவேலை, குயவன்வேலை... யெல்லாம் தெரியும் என்று வைத்துக்கொன்றோம். எல்லா வற்றையும் செய்துகொண்டு நமது உத்தியோகத்தையும் பார்த்துக்கொள்ள நம்மால் இயலுமா? (காலையில் முக்கூவரம் செய்து கொள்வதே எவ்வளவோ நேரம் பிடிக்கிறதே. அழங்குவிட்ட செருப்பையும் தைத்துப் போட்டுக் கொண்டு வெளியில் கூறப் பேண்டுமென்றால் சாத்தியமா?) ஆகலால் ஆனாலும் பெண்ணும் ஒரே வேலைகளைச் செய்வதைவிட வெவ்வேறு வேலை

ஈசு செய்வது குடும்பத்திற்கு உல்லதா, அல்லது ஒரே வேலை செய்வது உல்லதா என்பதை யோசிப்போம். உதாரணமாக, புருஷன் மாத்திரம் வேறு ஊருக்குப் பிரயாணம் செய்கிறுன் என்று வைத்துக்கொள்வோம். அப் பொழுது மனைவி அவனுக்கு உதவி செய்ய முடிவதுபோல, இரண்டுபேரும் போவதாக விருக்தால் செய்ய முடியுமா? இருவரும் புறப்படவேண்டி விருக்தால் அவரவர்கள் தங்களுக்கு இவண்டியலைகளைத் தயாரிக்க முடியுமெயன்றி ஒருவர் மற்றவருக்குச் செய்வது என்பது முடியாது. எனவே, ஒருவர் வீட்டுவேலைகளையும் மற்றவர் வெனிவேலைகளையும் பார்த்து வருவதே கிரமம். பெண்களின் அங்கவழமப்பும் அவர்களே செய்யக்கூடும் என்று கடவுள்விதித் திருக்கும் செயல்களையும் யோசிக்குங்கால் வீட்டுவேலைகளைக் கவனிப்பதற்கென்றே பெண்கள் படைக்கப்பட்டனரென்று கிட்டமாகக் கூறலாம்.

நிற்க, பெண்கள் தாழ்க்கவர்களாக நடத்தப்படுகின்றனரா வென்பதைக் கவனிப்போம். முதலாவது அவர்கள் வீட்டிலிருக்க வேண்டுமென்று சிய மித்தது. இரண்டாவது, அவர்கள் வேலை செய்யச்சென்றால் ஆண் மக்களை விட குறைந்த காலி கொடுப்பது. மூன்றாவது, அவர்களுக்கு சொத்துரிமை கொடுக்காதது...இவைகளைத்தான் முக்கியமாக அவர்கள் எடுத்துக்காட்ட முடியும். வீட்டிலேயே இருக்கவேண்டும் என்ற விதி முன்னால்தான் ஏற்பட்ட போதிலும் அது இக்காலத்தில் யாரும் நிறுஷ்டிப்பதில்லை. எக்காலத்திலும் பெண்கள் கோயில் குன்னக்குங்குப் போவதும், கதை கால கூபங்களுக்குச் செல்வதும் தடுக்கப்படவில்லை. கடுவில் முகம்மதிய படை யெழுப்பினால் ஆண் மக்களுக்கே பயமாக விருந்தால் பெண்களை ஆபத்தி னின்றும் நீக்க வீட்டிலேயே இருக்கச் செய்னார். தற்காலத்தில் அவர்கள் உல்லாஸமான பொழுது போககிடங்களுக்குச் செல்வது சுக்ஞமாகி விட்டது. முக்கியமாக அவர்களை வீட்டிலிருக்கச் செய்வதற்குக் காரணம் குழந்தை களைப் பராமரித்து பிற்காலத்துக்கு உல்ல மாந்தரை யளிப்பது தான். வெளி யில் சென்று உழைத்து சாப்பாட்டிற்கு வழி தேடும்படியான கஷ்டவேலையை புருஷன் செய்யும்படியும் வீட்டில் இருந்து கொண்டு புருஷனுக்கும் குழந்தை களுக்கும் சிக்ருஷ்ட செய்யும் சாதாரண வேலையைப் பெண்களுக்கும் நியமித்தது பக்காதமா?

காலி வேலை செய்யும் பெண்களுக்கு ஆண்களை விட குறைந்த ஊதிய மளிப்பதற்குக் காரணம் பெண்களுக்குக் கஷ்டமான வேலைகளைக் கொடுப்ப தில்லை என்பதே. அநேகமாக வெளியில் வேலை செய்யும் பெண்கள் வீட்டிலும் வேலை செய்ய வேண்டியிருக்கும் என்பதைக் கருதியே அவர்களுக்கு சாதாரணமான வேலைகளை யளிப்பது. அந்த வேலைக்குக் காலி கொடுத்தால் கோடித்துக் கொள்வதில் என்ன பயன்? சொத்துரிமை விடுதியத்திலும் பக்காதமில்லை. தகப்பனார் வீட்டிலிருக்கும் பெண் விவாகமானவடன் அவன் புருஷன் வீட்டைச் சேர்ந்தவளாகிறார். சிறு வயது முதலே ஒருவருடைய பாதுகாப்பிலுமான ஒருவருக்கு தனி சொத்து என்னை நமக்குக் கஷ்டம் கேர்ந்தால் அதைப் போக்க துவஜை கட்டிக் கொண்டு மற்றவர்களிருக்தால் சாம் கவலையற்றிருக்கலா மஞ்சோரு?

மொத்தச்சில உல்லாவற்றிற்கும் நமது மனம் தான் காரணம். உல்லா இடங்களிலும் சுசுமும் உண்டு; கஷ்டமும் உண்டு. கவர்னர் பதவியை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு விதமாகப் பார்த்தால் அதிலுள்ள சகங்கள்

கணக்கிட முடியாது. இன்னொரு விதத்தில் அந்தப் பிழைப்பு அதிக உபத்திரவும் கொடுப்பது போல் தோன்றும். அது போல, பெண்களும் வேண்டுமென்று தங்களைத் தாழ்த்திவைத்திருப்பதாக என்னி வருக்குகிறார்கள். இக்கரைக்கு அக்கரை பச்சை என்பதுபோல் தற்போது புருஷர்கள் செய்யும் வேலை அவர்களுக்குச் சுகம்போல் தோன்றும். ஆனால் தற்சமயம் அம்மாதிரி வேலையில் ஈடுபட்டிருக்கும் மாதரே அதன் உண்மை கிளைமையை அறி விப்பர்.

மமது நாட்டில் பெண்களை இழிவாகக் கருதவில்லை. ‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’ என்னும் முது மொழியில் அன்னைக்கு முதன்மையளித்திருக்கிறது. ‘பாழே மடக்கொடி இல்லா மனை’ யென்பதில் இல்லாளின் அவசியத் தக்க குறித்திருக்கிறது. வகுமியையும் சரஸ்வதியையும் தனத்திற்கும், கலைக்கும் அதிபதிகளாக என்னி யிருக்கிறது.....சாதாரணமாகவே தாயைத் தகப்பலுக்கு சமமாகவும், பெண்ணைப் பின்னைக்கு சமமாகவும், தமக்கையைத் தமையனுக்கு சமமாகவும் கருதப்படுகிறது. மனைவியை விட புருஷன் உயர்ந்தவுன் என்பது எதன்பொருட் டென்றால் சாதாரணமாக நமது நாட்டில் மனைவியை விட புருஷன் வயது முதிர்ந்தவனுக்கு விருக்கிறான். அதுவுமன்றி குடும்பத்துக்கு அன்ன மனிக்கிறான். அதுவேயன்றி மற்றெங்கில் விதத்திலும் பெண்ணை ஆணுக்குக் கீழ்ப்படிந்ததாக ஒருவரும் கருதவில்லை.

நாம் சயராஜ்யத்திற்கு சண்டையிடுவது எனென்றால் இப்பொழுது அன்னிய ஆடசிக் குடுப்படிருப்பது போல் நாம் எப்பொழுதும் இருக்கத்து இல்லை. ஜாதி விதத்தியாசம் ஒழிப்பதற்கு பிரயத்தனப் படுவதும் இதே போல, என்றும் அந்த விதத்தியாசம் இருந்ததில்லை என்பதால் தான். ஆனால் ஆணும் பெண்ணும் ஆகி முதல் இன்று வரையில் ஒரே மாதிரி தான் இருக்கிறார்கள். இனியும் மாறும் என்ற எண்ணை இடமில்லை. ஆகையால் ஒரு வர் மற்றவருடன் சண்டை யிடுவதில் பிரயோஜனம் இல்லை. “இந்தியா” என்னும் பகுதிக்கு ஆண், பெண் என்று இரண்டு இறக்கைகள் இருக்கின்றன. இரண்டும் அவசியமே. ஆனால் இரண்டும் ஒரே வேலையை செய்யாமல் தங்களுக்கு கென்று விதித்திருக்கும் வேலைகளைச் செய்வதே எல்ல. இரு வகுப்பாரும் தங்கள் அவசியத்தை முன்னிட்டு தகுந்த கல்வியைப் பெற்று, சண்டையில்லாமல் ஜீவிப்படுத் தழுகு. அதல்லாமல், ‘சாஸ்திரங்கள் ஆண் மக்கள் செய்ததாகையால் அவர்கள் எப்படிக் கெட்டுப் போனாலும் குற்றமில்லை யென்றும் பெண்களுக்கு மாத்திரம் மிகவும் கடினமான விதிகள் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன’ வென்று குறைகூறுவது பிசிகு. ஆண் மக்களையும் தன்மார்க்க வழிகளில் பிரவேசிக்கவிடாமல் பாதுகாத்துக்கொள்வதே பெண்கள் கடமை. அதை விடுத்து, தாங்களும் அவ்வழிகளிலேயே செல்ல ஆகைப்படுவது மூடத்தனமாகும்.

ஆணும் பெண்ணும் சமம் என்பதில் தடையில்லை. ஆனால் சில விஷயங்களில் ஒருவர் மற்றவருக்கு அடங்கி உடப்பதும், வேறு சில விஷயங்களில் அவர்களை அடக்கி நடத்துவதும் தான் முறை அவ்விதமே நடந்து வருகிறது. அப்படி நடக்காததற்குக் காரணம் நம் பெரியோர்கள்ல. தற்கால மாங்களின் மடமையே தான்.

விவசாயத் தின் மகிமை

(தேன்னுப்பிரிகா-பீபன், சரல்வடி கபைத் தலைவர்
திறு. ச. முனிசாமி பிள்ளை)

வேதநால் முதலாகி வினங்குகின்ற கலையனைத்தும்
ஒதுவா ரெல்லாம் உழுவார்தங் தலைக்கடைக்கே !
கோதைவேண் மன்னவர்தம் குடைவளமும் கொழுவளமே !
ஆதலால் இவர் பெருமை யார்உரைக்க வல்லாரோ ?

உலகின்கண் தோண்றின நாகரீகமுன்ன தொழில்களில் விவசாயமே
சிறந்தது. கிருதயுகம், திரோதாயுகம், துவாபரயுகம் முதலிய யுகங்கள் லேயே
உழுவத்தொழில் செழித்தோங்கி உலக ஜீவவர்க்கக்கிறந்து முழுமுதல் ஆதார
மாக இருந்ததன்பதும், ராமாயணம், பாரதம், பாகவதம் முதலிய இக்காச,
காவிய, புராணங்களிலிருந்து ஏற்படுகிறது. உழுவத்தொழில் செவ்வளேன் அவ்
வக்காலங்களிலும் கடைபெற்றதென்று நாட்டுச் சிறப்பைக் கூறும் அதன்
யாயங்களி வெல்லாம் தெளிவாற் எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது.

உலக மாதாவான திருமகனே ஐங்க மகாராஜனின் தோட்டத்தில்
உழுது கொண்டிருந்த கலப்பையின் கார் முகத்தில் தோண்றினான். இது
உழுவத்தொழிலினால் பெருந்திய மடையலாமென்று உலகத்தாருக்கு வலி
யுறுத்தவே யன்றே? பரசராமருக்கு ஆயதம் கலப்பை. மாவிழ்தலைவின் அவ
தாரததில் முக்கியமானதாகக் கருதப்படும் கிருஷ்ணன், உழுங் தொழி
உக்கு இன்றியமையாத மாடிகளை மேம்புகும் குலததில் உதித்தழை உழுங்
தொழிலை மறைவாக உலகத்தாருக்கு சிபாரச செய்வதாகக் கொள்ளவேண்டி
யது ஸியாயமன்றே? பரமசிவன் து வாகனம் ஸிவபம். இவை எல்லாவற்றி
விருந்தும் உழுக்கொழில் கடவுள் சம்மதமானதும், சாஸ்திர சம்மதமானது
மான ஒரு முழுமுதற்கூழிலென ஏற்படவில்லையா?

தெய்வப்புலமை வாய்ந்த கம்பரும், கிருஷ்ண வெகுவாகப் போற்றி
யிருப்பதும், இப்புலவர் செய்துள்ள ஒவ்வொரு நூல்லிருந்தும் ஏற்படும். எந்த
இடத்திலும் இவா உழுவத்தொழிலைப் புதூது விட்டதில்லை. ஒட்டக் கூத்
தன் ஈட்டி ஏழுபது பாடியதற்குப் போட்டியாக உலகில் முழுமுதலாக விளங்
கும் தொழிலைக் குறிப்பாகக் காட்டும் ஏரைப்பற்றி எழுபது செய்யுட்க
வியற்றி ஏர் எழுபது என நாமம் சூட்டினார்.

ஒளவைக்கு உவந்த தொழில் விவசாயமே. ஒரு அரசனுக்கு விவாக
காலத்தில் வாழ்ந்துக் கூறும்போது 'வரப்புயர' என்றதான் அவா கறிப்
போந்தார். இதற்கு வியாக்கியானம் கேட்க 'வரப்புயரா நீ உயரும்; "நீ உயர
கெல்லயரும்; நெல் உயரக் குடி உயரும்; குடி உயரக் கோன் உயரு" மென்று

அரசனே வியக்குமாறு பகிலனித்ததிலிருக்கு விவசாயத்தின் மக்கம் கட்டுக் கடங்காதது என்று நிருபணம் செய்திருக்கிறார்.

நிருவன்னுவரும் தமது தமிழ்வேதமாகிய குறளிலே உழவுத் தொழிலைப் பற்றி வெகுவாய்ச் சிலாக்கத்துக் கூறி பிருப்பதும் புலனுகும்.

“தழுந்து மேர்ப்பின்ன துகை மதனால்
உழுந்து மூழலே தலை.”

என்றார் குறளாசிரியர்.

சிவப்பிரகாச சுவாமிகளும், உழவைச் சொல்வனே நடத்துமாறு உலகத் தாருக்குச் சிபார்சு செய்யவேண்டியே பரமஷிவன் பார்வதி இருவரும் பயிர்த் தொழிலைப்பற்றி ஒரு தங்கம் கடங்ததாக ஒரு செய்யனும் ஆக்கியுள்ளார். அது கீழ்வருமாறு:—

அக்கத னளிப்பனில் முமது கேயன் வித்தை
யருஞ்சன் பல பத்திரன்
கலமுதவ வன்சமன் பக்கவ னக்தமக்
கான்தொ ரெருது முன்டே
முச்சிர வயிற்படையி னைக்கொழுவ நாக்குவோ
மொய்ம்புட னியுத் திறக்க
முந்திய வடக்கவிற் றடன்மம்ற நமகன்பர்
முன்பேர யிரந்து கொன்வோம்
இச்சையுடன் மெதினோய தனையனு கியக்க
னினிமை யொடு மாடு மேய்ப்பன்
இனியமுத பயிரிடுத னன்றுகன் றிதைவிட்
திரந்துண்ப தீண்மெனவே
கச்ச மூலைமாறு உமை ஏராத்திடும் புத்தியைக்
கைக் கொண்டுள்ளதி விது நற்
காரிய மெனக்கருதி மெத்தக் களித்திடுங்
கண்ணுத ஹுமைக் காக்கவே.





சாங்கிய தரிசனம்

(திரு. எஸ். ஏ. திருமலைக் கோழுந்துப் பிள்ளை, பி.ஏ.)

சாங்கிய சூத்திரம்

மா/ கய்யாவளன் முத்துண்ணமென்னும் மூன்று கலைகளால் (வள் தீரத்தால்) பற்பல வேடம்பூண்டு புருடனை மருட்டி வரும் போழ்து, ஓர் அவதாரத்தில் உடைகளை மாற்றும் பொழுது, அவனுடைய உண்மையான நிர்வாணகோலம் புருஷனுக்கு அசதியிற் தென்படலும், மாண்ய “எவ்ரேனும் அசதியில் எனது நிர்வாணத்தைக் கண்ணளோ” என வெளி நாட்டங்கொள்ள உடனே புருஷன், பார்வையிற் காணப்படுகிறான். “ஓகோ! காரியம் கெட்டவிட்டது; நமது யதார்த்த நிலையைப் புருஷன் உணர்ந்து கொண்டான்; இனிக் கேவியுஞ் செய்வன்” எனப் பயந்து மாண்ய மறைந் திருப்பன்.

மற்றும் ஓர் பெரிய உண்மையை உடைத்துக் காட்டுகின்றார்.

[புருஷனே தனியன், செயல் இல்லாதவன், முக்குணங்கட்டு அப்பாந் பட்டவன், அறிவே சொருபன். இவ்வாறிருப்ப அவன் பந்தமுறுகின்ற னென்றும், பந்தங்கழல்கின்ற னென்றும், கூடுவிட்டுக் கூடு பாய்கின்ற னென்றும், அலமருகின்ற னென்றும் எவ்வாறு கூறக்கூடும்?]

62-வது காரிகை

தல்மாண்ண பத்யதே நாபி முச்யதே நாபி சம்சரதி கள்ச்சித்—
சம்சரதி பத்யதே முச்யதேச நானுள்றயா பிரகிருதி:

தத்தியத்தை யுன்னவாறு நோக்குமிடத்து, ஓர் புருஷனும் பந்தமுறுவா னல்லன், விடுதலை பெறுவானுமல்லன், கூடுவிட்டு ஒழிவானுமல்லன். பின் னர் யாருக்கு இவை கேருகின்றதெனின், மாயைக்கே பல கூடுகள் உள்தாத வின் அவனே பல கூடுவிட்டு ஒழிபவளும், அவனே பந்தமுறுபவளும், அவனே பந்தம் நெகிழ்பவளுமாவன்.

உரை. கூடுகள் என்று தேவ, மனித, விலங்கு முதலானவைகளின் தேங்களுக்கு வித்தா பிருப்பவற்றை.

ஆத்துமா பந்தமுறுவதா யெழும் பிராந்தி எத்தகையது? வாசஸ்பதி கூறுவது:—அரசனுடைய சேளை யுத்தழுமியில் வெற்றியையேனும் தோல் வியையேனும் அடையின் அவைகள் அரசன்மேல் ஏற்றிக் கூறப்படுவது

போவப் பிரசிகுதிக்கும் கேருகின்ற இன்ப துண்பங்கள் புருஷன்மீது ஏற்றப் படுகின்றன.

சிற். வெற்றி தோல்விகளா ஹண்டாகும் இன்பதுண்பங்களை கோர உண்மையில் அனுபவித்தது பகடையாட்களே யாபினும், அபிமான தோஷத் தால் அரசனும் இன்ப துண்பத்திற்கு ஆளாகின்றார்கள். அவ்வாறே உள்ளவாறு சுக துக்கங்களை யனுபவிப்பது இலிங்கமேயாபினும், பாவனு தோஷத்தால் புருஷனே அனுபவிப்பதாய்த் தோன்றும். இத் தோற்றுத்தைப் பொய்யாக விலக்கும் வழியுள்ளதா? வெனின், உன்து தேகத்தில் ஓர்வலி (தொங்காவு விளையின், அது தேகத்தில் எதோ ஒரிடத்தில்தான் சிகிழ்வதாகத் தோன்றும் இவ்விலையை மனம் நோக்கியதால்தான் உன்தென நம்பப்படுகின்றது. எனவே மனம் தேகத்தை மறந்திருக்கும் நாக்கக்காலத் திலும் எதேலுமோர் விஷயத்தில் ஆழ்க்கு பதிக்கு கிடக்கும். தியான காலத்திலும் இலிங்கத்தில் (தேகத்தில்) நேரும் பூத்திராவும் தென்படாமலே கடைபெறுகின்றது. ஆத வின் நோக்கமற்றிருக்கின் துணபங் தோன்றுது. அன்றியும் தான் உரிமை கொண்டாத ஓர் சேதனப் பொருட்குத் தீங்கு நேரின், அத் தீங்கு பற்றில்லாக் காரணத்தால் சுத்த அறிவொன்றால் மட்டும் உன்தென நம்பப்படுகின்றது; மனப்பற்றுங்கள் சேதனப் பொருட்கள் நேரின் கெஞ்சமுங் தடித்துக் கொண்டிருக்கும். அறிவைக் கண்டவன் தனது தேவத்தில் நேரும் துண்பங்களைச் சாக்கி மாத்திரையாய் நின்று கண்டு துண்பத்தைத் துய்க்காது (அனுபவியாது) சிற்றல் கூடும்.

[பங்கமோகாங்களை மாயை எவ்வாறு புருஷனுக்குத் தோற்றுவாய் செய்கின்றுள்ளனர்:—]

63-வது காரிகை

ரூபை சப்தபிரேவ பத்னாச்யாத் மான மாத்மனபிரச்சிதி:

கைவச புருஷார்த்தம் பிரதிவிமோசயத்யேகருபேணே.

மாயை எழுவித கோலங்களுள் (ரூபங்களுள்) தானுள் நின்று தன்னைத் தானே பந்தித்துக் காட்டுவன். (ஆதலின் பார்க்கப்படுவது அவனது களை கணேயன்றி யவனல்லன்.)

பிரதி புருஷனது ரண்மை கருதி ஓர்தாம் ஒவ்வொருவனுக்கும் தனித் தனி தனது கட்டுக்களையவிழ்த்து எகமான தனது நிர்வாண கோலத்தை (ரூபத்தை)த் தரிசிப்பிப்பன்.

உரை, எழுவித பாவங்களால் (கோலங்களால்) தன்னைப் பந்தித்துக் காட்டுவன். அவை:—

அறநுபம்.

மறநுபம்.

ஆசாருபம்.

வைராக்கியருபம்.

ஐசுகாரிய ரூபம்.

அனைசுவரிய ரூபம்.

அஞ்ஞானரூபம்.

அஞ்ஞானரூபம்.

இவ் வெழுவகை ரூபங்களும் அவ எது அற்றியதைக் காட்டாது. கடைச் 7 கண் ஞான ரூபினையாய் நிற்கும் போழ்து அவனது அற்றமிலீ நிருவாணம் தெற்றென விளக்கும்.

எழுதாம் தன்னைப் போர்த்துக் காட்டுவன், ஓர்தாம் தன்னைத் திறந்து

காட்டுவன். எழுவிதமாய் மருட்டுவன், ஓர் விதச்சில் தெருட்டுவன். உலகங்களும் ஏழு, இகைகளும் ஏழு, சிறங்களும் (வரணங்களும்) ஏழு. சிறங்களையும், சப்தங்களையும் ஞானவழியாற் கண்டு நீக்கி, அடிப்படையைக் காணின் அஃது மாயாதரிசனம் ம். இதுவே தர்மதேவதை; இதுவே பரமன் வாக்கை கொள்ளும் திடபம்.

இது பற்றியன்றே திரிலோகங்களாகிய முப்புத்தகை செற்றிக் கட்டியாற் பரமன் சாம்பராக்கி நின்ற போழது மாண்யாகிய விண்டும் (விட்டுணுவும்) தன்ம தேவதா ரூபமான இடபமாகச் சென்று சின்று பரமனைத் தன் மீது ஆரோகணிக்கும்படி வேண்டிக் கொண்டனன். இவ் வதிரகசியத்தை (டட்டிடையை)ப் பின் அரும் திருவாகசத்தாற் றெளிகளை—

திருச்சாழல்.

“கடகரியும், பரிமாவும், தெரும், உக்கிதருதே
இடபம் உக்கிதெற்றியா ரெமக்கரிய வியம்பேஷ
தடமதில்கள் அவைறுள்ளும் தழுவெளித்த வங்காளில்
இடபமதாய்த் தாங்கினுன் திருமால் காண சாழலோ”

கபில துத்தியம்:—“பிரகிருதி தன்னைத் தானே பந்தித்துக் கொள்வது உண்டு (பட்டுப்பூச்சி) தான் கட்டிய கட்டினுள் தான் அடைபட்டுக் கொள்வது போலும்”

மாங்தர் மாண்யயுன் மாட்டிக் கொண்டு வெளிவரத் தெரியாது சனை மரணச் சமூந்தன் அவமரும் வின்தையைத் தெய்வப் புலமைக் கல்லாடர் பின் வருவாறு விளங்கினர்:—

“வரியுடல்குழக் குடம்பை நூற்றிப் போக்குவழிபடையா
[துள்ளுயிர் விடுத்தவின்]
அறிவிபுறம்போய வண்டதுபோலக் கடற்றிரை சிறுக
[மலக்குத்துயர் காட்டும்]
உடவெனும் வாயிற் சிறைடுவிபுக்குப் போகாதுணக்குறும்
[வென்றிவேழும்]
ஆரணம் போற்றும் கின் காலுற வண்ணக்குதும்.”

[இவ்வாறு மாண்ய பந்தங்களை யெல்லாம் உதற்விட்டு சிர்வாணமாய்த் தனது உண்மை (யதார்த்த) யூருவத்தைக் காட்டிய போழ்து, புகுஷ்ணங்கு யாது சிகிஞ்சின்ற தெளின்?]

64-வது காரிகை

யேவம் தத்வாப்யா சான்ஸ்கீ நமே நாஹ மித்யபரிஸேஷம்
அவிபர்ய யாஹி சத்தம் கேவல முத்பத்யதேந்யானம்

இவ்வாறு தத்துவங்களை இடையருது ஆராய்வதனால், அறிவையென்கின்றபதானது ஒன்று மில்லையான முடிவையும், திரிவணர்ச்சியை வெட்டி யேறிந்த வெற்றியையும், துய்மையையும், ஒப்பிலாத் தனிமையையும் (தானே யெல்லாமா யல்லதுமா பிருக்குங் தன்மையையும்) கண்ட பராநூன் முதய மாகும்.

அஃது எஃதெனின் ? :—

| கால்மி | நமே | காஹம் |
|------------------|----------------|----------------|
| காலுளைண்பதில்லை. | எனதென்பதில்லை. | நானெண்பதில்லை. |
| என்னும் ஞானமே. | | |

உரை :— இவண் கூறிய ஞானம் வாக்கிறந்த பரிபூரணத்தின் மேற்று.

இதுவே ஞாதாரு, ஞானம், ஞேயங் கடங்த பரஞானம், எல்லாப் பொருண் முடிவுமில ணிருப்பினும் ஓராற்றிருந்து சிறிது விளக்குதும்.

ஞானநயனமாகிய மனம் வாக்கை வாகனமாகக் கொண்டு எப்போழ்தும் ஒர் பொருளை நாடி நிற்பதுண்டு. தேடிக் கொண்டிருக்கிறதே அப்பொருள் தான் எவன் உள்தோ வென் போதம் கண்காராய் புகுக்கொழுது அப்பொருள் போன வயன்ருந் தெரியா தில்லையாயிற்று. இங்கிலைதான் “எனதென்பதில்லை” என்றவிடம். ஞேயமற்ற விட முமாம். கண்கெட்ட விட மென்பது மிதுவே.

பின்னர், ஞேயத்தைத் தேடுக்கால் இயங்கிக்கொண்டிருந்த வாக்கு இயக்கமற்றதால் சப்த வணர்ச்சியும் மறைந்தது. இங்கிலை நாலுளை ணெண்பதில்லை என்றவிடம். இது செவிகெட்ட விடமுமாம்.

மனம் தேடி யோடிக் காணப்படுந்த பொருளும் சூனியமாயிற்று; வாக்கின் இயக்கமாகிய சப்தமும் சூனியமாயிற்று.

இருக்கட்டும், சப்தம்தா னெழிந்தே சப்தத்திற்கு உற்பத்தானமான “நான்” எனும் வாக்குத் தான் எவன் உனதென உண்ணுட்டங் கொண்ட போழ்து வித்தாகிய ஞாதாருவும் இல்லாத சூனியமாயிற்று. இதுவே “நான் என்பதில்லை” என்ற விடம். இதனையே “நான் கெட்டவா”வென மாணிக்க வாசக ருக்கத்தனர்போலும். இதுவே பிறப் பிறப்பில்லாவிடம்; சினைப்பும் மறப்புமற்றவிடமும் இல்லே.

ஆகவே ஞேயத்தைக் காணவெழுந்த போழ்து ஞேயங் கெட்டொழி வவே தேடப்படுகுந்த கண்ணும் தொழிலற்றுக் கெட்டது. காட்சியும் கண்ணுமொழியவே சப்தம் தென்பட்டு காலுளை ணெணச் சொல்லிக்கொண்டிருந்தது. பின்னர் செவியறிவு அதனை யற்று நோக்கவே சப்தமும் மறைந்தது. சப்தமயமான ஞானத்தைக் கிட்டி யறிய ஆரம்பித்த செவியும் பற்றுதற் கொன்று மின்மையின் அவிந்துபோயிற்று.

இருக்கட்டும், ஏதோ வித்திருந்தன்றே உளேன் உளேன் எனச் செப் பிற்று. அவ்வித்து எவன் உனதெனப் போதம் வலை சுருங்குவது போற் சுருங்கி மீன்போன்ற வாக்கு வித்தைப் பிடிக்க நேர்தலும் பிறவி பீஜமாகிய வாக்கும் இந்தது. போதம் வாக்கிறந்து விற்கவே ஒர் களைகண் ணும் மில்லாத சூனியமே தோன்றிற்று.

“முப்பாலும் பாழாய் முடிவிலொரு சூனியமாய்
அப்பாலும் பாழென் ரறி.”

என்றால் பொய்யா வாக்கனும்.

பிரத்தியட்சத்தில் சின்ற வலகம் மறைதல் ஞேயமற்ற விடம். இதுவே முத்தாற்



பெண்காதி:— “நாத !
இந்த நீர் வீழ்ச்சி ஒன்றை மினை ப்புட்டுக்கிறது.”

புருஷன்:—“எதை ?”

பெண்ஜாதி:—“உம்மை மணம் புரிய முன் என் கண் களினின்று விழுங்க சிகை.”

* * *

ராமலும், கிருஷ்ணலும் பேசி முடித்த பிறகு.

ராமன்:— (கிருஷ்ணனைப் பார்த்து) சாரி, இப்போது கான் போகிறேன்.

கிருஷ்ணன்:— என்ன !
இந்த வயத்வேயா போகிறோயிப்

ராமன்:—நான் 20-வயது கிழவன்தான் !

* * *

பாத்தியாயர்:— (ஒரு வகுப்பில் இலக்கணம் நடத்தி கொண்டிருக்ககையில், பாலி னைப் பார்த்து) பாலா ! பான் எத்தனை வகைப்படும் ?

பாலன்:—மூன்று வகைப் படும் கார் !

உபா:— (கோபத்துடன்) என்னென்ன ?

பாலன்:— கூட்டுப்பாஸ், மாட்டுப்பால், ஏருமைப்பால்.

* * *

உபாத்தியாயர்:—“பையன்களே ! பாலம் செய்தவர்கள் வரகத்தையும் புண்ணிய செய்தவர்கள் ஓராகுத்தையும் அடைவார்கள் !”

பையன்களில் ஒருவன்:— (எழுங்கு) “அதை எவ்வாறு கார் கீங்கன் கண்டு பிடித்திர்கள் ?”

குறும்பன்:—“டாக்டரே எனக்குக் கமிஷன் கொடுங்கள்.”

டாக்டர்:—“எதற்காகி?”

குஹ:—“இப்போது ஒருவர் கால் ஒடிந்து உங்களிடம் வைத்தியம் செய்து கொள்ள வில்லையா?”

டாக்:—“ஆம்.”

குஹ:—“அவர் நடந்து சென்ற வழியில் நான்தான் வேண்டுமென்று வாழூப் பழுத்தோலைப் போட்டு வைத்தேன்.”

* * * *

எஜமான்:—“நீ இப்படி வேலை செய்து கொண்டு வந்தால், நான் மற் கோர் ஆன் பார்க்க வேண்டியதுதான்.”

வேலைக்காரன்:—“ஆமாம். இந்த வீட்டில் இரண்டுபேர் செய்யக்கூடிய வேலை இருக்கிறது.”

* * * *

தகப்பனுர்:—“அடே ராமா ! வெற்றிலை, பாக்கு, சண்னும்பு கொண்டுவா” என்று சொன்னார். ராமன் சந்து சேர்த்திற்குன் வெற்றிலை, பாக்கு, சண்னும்புடன் திரும்பி வந்தான். அவர் தன்னுடைய கைக்கூடியாரத்தில் மிவினுக்கு பதிலாக சண்னும்பு இருப்பதைக்கண்டு அதிலுள்ள மிவிக்களை எங்கே என்று கேட்டார்.

ராமன்:—நேற்று கைக்கூடியாரத்தை ரிப்பேர் செய்துகொண்டு வரச் சொன்னதற்கு சண்னும்பு காண்டகத்துக்குக்கூட உபயோகப் படாதென்று சொன்னீர்களே! அதற்காவது உபயோகப்படுமா என்று பார்த்தேன்.

* * * *

உபாத்தியாயர்:—டேய், சீ வெல்லிங்டனை (வைஸ்ராய்) பார்த்திருக்கிறாயா?

பையன்:—பார்த்திருக்கிறேன் சார்.

உபா:—எங்கே? எப்பொழுது?

பையன்:—சென்ற கோடைக்கு நீலகிரிக்குப் போனேம். அங்கே ஒரு இடத்துக்கு வில்லிங்டன் என்று சொன்னார்கள்.

* * * *

பிச்சைக்காரன்:—ஐயா மிகவும் பசியா யிருக்கிறது. ஏதாவது ஆகார மிகுந்தால் கொஞ்சம் கொடுங்கள்.

லோபி:—கடவுள் கடாகுத்தினால் நான் பணக்காரனு யிருந்தும் எனக்கு ஆகாரம் செல்வதேயில்லை.

* * * *

ஆண்று வருடமாக கடன் கொடுத்து வட்டி வாங்காத ஒருவர் கடன் வாங்கினவரிடத்தில் சென்று, “ஐயா! என்னுடைய வட்டியைத் தாலா காதா? இவ்வளவு நான் போதாதா?”

கடன் வாங்கினவர்:—“என்ன ஓம்! நானாய் விட்டது என்கிறீர். கேற்றுத் தானே உப்பு வாங்கி வங்கேன். அதை என் மகனிடத்தில் கொடுத்தனுப்பினேன். கொண்டு வரவில்லையா?”

ஆசிரியர் குறிப்புக்கள்

இந்தியாவின் மகத்தான பொறுப்பு

ஸ்ரீ ராமசிருத்தி பரம ஹம்சரின் நூற்றுண்டுவிழா சென்னையிலுள்ள ஸ்ரீ ராமசிருத்தி மடத்தாலால் சென்ற 21-ங் தேதிமுதல் 27-ங் தேதி வரை பில் சென்னையின் பற்பல பாகங்களிலும் மிகச் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது. பற்பல பெரியோர்களும் அறிஞர்களும் ஸ்ரீ பரம ஹம்சரின் செய்திகளைப் பற்றியும் உபதேசங்களையும் விவரித்துக் கூறினார்கள். முதல் கால் கொண்டாட்டம் கூம்பாப்பூரில் ஈடுந்தபோது அவ் விழாவில் ஜூட்டின் வெங்கட சுப்பராவு தலைமையில் ஸ்ரீமான் ஜூயகர் அரிய பிரசங்கம் செய்தார். அவர் கூறியதுபோல நமது பாரத தேசம் அரசியல் பொருளாதாரத் துறை களில் பரிதாபகரமான நிலைமையை அடைந்திருந்தபோதிலும் உலகத்துக்கே பாரமார்த்திக அறிவைப் போதிக்கக்கூடிய சக்தியை மட்டும் இன்னும் இழக்காமல் விருக்கிறதென்பதற்கு ஸ்ரீ பரமஹம்சர் போன்றவர்களே அறிகுறிக்காவர். ஸ்ரீ ஜூயகர் தமது பிரசங்கத்தின் இறுக்கியில் கூறியதுபோல் ஹிந்துக்கால காகரிகத்தின் பயனுகவும், மேல்நாட்டுடன் ஏற்பட்டுள்ள கட்டுறவின் பயனுகவும் வெளித் தோற்றங்களிலும், சமை உடை பாவலை களிலும் மாறுதல் ஏற்றுவும் பாதகமில்லை. ஆனால் மனதில் மாறுதல் ஏற்படக்கூடாது. உண்மையாகவும் சத்தியமாகவும் கடந்துகொண்டு உயரிய வகுப்புகளுக்காகப் பாடுபட்டுப் பரிசுத்தமான ஹிந்துத் தன்மையை வீடாயல் இருக்கவேண்டும்; இதுதான் ஸ்ரீபரமஹம்சரின் உபதேசமாகும். அவ் விழாவில் தலைமை வகித்த சர். வெங்கடசுப்பராவு கூறியதேபோல உலகத்தில் சமாதானம், சமத்துவம் முதலியவற்றை நிலைமைத்த வேண்டிய பொறுப்பு இந்தியாவுக்கு இருக்கிறது. இந்தியா பரம்பரையாகவே தனக்கு ஏற்பட்ட சபாவத்தால் இப் பொறுப்பை நிறைவேற்றுவதற்குரிய தகுதி பெற்றதாகவே இருக்கிறது. ஆகவே நாம் ஸ்ரீபரமஹம்சர் போன்றவர்கள் உபதேசங்களைக் கேட்டு நமது பாரமார்த்திக சக்தியை வளர்த்து அதை உலகத்தில் பரவச் செய்வதையே நமது தேசியக் கடமையாகக் கொள்ள வேண்டும். இக் கடமையைச் செய்வதற்கு நமக்குச் சுதந்தரப் பாலிசியாத லால் முதலில் அதைப் பெறுவதற்காக அனைவரும் பாடுபடுவோமாக!

கவி ரவீந்திரர் உபதேசம்

கல்கத்தா சர்வகலாகாலை பட்டமளிப்பு விழாவின் போது இம் முறை கலிச்சக்கரவர்த்தி ரவீந்திர நாத தாகர் வங்காள பாகவதிலேயே பட்ட மளிப்பு விழாப் பிரசங்கம் செய்தது குறிப்பிடத்தக்க ஒரு மாறுதல் ஆகும். அவர் எவ்வளவோ வேலைகளை முடியவாராக இருந்தம் சர்வகலாகாலை தாய்ப் பாகவதிக்குக் கெளரவத்தை அளித்ததால் தம்முடைய மற்ற வேலைகளை நிறத்திக்கொண்டு அவர் பிரசங்கம் செய்யவந்தார். அவர் தமது பிரசங்கத்தில் ஆங்கில பாகவதியின் சிறப்பைப் பற்றியும், அதனால் மைக்கு ஏற்பட்ட நன்மைகளைப் பற்றியும் புகழ்ந்துரைத்து சியாய்கோ யாகும். ஆங்கிலத் தொடர்பு மைக்குப் புத்துவிரையும் உணர்ச்சியையும் அளித்த தென்பதில் சங்தேகமில்லை.

ஆனால் அதற்காலே நாம் அப் பாவைத்து, அடிமையாகி விடக் கூடாதல் வா! இப்போதும் ஒரு சிலர் அக் கல்விகற்ற அதிலுண்ண விஞ்ஞானம் முதலீய நான் கலைகளையும் சாஸ்திரங்களையும் மது தாய்ப் பாவையில் மொழி பெயர்த்துத் தாய்ப்பாவையின் மூலம் அவ் வறிவு பாமர மக்களுக்குப் பரவும் படி செய்ய வேண்டும். அப்போது தான் நாம் முன்னேற்ற மடைய முடியும். தாய்ப்பாவைக்குக் கொரவம் கொடுக்க வேண்டிய அவசியத்தைக் கவி ரவீந்திரர் தமது பிரசங்கத்தில் நன்கு வற்புறுத்தியுள்ளார். தாய்ப்பாவையில் கல்வி கற்றால்தான் படித்தவர்களுக்கும் படிக்காதவர்களுக்கு மிடையில் கொருங்கிய சம்பந்த மேற்பட்டு தேவை அபிவிருத்தி ஏற்படும். ஆகவே அரசாங்கத்தார் தாய்ப்பாவை அபிவிருத்தியில் கவனம் செலுத்துவார்களாக!

பாசிவஸ்ட் கொள்கையின் நாசத்தன்மை

இப்போது ஜிரோப்பா உள்பட உலகத்திலுள்ள சுதந்தர தேசங்களில் மூன்று விதமான சர்க்கார்கள் கடைபெறுகின்றன. முதலாவது ஜனநாயக ஆட்சி முறை. இரண்டாவது ஜர்மனியிலும் இத்தாலியிலும் உள்ளது போன்ற பேரன்ற பாசிஸ்ட் ஆட்சி முறை. மூன்றாவது ரஷ்யாவில் ஹன்ஸது போன்ற சமதர்மம். இவற்றில் தெளிவான அபிப்பிராயமுடையவர்கள் ஜனநாயக ஆட்சி முறையையே ஆதர்க்கின்றனர். சமதர்ம ஆட்சிமுறை இன்னமும் பரிச்சார்த்த முறையாகவே இருப்பதால் அதைப் பற்றிய முடிவான அபிப்பிராயம் கூற முடியவில்லை. ஆனால் அனைவருமே பாசிஸ்ட் கொள்கையைக் கண்டிப்பதுடன் வெறுக்கவும் செய்கின்றனர். அம்முறைப்படி சர்வாதிகாரி கன் தங்கள் மனம்போன்படி மாசனை ஆட்சிகின்றனர். ஜனநாயக மென்பது சிறிதும் கிடையாது. பாசிஸ்ட் கொள்கையால்தான் உலக யுத்தமும் ஏற்படும்போல்குறித்து. ஆகவே காட்டுமிராண்டித்தனம் பரவாமல் நாகரிகத்தை பாதுகாக்க வேண்டுமோயின் பாசிஸ்ட் கொள்கையை மூன்னேற வொட்டாமல் தடுக்க வேண்டுமென்று கவி ரவீந்திரநாதர் கூறுகிறார். அவர் ஸ்பெய்ன் நிலைமையைப் பற்றி விடுத்துள்ள ஒரு அறிக்கையில், கலகக்காரர்களுக்கு பாசிஸ்ட் கொள்கையைப் பின்பற்றும் சர்வ தேசங்களும் சுகாயம் செய்கின்றன என்றும், ஸ்பெய்னில் உச்ச நாகரிகமே ஆபத்துக்குள்ளாகி இருக்கிற தென்றும், இப்படிப்பட்ட பாழ்படுத்தும் நாசத்தன்மையையுடைய பாசிஸ்தை ஒழிக்க வேண்டுமென்றும் கூறுகிறார். ஆயினும் தீர்த்து என்ன வழி? வல்லரசுகள் ஒன்றே பெருக்கி கொள்வதில் சிராந்தை காட்டுகின்றனவே யொழிய இப்படிப்பட்ட கல விஷயங்களின் கவனம் செலுத்தவும் அவற்றிற்கு அவகாசமில்லாமலிருக்கிறது. முதலில் ஜனநாயக ஆட்சி முறையிலேனும் அனைவருக்கும் உண்மையான கம்பிக்கை ஏற்படவேண்டும். பரிச்சில் சர்க்காருக்கு அத்தகைய மம்பிக்கை உண்மையில் இருக்குமானால் முதலில் இந்தியாவில் சரியான ஜனநாயக ஆட்சிமுறையை அமலில் கொண்டுர முயற்சிக்க வேண்டாமா? அதற்குரிய வேலைகளைப் பிரிட்டிஷ் சர்க்கார் செய்யுமென்று சம்பந்தமாகும்.

மகாத்மாவின் கேள்விக்குச் சமாதானம்

உலகத்துக்கே ஆத்மசக்தியைப் போதிக்கக்கூடிய சக்தி வாய்ந்த இக்தியா பாரமார்த்திகத் துறையில் பிற்போக்கடையில் து அயர்ச்சியற வேண்டிய காலத்தில் அவதரித்து அதைப் புனர் நிர்மாணம் செய்த உத்திருஷ்டமான சண்ணிபாசியாகிய ஸ்ரீராமகிருஷ்ண பரம ஹம்சரது நாசுவதாண்டின் ஞாபார்த்தமாகக் கல்கத்தாவில் சர்வமத பார்விமெண்ட் கூடியது. அங்கு பற்பல அறிஞர்களும் கூடி மத விஷயங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்தனர். மேனூட்டு அறிஞர்கள் பலரும் விஜயம் செய்தது குறிப்பிடத்தக்கது. பார்வி மெண்டின் ஒவ்வொரு வேளைக் கூட்டத்திலும் ஒவ்வொரு பெரியார் தலைமை வகித்தனர். அம்மகாநாட்டுக்கு மகாத்மா காங்கி ஒரு கேள்வியை அனுப்பி விருந்தார். அதற்கு சர். பிராண்திஸ் யங் ஹஸ்பெண்ட் என்னும் மேனூட்டு அறிஞர் பொருத்தமான பதிலை அளித்துள்ளார். அக்கேள்வியும் பதிலும் மக்களால் அவசியம் அறிய வேண்டிய விஷயமாகும். மகாத்மா ‘நாம் வைத்துக் கொண்டிருக்கும் எல்லா மதங்களும் சமமா? அல்லது ஒரே மதம் மட்டும் சந்தியம் என்னும் விஷயத்தைத் தண்ணிடம் பூராவும் வைத்துக்கொண்டிருக்கிறதா? இதர மதங்கள் உண்மையற்றவையா?’ என்று கேட்டிருந்தார். அதற்கு அந்த மேனூட்டு அறிஞர் அளித்த பதில் பின்வருமாறு—‘ஒவ்வொரு மூர்க்கையும் தன்னுடைய தாயார்தான் உலகத்திலேயே கல்லவென்று நினைப்பதுபோல் நாலும் ஒவ்வொருவரும் கம்முடைய மகம்தான் எல்லாவற்றையும் விட மேலான தென்று நினைக்கிறோம். ஆனால் அதே சமயத்தில் எல்லா மதங்களுக்குன்றும் ஒரு மூலாதாரமான ஒற்றுமை இருக்கிறதென்றே நாம் உணர்கிறோம். இந்த மூலாதாரமான ஒற்றுமையைத்தான் இந்தப் பார்விமெண்டில் நாம் மெய்ப்பிக்க விரும்புகிறோம்’ இந்தப் பதில் பொருத்தமானதல்லவா? ஆகவே எல்லா மதங்களும் சிற்சில உண்மைகளை அடிப்படையாகக் கொண்டனவேயாகும். அவரவர் மதம் அவரவர்களுக்குப் பெரியது தான். இதனுலேயே ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சருக்கு மத மாற்றத்தில் நம்பிக்கை இருக்கவில்லை. அவரவரும் அந்தந் மதத்திலேயே இருந்து கொண்டு என்னிலைமையை அடையலாம் என்பதுதான் பொதுவான சிற்தாந்தமாகும்.

காலஞ்சிசன்ற பிரபல டாக்டர்

சென்னைத் திலகராஜ டாக்டர் சி. கடேச முதலியார் அவர்கள் பிரி வைக் கேட்டு திடுக்குறை சென்னை மாகாணவாசி எவரும் இரார் என்பது நிச்சயம். அவரது குணுத்திசமயங்களைப் பற்றியும் சேவைகளைப் பற்றியும் விரிவாக எடுத்துக் கூறவது மிகையாகும். அவர் ஜுட்டில் கட்சிப் பிரமூக்களில் ஒருவராயினுடைய கட்சி பேதமோ இதர வித்தியாசங்களோ இல்லாமல் எல்லாரிடமும் அன்புடனும் பிரியமாகவும் பழக்கனார். எல்லாருக்கும் தம்மாலியன்ற உதவி புரிந்துள்ளார். ஏழைகளிடமும் தாழ்த்தப்பட்டவர்களிடமும் அவருக்கு அளவற்ற அனுதாபம். அவரது மரணம் பொதுவாக மது மாகாணத்துக்கும் சிறப்பாகச் சென்னை கெருக்கும் ஈடு செய்ய முடியாத பெருத்த ஈட்டு மென்பதிக் கந்தேகமில்லை. அப் பெரியாரது ஆன்மா காங்கி யடைவதாக! அவரது குடும்பத்தார்களும் சகோதரர்களுக்கும் எமது அனுதாபத்தைத் தெரிவித்துக் கொண்கிறோம்.

தொடர் கதை.

மாயா விசோநு

(ஸி. எஸ். இராமன், எம். ஏ., எஸ். டி.)
(Rights Reserved)

அதிகாரம்—1

அஞ்சா நெஞ்சனின் வஞ்சக வலை

ஓய்னை தறைமுகத்திலிருந்தும் அந்தமான் தீவுகளை கோக்கிச் சென்றுகொண்டிருந்த 'ஜல தூதன்' எனும் கப்பல், தார இருந்து பார்ப்பவர்க்கு மன மகிழ்வைக் கொடுக்கத்தக்க வகையில், கம்பீர மாக அசைக்கு, சென்றுகொண்டிருந்தது. அக்கப்பவின் மேல் எல்லாப் பக்கங்களிலும் காற்றினால் எழுந்த அலை சப்தம் செய்து, மோதிக்கொண்டிருந்தன. மேற்கு மலையை காடிக்கொண்டிருந்த சூரியனுடைய பொற்கதிர்கள், கடல்நீர்மிகை வீழ்த்து, பலவித வருணங்களை வாரி இறைந்துக்கொண்டிருக்க, காற்று சற்று மூட்டுத்தனமாகவே அடித்துக் கொண்டிருந்தது. கடல் பிராணிகளைச் சாப்பிட்டு வறிய வளர்க்கும் பறவைகள் சில இருவு வருவதையறிந்து, விசனித்து, பந்து சென்றுகொண்டிருந்தன.

அத்தகைய சமயத்தில், கப்பவில் இருந்த ஜனங்கள் திடீரென்று புயல் வந்துவிடுமோ வென்று பயன்து, அது நேரிடாவண்ணம் ஆண்டவளைனாப் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தனர். ஆனால் கடல் வாசமே சதா நடத்தி வந்த சிலர் மட்டும் சிறிதும் அதைரியமுறையில், தமக்குள் உத்தியோக அலுவல்களைப் பற்றியும் கப்பவில் இருந்த சிலகரப் பற்றியும் சம்பாஷினை சிகிஞ்சிக் கொண்டிருந்தார்கள்.

கப்பவின் தலைவருடைய அறையில் தலைவரும் அவருக்கு அடுத்தபடியாக உத்தயோகம் வசூக்கும் உதவி கப்பல் தலைவரும் சிகிரெட் குடித்துக் கொண்டும் தமாஷாய்ப் பேசிக்கொண்டும் இருந்தார்கள்.

"உங்களுக்கு இத்தடவை மன்னர் பெருமானுடைய பிறந்ததினக் கொண்டாட்ட விழாவில் 'ஸர்' பட்டம் கட்டாயமாகக் கிடைக்கும்" என்று உதவி கப்பல் தலைவர் சிந்தாமணி சொன்னார்.

'நாங்கள் எளிதாகச் சொல்லிவிட்டார்கள் எனக்குப் பட்டம் கிடைக்கு யென்று. ஆனால் அது என்னைக் கிட்டும் என்று நான் எவ்பெனத்திலும் 'கருதுவதில்லை' என்று சிகிரெட் புகை கருள் சுருளாக மேல் போகுமாறு செய்துவிட்டுக் கூறினார் கப்பல் தலைவர் எல்லப்ப சேட்டியார்.

"நிங்கள் ஸ்வப்பனம் என்று சொல்லுகிறேன் எனக்கு சிம்ம ஸ்வப்பனமாக இருக்கிறது. மாயா விரோதியை நினைத்தாலே போதும்; பயம் பொங்கு

கிறது; பும்புடுக்கிறது; மேனி துடிக்கிறது; ஆவி பதறுகிறது. அச்சன்டானை நாம் அந்தமான் தீவு கொண்டுபோய்ச் சேர்க்கும் வரையில் எனக்கு வலைதான். வெளிக்குத்தான் சந்தோஷமாக இருப்பதாகக் காட்டிக்கொள்கிறேன்” என மொழிக்கார் சிங்தாமணி.

அதைக் கேட்டு எல்லப்ப செட்டியார் கொல்வென்று பற்களைக் காண் பித்தவாது நைகத்தார்.

“என்ன! நீங்கள் அவன் பொருட்டு பயப்படுவதா? அவனைத்தான் நாம் திக்கப்பவில் மிகவும் பத்திரிமான் அறையில் சிறை செய்து வைத்திருக்கிறோமே? அவன் கால்கட்டும் கைகட்டும் மிகவும் கெட்டியான இருப்புச் சங்கிலிகளைப் போட்டுக் கட்டி, அவன் ஒடிப்போகாதிருக்க இரண்டு போர் வீரர்களைக் காவல் வைத்திருக்கிறோம். அக்கைதியின் அறையின் வெளிப்புறத்தி இலும் காவல். அப்படியிருக்க அவன் ஒடிப்போவது எப்படி? தேவாதி தேவர்கள் வந்தாலும் அவனை ஒடிப்போகுமாறு செய்ய இயலாது” என்று நைரிய மூட்டினார் கப்பல் தலைவர்.

உதவிக் கப்பல் தலைவர் சிங்தாமணி அவர் சொன்னதைப் பொருட்டு படுத்தவில்லை. மாயா விரோதி எனும் கைதியைப் பற்றி அமோகமான அச்சத்தைக் கொண்டிருந்தார். அக்குற்றவாளியின் துணிகரம், நைரியம், பெருக்கன்மை, கொடுமை, கொலை முதலானவற்றை தினசரிகள் மூலியமாக அம் ஜனங்கள் வாயிலாகவும் கேட்டிருந்தார். நுப்பறிபவர்களுக்கும் போலீஸ் அதிகாரிகளுக்கும் சதாசாரர்வதா அல்லவைக் கொடுத்துவந்த மாயா விரோதி சென்னை ராஜதானியில் பல குற்றகளைச் செய்ததாக ஜனங்கள் சொல்லுவர். அவனைப் பற்றி ஈண்டு உரைக்க வேண்டுவது கடைக்கு அத்யாவஸ்யமாக இருக்கிறது.

சென்னைக்கு அருகாமையில் உன்ன சைதாப்பேட்டையில் மாயா விரோதி என்று கொடிய பெயரால் அழைக்கப்பட்ட முத்தையீய செட்டியிறந்து வளாந்து, முதல்கல்லைபயன் என்று அகம்பகததோர் சொல்லுமாறு கடந்துவந்தான். அவனுடைய பெற்றேர்களுக்கு அவன் முத்த புதல்வன்; துமரி என்று ஒரு கீடோதரியும் உண்டு. சிறு பயைஞை இருக்கும் பொழுதே முத்தயீய செட்டிக் கத்திக் கடை யொன்றில் வேலை பாரததுவக்தான். அவனுடைய எஜுமானர் சின்னப்ப செட்டியார் பெரிய தனவந்தர். அவருக்கு இந்திரா என்று பெயர்வாய்ந்த ஆணைங்கு ஒருத்தியும் அவனைவிட ஏற்றுண்டு வர்து அதிகமான கண்ணப்பன் என்று பெயர் கொண். மகனும் உண்டு. சின்னப்ப செட்டியார் முத்தயீய செட்டியின் வழைக்கத் தோற்றத்தி இலும் சாமர்த்தயத்திலும் பெரிதும் மனம் மகிழ்ந்து, அவனை அடிக்கடி தமது மாளிகைக்கு வருமாறு சொல்லுவது மழுக்கம்.

அவருடைய அழைப்பு முத்தயீய செட்டிக்கு எதிர்பாராத செல்வம் போவத் தோற்றியது. சூத்தயீயன் செட்டியாருடைய புதல்வியன் எழிலில், தெனில் வீழ்த் தயைப்போல் அசப்பட்டுத் தவித்துச் சுகாண்டிருந்தானுத வின், அக் குபைச் சம்பத்தை மனதீராடு மறைமுகமாய்க் காதலிக்க தருணம் ஏற்பட்டதற்கு மிகவும் சந்தோஷி முகமகமலாச்சியடைந்து அடிக்கடி செட்டியாருடைய மாளிகைக்குப் போய் வங்கான். அவனுடைய வருகை இங்கிரா அக்கு அமோகமான அன்புச் செல்வத்தைக் கொடுத்துவந்து. இருவரும்

தத்தம் காதலை வெனியிட முடியாது தியங்கித் தவித்தார்கள். ஏன்? இந்திரா பெரிய குடும்பத்தில் பிறந்தவன்; நாகரீக நங்கையாக வளர்த்துகொண்டிருங்கான். முத்தயய செட்டி எழழு; பெரிய குடும்பத்தில் பிறந்தவன் அன்று. ஆதவின் இருவரும் ஒருவர் காதலை மற்றொருவர் அதிகமாக அறியாதவாறு சிறந்த, தெய்வீகத்தன்மை பெற்ற காதலைக்கொண்டு தத்தம் காரியங்களைக் கவனித்து வந்தனர்.

முத்தயய செட்டிக்கு பச்சினெட்டு வயது கடத்துகொண்டிருந்தது. இந்திரா அவனுக்கு ஓராண்டு சிறியவன்.

ஒருநாள் செட்டியாருடைய மாளிகைக்கு கண்ணப்பன் ஒரு கவீன யெனவன புருஷனைக் கொண்டது, தனது பெற்றோகளுக்கு அவனை அறிய முகம் செய்துலவத்தான். அவன் சென்னையில் பிரபல மனிசரான செங்கோட்டை ஜேமிஸ்தார் கிருஷ்ணப்ப செட்டியாருக்கும் மீனுட்சி அம்மாளுக்கும் பிறந்த தவப்புதல்வன் இராஜமன்னுரீ. மிக்க அழகு வாய்க்கலவன். அவன் வெளித்தோற்றத்தில் பார்ப்பதற்கு முத்தயய செட்டியின் சாயலைக் கொண்டிருந்தான். ஆனால் இருவருடைய முக்குங்களில் மட்டும் விகிதமாசம் காணப்பட்டது. இராஜமன்னுரீன் முக்கு சிறிது சீண்டு, கெம்பீரத் தோற்றத்தைக் கொடுப்பதாக இருந்தது. முத்தயய செட்டியின் காசி சிறிது சீண்டு கொண்ட சம் வளைங்கு இருந்தது.

இராஜமன்னுரீன் பெற்றோர்கள் இந்திரா தங்களுடைய மருமகனாக வேண்டுமென்று எண்ணங்கொண்டு, சின்னப்ப செட்டியாரையும் அவருடைய மனைவி பார்வதி அம்மாளையும் கேட்டனர். தங்களுடைய வனிதா ஜேஷுதியான இந்திராவுக்கு அத்தகைய மனுஜன் கிடைப்பது கஷ்டமான காரியம் என்று கருதிய சின்னப்ப செட்டியாரும் பாரவதி அம்மாளும் ஜேமிஸ்தாருடைய வேண்டுகோளுக்கு இணங்கினர் ஆனால் இந்திரா தனக்கு பின்பு ஜேமிஸ்காரினிப் பட்டம் வருவதைப் பற்றிச் சிறிதும் பெருமையாகக் கொள்ளாமல் விவாகம் செய்துகொண்டப் பிரியமில்லை யென்றும் படிப்பில் கவனம் செலுத்தப்போவதாகவும் கொண்டனர். அவருடைய முடிவைச் செவியுற்ற பெற்றோர்கள் ஆச்சரியம்கூடந்து, எப்படி அங்காரிமணியின் மனதைக் கலைப்பது என்று சங்கேதகங் கொண்டனர்.

முத்தயய செட்டிக்கு எங்கு தனது காதல் பொக்கியும் ஜேமிஸ்தாருடைய புதல்வளைக் கல்யாணம் செய்துகொண்டுவிடுகிறானோ என்ற ஐயம் எழுந்து, அல்லும் பகலும் வாட்டி வகைத்துக்கொண்டிருந்தது. என்ன செய்வான்? காலன் அத்தகைத்து. இங்கிரா இராஜமன்னுரைக் கல்யாணம் செய்துகொண்டச் சிறிதும் மனம் லிழையவில்லை யென்பதை பிறர் மூலமாகக் கேட்டதே அவன் அடைக்க சங்தோஷத்திற்கு எல்லையே இல்லை.

சின்னாட்குப் பின் ஒரு நாள் சாயுங்காலம் முத்தயய செட்டி இந்திராவின் மாளிகைக்கு ஆலுவலாகப் போனான். அங்கு செட்டியாருடைய அழையில் இராஜமன்னாரும் அவனுடைய நண்பன் ஒருவனும் சுவாரஸ்யமாகப் பேசிக்கொண்டிருந்தலைக் கண்ணுற்றான் அப்புதிய நண்பன் சென்னை கவர்னர் சிர்வாக சபையில் உள்ளட்டு மக்களிர் சிதம்பர முதலியாருடைய குமாரன் மோகனகங்கள் என்பதை எனிதில் அறிக்கு கொண்டான். பதினெட்டு ஆண்டுகளைக் கடத்தியவன்; சட்ட கல்லூரியில் பி. எல். பரீட்சைக்குப் படித்த

துக்கொண்டிருந்தான்; நாகரிக நடையில் நல்லீனம் பொருங்கிய உடைகளை அணிபவன் என்ற எல்லோராலும் போற்றப்பட்டவன் என்பதை முத்தய்ய செட்டி அறிந்து கொண்டான். ஏதோ அவர்கள் பேசுவதாக நினைத்துக் கொண்ட முத்தய்ய செட்டி முதலில் சிறிது யோகளை செய்தாலும், அதைத் தன்னிலிட்டுத் தன் காரியத்தை முழுத்துவிட்டு வெளியே சென்றுவிட்டான்.

அன்றிரவு சின்னப்ப செட்டியாருடைய ஆன் ஒருவன் முத்தய்ய செட்டி யின் வீட்டையடைந்து, “குமாரி அம்மாளை இந்திராதேவி யவர்கள் காளை இரவு தம்மோடு இருக்குமாது அழைக்கிறார்கள்” என்று சொன்னான்.

“அம்மாளிடம் அனுப்புவதாகச் சொல்” என்று முத்தய்ய செட்டியின் தாயார் வேதநாயகியம்மாள் சொன்னார்.

அதைக் கேட்டபின் அங்கு வந்த சேவகன் மரியாதை செய்து போய் விட்டான். வேதநாயகி யம்மாளும் குமாரியும் அதைப் பற்றிச் சுந்தோஷ மாய்ப் பேசிக்கொண்டிருக்கையில் வேதநாயகியம்மாளின் பஞ்சா கோபால செட்டியாரி அங்கே வந்தார். முத்தய்ய செட்டியும் வந்தான். இந்திராவின் அழைப்பைப் பற்றி செட்டியாரின் புதல்வி பேசினான். கோபால செட்டியார் மிகவும் மனம்பூரித்தார்.

“போய்வா, குமாரி. இந்திரா ஈல்ல பெண்” என்றார்.

மஹான் சாயுங்காலம் குமாரி சின்னப்ப செட்டியாருடைய மாளிகையில் ஆன் இருந்த பெரிய சிருங்காரத் தோட்டத்தைக் கடஞ்சு வீட்டினுள் சென்றான். அப்பொழுது விணக்கு வைக்கும் ரேம். சிறிது இருட்டாகவேயிருந்தது. குமாரியைத் தொடர்ந்து, அவள் அறியாதவாறு சிறிது தூரத்தில், இந்திராவின் முதலரிசுத்தை எப்படியாவது பெறவேண்டும் எனும் ரோக்கத்தால் ஊக்கம்பெற்ற முத்தய்ய செட்டி மெல்ல மாளிகையை யடைந்து, ஒருவரும் தன்னைப் பார்க்கவாகாது எனும் கருத்தோடு ஒரு மறைவிடத்தில் விண்று கொண்டான்.

சிறிது ரேம் ஆனதும் அவனுடைய சுகோதரி மாளிகையினுள், “ஐயோ! ஐயோ! காப்பாற்ற ஒருவரும் இல்லையா எனக்கு?” என்று பெரிய சுப்தம் போடுவதைக் கேட்டதும், முத்தய்ய செட்டி கலவரரும் திசிலும் ஆச்சரியமும் கொண்டவனும், மாளிகை ரோக்கி சென்றான். வெளிக் கதவு உட்புறம் தாளிடப்பட்டிருந்ததைக் கண்டு மற்றெழுகுபுறம் சென்றான். அங்கும் உன்னே போவதற்கு வழி இல்லை. திசிரென்ற அப்பங்களாவின் மாடியைத் தொட்டிருக்கொண்டிருந்த ஒரு மரக்கிளை அவனுடைய கண்ணுக்குப் புலப்பட்டது. உடனே அந்தக் கிளை வாயிலாக மாளிகையை அடைவது முடியும் எனத் தீர்மானித்தான். விருட்சத்தை ரோக்கி ஓடினான்; ஏறி ஆன்; கிளையை யடைந்தான். அதன் மூலியமாய் மாடியையைடைந்தான். மாடியிலிருக்குதும் படிக்கட்டுகளை ரோக்கி ஓட்டினான்! கீழே சென்றான். என்ன ஆச்சரியம்! அவனுடைய சுகோதரி குமாரி தலைவிரி கோலமாய்க் கண்ணீருங்கம்பலையுமாய், சோர்ந்து, சோபா வொன்றின்மிகை சாய்ந்து உட்கார்ந்திருப்பதைக் கண்ணுற்றான். கொஞ்ச தூரத்தில் சின்னப்ப செட்டியார் நிற்பதைக் கண்டான். சூட்சம் அறிவுபெற்றிருந்த முத்தய்ய செட்டி உண்மையை ஊகித்துக்கொண்டான். கோபத்தோடு பளீர் பளீரென்று நான்கைந்து அடிக்காலம் வந்து வேறான்.

களை அம்மாளிகையின் சொந்தக்காரருக்கு வழங்கினான். செட்டியார் அவற் றைப் பொருமல் மூர்ச்சையாகக் கீழே விழுங்குவிட்டார்.

முமாரி இடையில் விஷயத்தை தனது அண்ணவிடம் கூறினான். “நான் இங்கு வந்தேன். இச்சண்டாளன் தனது மளைவியும் இந்திராவும் சேவகர் களும் செங்கல்பட்டிக்குப் போயிருக்கும் சமயத்தில், இந்திரா என்னைக் கூப் பிட்டதாகப் பொய் சொல்லி அழைத்தனான். இங்கு வந்தால் இவன் மட்டும் உன்னே இருந்ததைக் கண்டேன். இவன் கதவைத் தாளிட்டுத் தன் காதலைப் பற்றி உரைத்தான். நான் அப்பொழுதே உரக்கக் காலினேன். அண்ணு, நீ மட்டும் இங்கு வந்திராவிடில் என் மானம் போயிருக்கும். நான் உடனே தந்தெலை செய்துகொண்டிருப்பேன். தெய்வம்தான் உன்னை இங்கே கொண்டுவந்துவிட்டது” என்று உரைத்தான்.

அதைச் செலியுற்ற முத்தய்ய செட்டி முனிவகைடாந்து, “தங்கையே, அஞ்சாதே கல்ல வேளையாய் நான் வந்தேன். இச்சண்டாளன் உன்னைக் கெடுக்க சுதிசெய்தானே! இவனிடம் இனி மேல் வேலை செய்வதில்லை” என்று மொழிந்துவிட்டு தனது தங்கையுடன் அங்கு தின்றும் அகண்றுன்.

சில தினங்களுக்குப் பின் முத்தய்ய செட்டி வேறு வேலையில் அமர்ந்து விட்டான். சின்னப்ப செட்டியாரிடம் வேலையில் இல்லை. தனது சகோதரி கையக் கெடுக்க நினைத்த மனிதனிடமா காசு பெறுவது? போலீஸ் அதிகாரி பிடிமும் செட்டியாரின் அக்கிரமமான செய்கையைப் பற்றி ரகசியமாய்ப் புகார் செய்திருந்தான். ஆனால் அவர் அதை வட்சியம் செய்யவில்லை.


இரண்டு மாதங்களுக்குப் பின் ஒருங்கள் மாலை பைசைகிலில் முத்தய்ய செட்டி போய்க் கொண்டிருக்கான். ஹஹோர்ட் கடற்கரைப் பக்கம் போனான். கைசிலை சிறிது துரத்தில் நிறுத்திவிட்டு, நீர் அருகே கடந்தான். ஆங்கு சின்னப்ப செட்டியாரும் மற்றிருக்குவரும் நனிமையில் சண்டைபோடு வகை அவன் கண்டான். ஆச்சரியம் அடைந்து, தனது பழைய விரோதத் தை மறந்து, செட்டியாரை மற்றவன் சமுத்திரத்தினுன் தன்னிவிடாமல் பாது காக்க அவர் இருந்த இடத்திற்கு வேகமாக ஓடினான்.

(தொடரும்)

நவமணிப் போட்டி! நவமணி!! முடிவு 4—4—37.

சுலபம்! சரியான விடை பரிசு ரூ. 2000. சுலபம்!!

சரியானவிடையனுப்பும் ஒவ்வொருவருக்கும் ரூபா 25 தர உத்தரவா தம். சரியான விடை “ஆனந்தபோதீனி” யில் டிபாசிட்.



வாங்க ஒரு எண் வராமல் போட்டு எந்த வரியில் கூட்டின மூலம் 15 வருகும். விடை 1-க்கு அனு 8 ஆக M.O., ரதீடுன் விடைகள் அனுப்பவும். பரிசும் முடிவும் 9-4-37ல் அனுப்பப் படும். நிபந்தனை வழக்கம்போல்.

விலாசம்:—A. T. Rajan, RAJAN & Co., Tiruvannamalai, N.A.

“ ஆனந்தபோதினி ” பஞ்சாங்கம்.

தாது^{கு} பங்குனிசு—கலியுகாசி 5038, காவிவாகனம் 1859,
பசுவி 1346, கொல்லமாண்ட 1112, தீரூபி 1355-56,
இங்கிலீஷ் 1937^{கு} மார்ச்சு—எப்ரல்^{செ}

| பஞ்சாங்கம் | மார்ச்சு | வரும். | திதி. | ஈடுத்திரம் | யோகம். | விசேஷங்கள். |
|------------|----------|--------|-------------|------------|-------------|--|
| 1 | 14 | ஞா | துதி 32-0 | செ 53-23 | ஏ 53-23 சி | [புண்யகாலம் சந்திரதெரிசனம், வூட்டிதில் சூப முகர்த்தம் செய்ய மாசசநார்த்தி விரதம்] |
| 2 | 15 | ஷக் | திரி 24-33 | அன் 47-48 | சித் 60 | |
| 8 | 16 | செவ் | சது 17-13 | பர 42-43 | சித் 60 | |
| 4 | 17 | புதன் | பஞ்ச 10-28 | * 38-18 | ஏ 38-18 சி | கிருத்திகை, சஷ்டி, சரங்கம் |
| 5 | 18 | வியா | சஷ்டி 3-48 | பொ 34-35 | மர 60 | அவமாகம் [வெட்ட |
| 6 | 19 | வெள் | அஷ்ட 55-35 | மிரு 31-58 | சித் 60 | |
| 7 | 20 | சனி | வவ 52-43 | திரு 30-25 | சித் 60 | வியாதியஸ்தர் குளிக்க |
| 8 | 21 | ஞா | தச 50-55 | புன 29-55 | சித் 60 | மேஷாயனம் கா-0-35 |
| 9 | 22 | ஷக் | ஏகா 50-0 | பூ 30-20 | சித் 60 | சர்வ, மத்வ ஏகாதி |
| 10 | 23 | செவ் | த 50-5 | ஷபி 31-43 | சித் 60 | ஏரசிம் தவாதி |
| 11 | 24 | புதன் | திர 51-13 | யா 33-58 | சித் 60 | பிரதோஷம், விவாகம் |
| 12 | 25 | வியா | சது 53-10 | பூ 37-10 | சித் 60 | வியாதியஸ்தர் குளிக்க |
| 13 | 26 | வெள் | ஓ 56-13 | உத 42-0 | சித் 60 | ஓ, பங்கு உத்தரம், காம |
| 14 | 27 | சனி | பிர 60 | அன் 46-45 | மர 60 | கிருதினஸ்பிருக் [தகனம்] |
| 15 | 28 | ஞா | பிர 0-20 | சித் 52-50 | சித் 60 | |
| 16 | 29 | ஷக் | நதி 5-33 | சுவா 60 | நமி 60 | ஞரி |
| 17 | 30 | செவ் | திரி 11-28 | சுவா 0-3 | சித் 0-3 மர | சக் |
| 18 | 31 | பு | சது 17-55 | விசா 7-40 | சித் 60 | 6-மீன-புத |
| 19 | 1 | வியா | பஞ்ச 24-35 | அனு 15-28 | சித் 60 | 8-மார்-குடு |
| 20 | 2 | வெள் | சஷ்டி 30-48 | பே 23-0 | ஏ 23-0 அமி | 21-மேஷ-புத |
| 21 | 3 | சனி | தச 35-53 | புன 29-38 | சித் 60 | |
| 22 | 4 | ஞா | அஷ்ட 39-33 | பூரா 34-50 | ஏ 34-50 அ | |
| 23 | 5 | ஷக் | வவ 41-15 | உத 38-13 | ம 38-13 அ | குரு செ |
| 24 | 6 | செவ் | தச 49-50 | திரு 39-23 | சித் 60 | காலு |
| 25 | 7 | பு | ஏகா 38-13 | அவி 88-35 | பி 38-35 சி | |
| 26 | 8 | வியா | து 33-40 | த 35-50 | மர 35-5 சி | வருணி திரையோதி [திரி பிரதோஷம், மாசசிவாத் |
| 27 | 9 | வெள் | திர 27-20 | பூர 31-23 | சித் 60 | அத்திக்கணபதி விரதம் |
| 28 | 10 | சனி | த 19-53 | உத 25-43 | ச 25-43 மர | சர்வத்திர அமாவாசை |
| 29 | 11 | ஞா | அமா 11-35 | பே 19-5 | ஏ 19-5 சித் | |
| 30 | 12 | ஷக் | பிர 2-43 | அன் 12-20 | சித் 60 | சந்திரதெரிசனம், கூச்சந் தம், யுதாதிபண்டிகை |
| 1 | 13 | செவ் | திரி 45-18 | பர 5-25 | சித் 60 | கிருத்திகை, விஷா-புண்யகாலம், வருடப் பிறப்பு |
| * 59-10 | | | | | | |

PRINTED & PUBLISHED BY N. MUNISAWMI MUDALIAR,

AT THE "ANANDA BODHINI" PRESS.

NO. 6, LAWYER CHINNATHAMBI MUDALI STREET, MADRAS.